



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,488 — FRIDAY, JANUARY 9, 1953

Published by Authority

PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately.)

| | PAGE | | PAGE |
|---|------|--|------|
| Land Settlement Notices :— | | Land Sales by the Settlement Officers :— | |
| Preliminary Notices | — | Western Province | — |
| Final Orders | — | Central Province | — |
| | | Southern Province | — |
| | | Northern Province | — |
| | | Eastern Province | — |
| Land Sales by the Government Agents :— | | North-Western Province | — |
| Western Province | — | North-Central Province | — |
| Central Province | — | Province of Uva | — |
| Southern Province | — | Province of Sabaragamuwa | — |
| Northern Province | — | Land Acquisition Notices | 45 |
| Eastern Province | — | Notices under the Land Development Ordinance | — |
| North-Western Province | — | Land Redemption Notices | 52 |
| North-Central Province | — | Land Resumption Notices | — |
| Province of Uva | — | Miscellaneous Land Notices | 57 |
| Province of Sabaragamuwa | — | Lands under Peasant Proprietor Scheme | — |

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

Portions, totalling in extent about 0 A. 1 R. 15.68 P. of the lands called Pahalapwatta, Lynfield, Hakgedikarawatta, Singhagiri Walauwewatta and Kalagedikarawatta, described as lots 17, 18, 16, 15, 177 and 235 in T. S. P. P. 43, situated at Kendalagama within the Urban Council limits of Badulla, Badulla District; and bounded as follows :—

North by Ward Street ;
 East by parts of lots 177 and 17 in T. S. P. P. 43 ;
 South by Ela Terrace Road ;
 West by parts of lots 235, 15, 16 and 18 in T. S. P. P. 43.

Ref. No. J/HLG/1482,
 Colombo, December 18, 1952.

P. B. BULANKULAME,
 Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

LWA. 14

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

An allotment of land called Batuwatta and Polgahawatta, in extent about 2 acres, situated at Palagolla Village, Kanahela Wasama, Yatukinda Division, Badulla District; and bounded as follows :—

North by patana land and drain ;
 East by land belonging to Temple ;
 South by boundary of Alutgederawatta ;
 West by boundaries of Gonagalagederawatta and Pahalagederawatta.

Signified by me.

S. F. AMERASINGHE,
 Permanent Secretary.

P. B. BULANKULAME,
 Minister of Lands and Land Development.

Ref. No. J/E/2609,
 Colombo, December 17, 1952.

45—J. N. B 23066-829 (1/53)

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land called Ganegedera Kumbura and Watte in extent about 2½ acres, situated at Gunnepane Madige, Madawala Madige, Pata Dumbara, Kandy District; and bounded as follows:—

North by Balatota Ela;
East by land claimed by Pihilladeniya Ibrahim Salubo;
South by land claimed by Koswatta Abdul Rahiman;
West by land claimed by Isabu Lebbe.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Ref. No. J/E/2549,
Colombo, December 5, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

No. LD. 4635

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent about 2 acres out of the land called Galaha Group, situated in Galaha, Uda Deltota, Patha Hewaheta Division, Kandy District; and bounded as follows:—

North by remaining portion of same land;
East by P. W. D. Road;
South and West by remaining portion of same land and Galaha Bus Stand.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary

Ref. No. J/E/2457,
Colombo, December 3, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

No. LD. 4646

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

All that land called and known as Hapugaspiya, in extent about 1 rood 8 perches, and situated in Khawatte Village, Harispattu, Kandy District; and bounded as follows:—

North by the ditch of Mudunegurunnahalawatta;
East by the ditch of China Mudunegurunnahalawatta;
South by the ditch of garden of Halkewela Ranmenika;
West by the ditch of Kirihamigehena.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Ref. No. J/LG/2494,
Colombo, December 18, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

All those allotments of land called Ettunagahawatta *alias* Sappuwawatta and Timbirigahawatta bearing assessment Nos. 309, High Street, 31 and 35, 7th Cross Road, totalling in extent approximately 2 A. 1 R. 18 P., situated in Pattiya Village, Panadura Totamune, Kalutara District; and bounded as follows:—

North by parts of Ettunagahawatta claimed by Tudor A. Perera, Proctor, Panadura,
East by Madanagahawatta claimed by Agilin Perera, Weaving Mills, 7th Cross Road, Panadura,
South by 7th Cross Road, Panadura,
West by Colombo-Galle Road (New duplication Road, Panadura).

Ref. No. L. H. 965/J/E/2024,
Colombo, October 11, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

All those allotments of land called Pallyewatta *alias* St. John's Church premises, Murungahawatta and Sethuwawatta, in extent, 1 A. 1 R. 7.24 P., bearing assessment Nos. 6 (part), 11A, 11B, 11 (part), 12 (part), 13 (part), 14 (part), 14H (part), 15 (part), 15A (part), 16 (part), 16A (part), 16B (part), 17 (part), 18 (part), 19 (part) and 19A (part), Colombo Road, 31 (part), Adam's Street, 20, 20A, 21, 21A, 22, 22A, 23, 23A, 25A, 25 (part), 27 (part), 28 (part), 29 (part), 30 (part), 31 (part), 32 (part), Colombo Road, 36A, 36B, 34 (part), 35 (part), 36 (part), 36A (part), 36B (part), Colombo Road, 9D Adam's Street, 37 (part), 38 (part), 39 (part), 40 (part), 41, 42, 43 (part), 44 (part), 45 (part), 46 (part), 47, 48, Colombo Road, 1, 2, 3, 4, and 5 Hospital Road, situated at Welapura Kalutara, within the Urban Council Limits of Kalutara, Kalutara District, surveyed and described as lots Nos. 6, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 21, 23, 24, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 39, 40, 41, in preliminary plan No. A 2,337.

Ref. No. L. H. 438 (1v) J/TW/458,
Colombo, August 25, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

LD. 4667.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**Declaration under Section 5**

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

A portion of land called and known as Elagalla Estate, in extent about 20 acres, situated at Kaththyandakanda Village, Bowala Wasama, Kandy and Pata Hewaheta, Kandy District ; and bounded as follows :—

North by Mala Ela between Elagalla Estate and Rosewatte and remaining portion of Elagalla Estate,
East by remaining portion of Elagalla Estate,
South by stream, and
West by Bowala Village and Rosewatte.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Ref. No. J/LLD/2845 (VE).
Colombo, December 18, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**Declaration under Section 5**

Reference No. LA/7075/J/LG/2664.

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

Six portions, totalling in extent 0 A 0 R. 21.7 P. of the lands called Wewakumbura, Hitinawatta, Ithalawatta, Polkotuwewatta and Siyambalagahamulawatta, situated in Wellewa Villages, Udapola Otota Korale East, Dambadeni Hatpattu, Kurunegala District, surveyed and described as lots 1, 2, 3, 4, 5 and 6 in preliminary plan A 1,146.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Ref. No. J/LG/2664.
Colombo, December 19, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**Declaration under Section 5**

LP. 6536.

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

All that allotment of land, in extent about $\frac{1}{4}$ acre, bearing assessment No. 25, Middle Street, situated at Fort, within the Municipal limits of Galle, Galle District ; and bounded as follows :—

North by Rampart Street,
East by Middle Street,
South by premises bearing assessment No. 23, Middle Street,
West by Rampart Street.

Ref. No. J/HA/2764,
Colombo, December 20, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**Declaration under Section 5**

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

A portion in extent about 1 acre out of the land called Pathahewatte, situated at Hendeniya Village, Udunuwara and Yatinuwara Division, Kandy District ; and bounded as follows :—

North and south by the remaining portions of the same land,
East by Deldeniya field,
West by the V. C. road to Meddakumbura.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Ref. No. J/E/2478.
Colombo, December 20, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, NO. 9 OF 1950**Declaration under Section 5**

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :—

An allotment of land called Liyanage Hena in extent about 5 acres, situated at Thihagoda, Gangaboda Pattu, Matara District ; and bounded as follows :

North by Kirimbura Liyanage Hena,
East by Matara-Hakmana P. W. D. road,
South by Pambadeniya-Paranawatta,
West by Kamburupitiya P. W. D. road.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Ref. No. J/E/1949. L. B. 2077.
Colombo, December 15, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent about 30 ft. by 10 ft. out of the land called Bandarawatte *abas* Bellankatiyawatte, situated at Namana South, Four Gravets and Wellaboda Pattu, Matara District, and bounded as follows:—

North by Irrigation Ela,
East by Suriyagasaddara,
South by Madinagewatta,
West by P. W. D. road from Welewatte to Kekanaduwa.

Ref. No. J/LG/2443/LB 2131,
Colombo, December 23, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

(1) An allotment of land called Kurugodayatenne, in extent about $\frac{1}{2}$ acre, situated at Konakalagala village, Harispattu Division, Kandy District; and bounded as follows:—

North by Wela (paddy field),
East by Gansabhawa Road,
South by land belonging to Abeyapala,
West by school garden.

(2) An allotment of land called Kurugodayatenne *abas* Pallegederewatte, in extent about $\frac{1}{2}$ acre, situated at Konakalagala Village, Harispattu Division, Kandy District; and bounded as follows:—

North by Kurugodayatennewatte,
East by Harapathdeniya Gederawatte Weta,
South by Dambagollagederawatte Weta,
West by Dikpitiyagedarawatta Weta.

(3) An allotment of land called Malagammana Arambe, in extent about $1\frac{1}{2}$ acres situated at Konakalagala village, Harispattu Division, Kandy District; and bounded as follows:—

North by school garden and weta,
East by Abeyapala's garden,
South by Village Headman's land,
West by Pusumaba's land and Ranhotti's land.

Ref. No. J/E/1836.
Colombo, December 17, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. Q 3527/J/HLG/343

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired.

Preliminary plan No. A 3,266. Village—Ambalangoda

| Lot | Name of Land | Description | Names of Claimants | Extent A. R. P. |
|-----|---------------|----------------|--|--------------------|
| 1 | Liyanagewatta | Coconut garden | T. A. D. Ems Singho of Ambalangoda | 0 0 8.2 |
| 2 | Do. | do. | C. D. Subaweera and W. D. Subaweera (minors), both of Ambalangoda, Guardian J. D. Subaweera (father) of Ambalangoda | 0 0 1.9 |

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on March 3, 1953, at 11.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before February 18, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, December 31, 1952.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. Q 3943/J/HLG/1023

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired.

Preliminary plan No. A 3,245. Village—Dadagomuwa

| Lot | Name of Land | Description | Name of Claimant | Extent A. R. P. |
|-----|--|----------------|--|--------------------|
| 1 | Sekkuwatta, Dadagomuweewatta, Egoda Dombagahalanda | Coconut garden | R. G. Dep, Dadagomuwa, Kalagedihena | 0 2 4.2 |

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on March 3, 1953, at 2.30 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before February 18, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, December 31, 1952.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. Q. 3945/J/DEA/1721

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose :—

Description of the lands to be acquired :

Preliminary plan No. A 3,338. Village—Henpita

| Lot | Name of Land | Description | Name of Claimants | Extent | | |
|-----|---|---|--|--------|----|------|
| | | | | A. | R. | P. |
| 1 | Sapugahawatta .. | Coconut garden .. | M. D. Romiel Perera, Henpita, Hanwella .. | 0 | 0 | 3.8 |
| 2 | Werapugewatta .. | do. .. | A. A. Sumon Perera and T. A. Alpi Nona, both of Henpita, Hanwella .. | 0 | 0 | 15.3 |
| 3 | Kongahawatta .. | do. .. | A. A. Simon Perera of Henpita, Hanwella .. | 0 | 2 | 27.6 |
| 4 | Do. .. | ditto and two temporary houses .. | D. H. Welikala of Jaltara, Hanwella, and H. D. Silva of Henpita, Hanwella .. | 0 | 1 | 31.5 |
| 5 | Hettiyawatta <i>alias</i> Marakkayawatta .. | Coconut garden, temporary shed and part of a temporary house .. | A. R. Mohamed Lebbo of Pahatgama, Hanwella .. | 0 | 1 | 2.1 |
| 6 | Do. .. | Coconut garden and part of a temporary house .. | do. .. | 0 | 0 | 10.0 |

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorised in writing, before me at the Colombo Kachcheri, on March 3, 1953, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before February 18, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, December 29, 1952.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. L. H. 798

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose :—

Description of the lands to be acquired.

Supplement No. 5 to final village plan No. 131. Village—Latpandura

| Lot | Name of Land | Description | Name of Claimants | Extent | | |
|-----|------------------|---|--|--------|----|------|
| | | | | A. | R. | P. |
| 887 | Kirikohewatta .. | Rubber contains 17 rubber trees 30 years .. | J. P. Jane Nona of Polwatta, Ambalangoda, Mrs. Bodiyaabaduge Dedy Perera of Polwatta, Ambalangoda .. | 0 | 0 | 10.7 |
| 888 | Do. .. | Rubber contains 1 rubber tree 30 years .. | do. .. | 0 | 0 | 5 |

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kalutara, on February 6, 1953, at 3.30 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before January 29, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kalutara, December 29, 1952.

IVOR LORENSZ FERDINANDS,
Additional Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LD 4275/J/HLG/859.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :

A portion in extent 02.3 perches out of the land called Godahena, situated in Dolapihilla village, Galasiyapattu, Harispattu, Kandy District, Central Province and more fully described as lot 1 in P. P. A 1,903.

Claimed by D. K. Sumanasena of Dolapihilla, Pujapitiya.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at the Kandy Kachcheri, on February 27, 1953, at 2 p.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before February 20, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, December 31, 1952.

E. E. GRENIER,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. L. D. 4303

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950; that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :

A portion of Dickoya Estate, approximately 3½ acres in extent, situated within the Hatton-Dickoya U. C. limits, Ambagamūwa, Uda Bulathgama, Kandy District, Central Province; and bounded as follows :—

North by the road leading to Dunbar Grounds ;

East by the Hatton-Dickoya P. W. D. road and the boundary of the land called Fernando Town, owned by Mr. M. R. Fernando ;

South by the land called Fernando Town, owned by Mr. M. R. Fernando, and the land belonging to Hatton-Dickoya U. C. ;

West by the road leading to Dunbar Grounds and the land belonging to the Hatton-Dickoya U. C.

Name of Claimant—

The Dickoya Tea Company, Ltd.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on February 17, 1953, at 10.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before February 10, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, January 6, 1953.

E. E. GRENIER,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950.

Notice under Section 7

Reference No. L. D. 4213

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :

Portions of land called Approach Road, Harankahawehena and Welketiyehena, situated at Suriyagoda in Udu Nuwara and Yati Nuwara, in the Kandy District, in extent 0 A. 1 R. 07' 8 P., surveyed and described as lots 1 to 5 in P. P. A 1,888.

Name of Claimant—

Lot 1—T. B. Buhumulla of Kiribathkumbura, Peradeniya.

Lots 2 and 3—M. B. Niyangoda, S. William and M. A. de Silva, all of Suriyagoda, Muruthalawa, B. R. de Silva and B. W. de Silva, both of 52A, Mt. Lavinia, G. Elisahamy of Pijapitiya, Muruthalawa, G. David of Getambe, Kandy and G. Girigoris of Ruanwella.

Lots 4 and 5—S. A. Sariman, Motor Car Examiner of Peradeniya Road, Kandy.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on February 17, 1953, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before February 10, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, January 6, 1953.

E. E. GRENIER,
Assistant Government Agent.

Please quote this Number in all correspondence in this connection : L D 694/J/E/1133.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LD 694

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :

Name of land : Waradanapitiya, shown as lots 1, 2, 3, in P. P. A. 1,710.

Extent : Acre 1, Roods 3, Perches 1'96.

Situation : In Madakumbura village, Udaopone Korale, Kotmale Division, Nuwara Eliya District, Central Province.

Description : Lots 1 and 3 : Paddy field ; Lot 2 : Waste land.

Claimants : Lot 1 : Daranakumburegedara Dingiri Banda,
Daranakumburegedara Mudiyanse,
Daranakumburegedara Heen Appu,
Daranakumburegedara Panchirala,
Daranakumburegedara Ukku Menika,
Diyapullegedara Rammal Etana,
Diyapullegedara Punchi Menika, all of Madakumbura.

Lot 2 : Elawellegedara Appuhami of Madakumbura,
Elawellegedara Kalu Banda of Madakumbura.

Lot 3 : Elawellegedara Kalu Banda of Madakumbura

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Nuwara Eliya Kachcheri, on February 16, 1953, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before February 8, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Nuwara Eliya, December 29, 1952.

B. P. V. A. J. P. SENARATNE,
Assistant Government Agent.

Please quote this number in all correspondence in this connection : L D 1060/J/HLG/885.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LD 1060

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :

Name of land : Tillicoultry Estate ; Shown as lot 1 in P. P. A. 1,880.

Extent : Acres 0, Roods 2, Perches 39'2.

Situation : In Tillicoultry village, Dimbula Korale, Kotmale Division, Nuwara Eliya District, Central Province.

Description : Open waste land.

Claimants : Dimbula Valley (Ceylon) Tea Co., Ltd. ; Agents : Galaha Ceylon Tea Estates Agency Co., Ltd., P. O. Box 62, Colombo.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Nuwara Eliya Kachcheri, on February 23, 1953, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before February 15, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Nuwara Eliya, December 29, 1952.

B. P. V. A. J. P. SENARATNE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, NO. 9 OF 1950

Notice under Section 7

Reference No. J/E/1278/L. R. 5080.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose :—

Description of the lands to be acquired :

Supplement 2 to F. V. P. 252

| Lot No. | Name of Land | Description | Name of Claimants | Extent A. R. P. |
|---------|------------------|--|---|--------------------|
| 506 | Madawalaowita | .. Garden contains one orange plant 3 years and one atha tree about 15 years | Part of lot 277 claimed by :—Yakdehirallage Mathonis Appuhamy, ditto Podimahatmaya, Gothatuwewaduge Podinona, ditto Francisco, all of Ellawala Ihalagama. The heirs of late Gothatuwewaduge Menikhami and late Gothatuwewaduge Subehami, all of Ellawala Ihalagama and Mabula Acharigo Monikhami of Ellawala Ihalagama | 0 0 0.5 |
| 507 | Do. | .. Cart road | Part of lot 277 claimed by :—Angappulige Singhoni Fernando, ditto Agoris Fernando, Imihamillage Liyanagahawatte Punchimahatmaya, ditto Mudiyanse, ditto Nowatihamy, ditto Siriwardanahami, ditto Jayawardana, Imihamillage Gammasanwatte Dingirimenike, ditto Dingirimahatmaya, ditto Jinadasa, Imihamillage Weerawardana, ditto Podimenike, ditto Yasawardana, all of Ellawala Ihalagama, Imihamillage Jayasekara, ditto Dingirimahatmaya, ditto Punchimahatmaya, ditto Gunawardana, all of Watuyaya, Kuruwita, Approach road to school premises maintained by the school | 0 0 3.9 |
| 508 | Madawalaowita | .. Garden contains 10 coconut, 3 jak, 25 arecanut trees 2-10 years, 3 cotton and one jambola tree 12 years, 2 orange, 3 lime, one jambu, one domba trees about 7 years, 3 coffee plants about 5 years, 1 bamboo bush and 6 plantain bushes | Part of lot 277 claimed by :—Angappulige Singhoni Fernando, ditto Agoris Fernando, Imihamillage Liyanagahawatte Punchimahatmaya, ditto Mudiyanse, ditto Nowatihami, ditto Siriwardanahami, ditto Jayawardana, Imihamillage Gammasanwatte Dingirimenike, ditto Dingirimahatmaya, ditto Jinadasa, Imihamillage Weerawardana, ditto Podimenike, ditto Yasawardana, all of Ellawala Ihalagama, Imihamillage Jayasekara, ditto Dingirimahatmaya, ditto Punchimahatmaya, ditto Gunawardana, all of Watuyaya, Kuruwita. Cultivation claimed by Angappulige Singhoni Fernando alone | 0 1 18.8 |
| 509 | Do. | .. Garden contains 2 coconut, 2 cotton and 1 orange trees, all about 8 years, 4 arecanut trees 10-20 years, 1 mangoossteen tree about 15 years and 2 plantain bushes | Part of lot 277 claimed by :—Angappulige Singhoni Fernando, ditto Agoris Fernando, Imihamillage Liyanagahawatte Punchimahatmaya, ditto Mudiyanse, ditto Nowatihami, ditto Siriwardanahami, ditto Jayawardana, Imihamillage Gammasanwatte Dingirimenike, ditto Dingirimahatmaya, ditto Jinadasa, Imihamillage Weerawardana, ditto Podimenike, ditto Yasawardana, all of Ellawala Ihalagama, Imihamillage Jayasekara, ditto Dingirimahatmaya, ditto Punchimahatmaya, ditto Gunawardana, all of Watuyaya, Kuruwita. The cultivation is claimed by Angappulige Singhoni Fernando alone. Severance lot | 0 0 5 |
| 510 | Madawalawatuyaya | Garden contains 12 coconut trees 5-8 years, 17 arecanut trees 8-10 years, 2 kitul trees and one hik tree about 6 years, one nedun tree, one atha tree, one jumbu tree 4 years, and a temporary zinc latrine | Part of lot 279 claimed by :—Imihamillage Punchimahatmaya, ditto Dingirimahatmaya, ditto Ranmenike, all of Ellawala Ihalagama. Zinc latrine constructed by the Education Department | 0 0 38.5 |
| 511 | Maditthenewatta | .. Garden contains 1 coconut tree 25 years, 4 jak trees 15-30 years, one makulatha tree, 1 heda-waka tree, 1 domba tree 12 years, 10 arecanut trees 2-10 years, 1 rukkettana tree 12 years, and one tiled masonry vihare | Part of lot 279 claimed by :—Yakdehirallage Aron Singho, ditto Kuda Etana, ditto Mohottihami, ditto Nikalashami, all of Ellawala Ihalagama. Vihare constructed by the Ellawala school | 0 0 11 |
| Total | | | | 0 2 37.7 |

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Eheliyagoda Rural Courts, on February 19, 1953, at 10.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before January 30, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Ratnapura, January 5, 1953.

M. J. M. MUHSIN,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. J/HLG/2195/LM 5460

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired.

Preliminary plan No. A 746. Village—Ginihapptiya

| Lot | Name of Land | Description | Name of Claimant | Extent A. R. P. |
|-------|---------------------------------------|---|--|--------------------|
| 1 | Alakoladenitenne alias Kehelwattehena | Rubber about 15 years, contains coconut trees 50 years, 4 jak trees 15 years, 2 arecanut trees 10 years, and 2 kapok trees 15 years | Adikari Mudiyanse Lage Dingiri Banda of Hemmathagama | 1 0 4.6 |
| Total | | | | 1 0 4.6 |

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Ginihapptiya R. D. S. Hall, on February 27, 1953, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before February 20, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said lands the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kegalla, December 31, 1952.

M. G. V. P. W. SAMARASINGHE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LR 999/J/AL/1336.

(Please quote this number in all correspondence on this subject)

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired:

| Lot | Name of Land | Description | Name of Claimant | Extent | |
|-----|-----------------------|--|---|--------|--------|
| | | | | A. | R. P. |
| 159 | Koagalahena | Chena | H. Panabokka, Ulagalla, Tirappane | 0 | 2 36.1 |
| 161 | Do. | do. | do. | 0 | 0 17.0 |
| 166 | Kahatagahahena | do. | do. | 0 | 0 10.0 |
| 170 | Ambagahawatta | Waste land | Kiriyage Kalu Duraya of Labunoruwa | 0 | 0 28.9 |
| 171 | Kottagahawatta | Garden contains 1 murunga tree, and 1 cotton tree | Kiripunchage Lamathuwa, Labunoruwa | 0 | 0 19.2 |
| 172 | Meegahawatta | Waste land | Kapuwa Vedage Rankiri, Kutikulama, Sivalakulama | 0 | 0 10.0 |
| 173 | Halambagahawatta | do. | Sinnage Lisa, Sinnage Silva and Sinnage Dingi, all of Labunoruwa | 0 | 0 12.2 |
| 174 | Meegahawatta | do. | Poolage Malla, Labunoruwa, disputed by Menikage Gunadasa and Ranage Alo, both of Labunoruwa | 0 | 0 24.6 |
| 175 | Ambagahawatta | do. | Kiriyage Vedage Menika of Labunoruwa | 0 | 0 0.6 |
| 178 | Kotagahawatta | Waste land contains part of a temporary hut | Pinage Rana of Labunoruwa | 0 | 0 3.4 |
| 179 | Path | Path | Kiriyage Vedage Menika and Pinage Rana, both of Labunoruwa | 0 | 0 1.4 |
| 180 | Ambagahawatta | Garden contains 10 coconut trees and a plantain bush | Kiriyage Vedage Menika of Labunoruwa | 0 | 0 7.8 |
| 181 | Ambagahawatta | Garden contains 10 coconut trees, 9 orange trees and plantain bushes | Kiriyage Vedage Kaluwa Veda of Labunoruwa | 0 | 0 7.0 |
| 182 | Do. | Garden contains 9 coconut trees | Kiriyage Vedage Guni of Labunoruwa | 0 | 0 4.9 |
| 183 | Do. | Garden contains 5 coconut trees, 1 orange tree and 1 lime tree | Kiriyage Vedage Kaluwa Veda and Kiriyage Vedage Menika, both of Labunoruwa | 0 | 0 5.0 |
| 184 | Do. | Garden contains 9 coconut trees and 2 arecanut trees | Pinage Rana of Labunoruwa | 0 | 0 5.0 |
| 186 | Ambagahawatta | Garden contains 3 coconut trees and 1 arecanut tree | do. | 0 | 0 1.9 |
| 188 | Do. | Garden contains 3 coconut trees | Kiriyage Vedage Kaluwa Veda and Kiriyage Vedage Menika, both of Labunoruwa | 0 | 0 14.7 |
| 189 | Eramuthugahawatta | Paddy field and coconut garden contains 8 coconut trees | Punchage Horatala, Mohottage Silva, Kiridurayage Baiya, all of Labunoruwa, Perumage Siriya, Digwela, Eppawala | 0 | 0 16.7 |
| 190 | Do. | Garden contains 1 coconut tree | Menikage Sara, Manikage Kiribandi and Menikage Almoli, all of Labunoruwa | 0 | 0 4.9 |
| 191 | Do. | Garden contains 18 coconut trees, 1 arecanut tree and 1 mango tree | Poolage Elisa and Uduwage Kalu, both of Labunoruwa | 0 | 0 9.7 |
| 192 | Timbirigahakumbura | Paddy field | Bandiyage Rana of Labunoruwa | 0 | 0 2.9 |
| 193 | Palugahayaya | Chena | H. Panabokka, Ulagalla, Tirappane | 0 | 0 27.7 |
| 194 | Labunoruwa Viharehena | Chena contains part of a pond | Labunoruwa Pansala, Chief Trustee: Kiriyage Vedage Kaluwa Veda of Labunoruwa | 0 | 1 13.1 |

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agents duly authorized in writing, before me at the Labunoruwa School, on February 28, 1953, at 10.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before February 21, 1953, the nature of their interests in the lands; the particulars of their claims for compensation for the acquisition of the said lands; the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Anuradhapura, January 2, 1953.

B. H. DE ZOYSA,
Assistant Government Agent.

Land Redemption Notices

No. LRO/APL 2571/J/LLD/2856—LD 4689

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the lands described in the Schedule hereto shall be acquired for the purpose of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Punched Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said lands are needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signed by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Colombo, November 25, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No. A 1,866. Village—Etulgama

| Lot | Name of Land | Description | Name of Claimant | Extent | |
|-------|---------------------------|--------------------|--|--------|-------|
| | | | | A. | R. P. |
| 1 | Mandandawekumbura-wanatha | Garden 15-45 years | K. W. Samarakoon Banda of Karandawala Walawwa, Etulgama; Talatuoya | 0 | 0 6. |
| 2 | Mandandawekumbura | Paddy field | do. | 0 | 1 19 |
| Total | | | | 0 | 1 25 |

Ref. No. LA. 3452.

My No. LRO/APL 5547—J/LLD/2774

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the lands described in the schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said lands are needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

By order of

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Colombo, October 23, 1952.

Schedule

| Lot | Name of Land | Preliminary plan No. A 1,778. Village—Tembilideniya | | Name of Claimant | Extent A. R. P. |
|----------|--------------------------------------|--|--|--|--------------------|
| | | Description | | | |
| 1 | Moragahamulawatta alias Weligodahena | Garden contains jak, coconut, arecanut, rubber and cocoa | | A. M. P. Simon Silva, Pussellawa Road, Gampola | 0 0 14 |
| 2 | Do. | ditto and part of a tiled masonry house, part of a zinc mud garage, zinc masonry lavatory, thatched masonry smoke room, two open thatched sheds and a thatched mud kitchen | | do. | 4 2 31 |
| 3 | Do. | Garden contains coconut, jak, arecanut, kappok, cocoa, pepper and rubber and parts of a tiled masonry house and zinc mud garage | | do. | 0 1 8 |
| Total .. | | | | | 5 0 13 |

LD 4676

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Edward Ellis Grenier, Assistant Government Agent of the Kandy District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorized in writing before me at the Kandy Kachcheri, on February 27, 1953, at 10 a.m.;

(b) notify to me in writing on or before February 20, 1953, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation, and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, December 29, 1952.

E. E. GRENIER,
Assistant Government Agent.

Schedule

| Lot | Name of Land | Preliminary Plan No. 1,703. Village—Pattunupitiya | | Name of Claimant | Extent A. R. P. |
|----------|--------------|---|--|---|--------------------|
| | | Description | | | |
| 1 | Owitakumbura | Paddy field | | Sandanam Bros., Gondennawa Estate, Nawalapitiya | 1 0 11 |
| 2 | Do. | do. | | do. | 0 0 16 |
| 3 | Do. | do. | | do. | 0 2 37 |
| Total .. | | | | | 1 3 24 |

LD. 4677

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Edward Ellis Grenier, Assistant Government Agent of the Kandy District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorized in writing before me at the Kandy Kachcheri, on February 27, 1953, at 10 30 a.m.;

(b) notify to me in writing on or before February 20, 1953, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation, and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, December 29, 1952.

E. E. GRENIER,
Assistant Government Agent.

Schedule

| Lot | Name of Land | Preliminary plan No. A. 1,702. Village—Warakawa | | Name of Claimant | Extent A. R. P. |
|----------|-------------------|---|--|---|--------------------|
| | | Description | | | |
| 1 | Gondennawa Estate | Tea 20-40 years | | Sandanam Bros., Gondennawa Estate, Nawalapitiya | 3 3 20 |
| 2 | Do. | Tea 40 years contains a rock | | do. | 0 0 30 |
| Total .. | | | | | 4 0 10 |

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Edward Ellis Grenier, Assistant Government Agent of the Kandy District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing before me at the Kandy Kachcheri, on February 27, 1953, at 11 30 a.m.;
 - (b) notify to me in writing on or before February 20, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation, and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, December 29, 1952.

E. E. GRENIER,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No. A 1,857. Village—Madadeniya

| Lot | Name of Land | Description | Name of Claimant | Extent A. R. P. |
|-------|------------------|-------------|--|--------------------|
| 1 | Alupotha Kumbura | Paddy field | Aluthgedera Hswadiya of Madadeniya Pujapitiya, Katugastota | 0 1 3 |
| Total | | | | 0 1 3 |

LD. 4672.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Edward Ellis Grenier, Assistant Government Agent of the Kandy District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing before me at the Kandy Kachcheri, on February 27, 1953, at 9.30 a.m.
 - (b) notify to me in writing on or before February 20, 1953, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation, and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, December 29, 1952.

E. E. GRENIER,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No. A. 1,847. Village—Warakawa (Part)

| Lot | Name of Land | Description | Name of Claimant | Extent A. R. P. |
|-------|----------------------|---|--|--------------------|
| 2 | Panwattakumburewatta | Tea and paddy field about 40 years, contains a temporary house and masonry well | C. Sandanam of Gondennawa Estate, Nawalapitiya | 2 2 9 |
| 3 | Do. | Tea and paddy field about 40 years | do. | 0 2 10 |
| Total | | | | 3 0 19 |

LD. 4678.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Edward Ellis Grenier, Assistant Government Agent of the Kandy District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing before me at the Kandy Kachcheri, on February 27, 1953, at 11 a.m.
 - (b) notify to me in writing on or before February 20, 1953, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation, and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, December 29, 1952.

E. E. GRENIER,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No. A. 1,796. Village—Paranagama Hapukotuwegammeda

| Lot | Name of Land | Description | Name of Claimants. | Extent A. R. P. |
|-------|---|-------------|---|--------------------|
| 1 | Mandandawela, Hulawalinn-kumbura, Godapallaha | Paddy field | Paranakuruwe Ratnayake Mudiyansegedara Bandara Menika, Mohottimudiyansele Karunaratne, Mohotti Mudiyansele Amarasena, Mohotti Mudiyansele Amarawansa, Mohotti Mudiyansele Padmawathie, Mohotti Mudiyansele Pabawathie, all of Paranagama, Akurane | 0 0 37 |
| Total | | | | 0 0 37 |

LRO/APL/J/AL/1928 LP.6491.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Oswin Raine Wright, Assistant Government Agent of the Galle District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Hikkaduwa Resthouse on February 17, 1953, at 9 a.m., and
 - (b) notify to me in writing on or before February 10, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Galle, January 2, 1953.

RAINE WRIGHT,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No. A 1,329. Village—Tiranagama

| Lot | Name of Land | Description | Name of Claimant | Extent A. R. P. |
|-----|--|------------------------------|---------------------------------------|--------------------|
| 1 | Elamegodawatta <i>alias</i> Koralagewatta <i>alias</i> Eludegoda <i>alias</i> Tuduwegeewatta | Coconut garden 40-50 years.. | T. Edwin Silva, Tiranagama, Dodanduwa | 0 1 34 |

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

LA 990/LRO

I, Philip James Hudson, Government Agent of the Northern Province, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Jaffna Kachcheri on March 2, 1953, at 10 a.m., and
 - (b) notify to me in writing on or before February 23, 1953, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Jaffna, December 22, 1952.

P. J. HUDSON,
Government Agent.

Schedule

Preliminary plan No. A 1,739. Village—Karaveddi East

| Lot | Name of Land | Description | Name of Claimant | Extent A. R. P. |
|-------|--|---|--|--------------------|
| 1 | Thavaran | Palmyrah garden | K. R. Namasivayam, Tunnalai South, Karaveddy | 0 0 12 |
| 2 | Do. | do. | do. | 0 0 4 |
| 3 | Singathinavalappulam and Thidalavalappulam | Garden contains tobacco and kurakkan and includes the following servitudes :— (1) The right to a share of the water of the well, situated in the land called Singathinavalappulam which forms part of the southern boundary of the land and is now owned by Sinnammah, wife of N. Kumaran and others (2) The right of approach to the well referred to in para (1) (3) The right of watering, once in 4 days during the day | do. | 0 0 14 |
| 4 | Do. | Garden contains tobacco and kurakkan and includes the following servitudes :— (1) The right to a share of the water of the well, situated in the land called Singathinavalappulam on the north of this land and is now owned by Ethampar Sinnathamby and others (2) The right of approach to the well referred to in para (1) (3) The right of using the water-course leading to this land (4) The right of watering, once in 4 days during the day | do. | 0 0 8 |
| 5 | Do. | do. | do. | 0 0 6 |
| Total | | | | 0 1 4 |

No. LA 1002/LRO

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Philip James Hudson, Government Agent of the Northern Province, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Jaffna Kachcheri, on February 5, 1953, at 10 a.m., and
 - (b) notify to me in writing on or before January 25, 1953, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Jaffna, December 29, 1952.

P. J. HUDSON,
Government Agent.

Schedule

Preliminary plan No. A. 1,763. Village—Narantanai

| Lot | Name of Land | Description | Name of Claimant | Extent | | |
|-------|--------------|---|---|--------|----|----|
| | | | | A. | R. | P. |
| 1 | Muddankaladu | Paddy field and tobacco, garden contains 6 palmyrah trees 20-30 years, 2 margosa trees 10-15 years, 2 manchavanna trees 15 years and 2 masonry wells. No servitudes | Avuran Savarimuttu of Narantanai, Kayts | 1 | 1 | 30 |
| 2 | Do. | Garden contains tobacco | do. | 0 | 0 | 6 |
| Total | | | | 1 | 1 | 36 |

No. LA 1003/LRO

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Philip James Hudson, Government Agent of the Northern Province, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Jaffna Kachcheri, on March 2, 1953, at 10 a.m., and
 - (b) notify to me in writing on or before February 25, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Jaffna, December 22, 1952.

P. J. HUDSON,
Government Agent.

Schedule

Preliminary plan No. A. 1,751. Village—Varani North

| Lot | Name of Land | Description | Name of Claimant | Extent | | |
|-----|-----------------|-------------|--|--------|----|----|
| | | | | A. | R. | P. |
| 1 | Kokkaddianvayal | Paddy field | K. R. Namasivayam of Thunnalai South, Karaveddi. | 1 | 1 | 6 |

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, B. H. de Zoysa, Assistant Government Agent of the North-Central Province, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Anuradhapura Kachcheri, on February 20, 1953, at 10 a.m., and
 - (b) notify to me in writing on or before February 13, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Anuradhapura, January 2, 1953.

B. H. DE ZOYSA,
Assistant Government Agent.

Schedule

Supplement No. 1 to Final Village plan 764. Village—Sippukulama

| Lot | Name of Land | Description | Name of Claimant | Extent | | |
|-----|-----------------|---------------------------------|--|--------|----|----|
| | | | | A. | R. | P. |
| 98 | Pahalaalapothai | Paddy field and open waste land | Sandanam Chettiar Kandiah and Sandanam Chettiar Subramaniam, both of Sippukulama, Sandanam Chettiar Somasundaram and Sandanam Chettiar Nadarajah, both of Trincomalee Street, Matale, and Mrs. V. M. Nadarajah (Annapakiam), Puttalam Road, Kurunegala | 3 | 0 | 39 |

Miscellaneous Land Notices

TENDERS FOR THE RIGHT TO GEM

NOTICE is hereby given that the Government Agent of the Province of Sabaragamuwa, will receive sealed tenders up to 10.30 a.m. on January 30, 1953, for the lease of the right to gem for a period of one year from February 11, 1953, in the under-mentioned Crown lands situated in the Ratnapura District, in the Province of Sabaragamuwa.

2. The amount of the tender should be expressed, both in figures and letters and where the amount given in figures differs from the amount in words or no amount is stated in words the tender is liable to rejection.

3. A deposit of Rs. 25 should be made in advance at the Ratnapura Kachcheri in respect of each land or bed of stream and the Kachcheri receipt in support of such deposit should be attached to the tender form.

4. Tenders should be enclosed in sealed envelopes superscribed "Tender for the right to gem". Tenders must be made for each land or bed of stream separately and the deposit receipt annexed thereto.

5. Any person making tenders will be required to be present in person or satisfy the Government Agent by some duly accredited agent, that the tender is bona fide at the time the tenders are opened and registered. In the event of no satisfactory tenders being received, the Government Agent will immediately thereafter consider the sale of leases by public auction.

6. The Government Agent reserves to himself the right, without question, of rejecting any or all tenders and the right of accepting any portion of a tender.

7. The person whose tender is accepted will be required to pay the full amount of tender at once in cash and to enter into a lease permit on form G. A. A. 133 for the due fulfilment of the conditions on which the tender is accepted. The deposit of Rs. 25 will be forfeited if the successful tenderer fails to pay the full purchase amount immediately after the sale. The deposit made by unsuccessful tenderers will be refunded.

8. The tenderers whose tenders are accepted should deposit within thirty days from the date of lease sale such security not exceeding Rs. 100 in respect of each land as is approved by the Government Agent, for filling up of pits and for the due observance of the conditions set out in the lease permit and in the tender notice before issue of the permit.

9. The extents given are only approximate and if the total extent of any land should hereafter be found to be less than the extent set forth below no claim for refund or rebate on account of shortage in extent will be considered unless the variation exceeds ten per centum of the stated extent.

10. The lessee shall be liable to pay for any trees in the land damaged, felled or uprooted during the occupancy of the said lease.

11. The lessees should notify the Government Mineralogist, Colombo, the date on which they commence gemming operations and should stop work and give access to the working at any time when required for inspection.

12. Further particulars can be obtained from the Government Agent, Province of Sabaragamuwa.

Lands referred to

L. R. 5306.

1. A portion of the bed of the stream called Dodangaha Dola, described as lot 214 in F. V. P. 16, about 38 chains in length, situated at Demanagammana in Nawadun Korale within the following boundaries:—

North by the right bank of the stream,

East by the eastern boundary of private lot 216 in F. V. P. 16 and the remaining portion of the same stream.

South by the left bank of the stream,

West by the confluence of Hal Dola.

L. R. 5208.

2. A portion of the bed of the stream called Rila Dola about 36 chains in length situated at Gonakumbura and Demanagammana in Nawadun Korale within the following boundaries:—

North by the right bank of the stream,

East by the western boundary of the paddy field known as Panwilekumbura, described as lot 73 in F. V. P. 13,

South by the left bank of the stream,

West by the southern boundary of private lot 48 in F. V. P. 16 and the remaining portion of the same stream.

L. R. 5256.

3. A portion of the bed of the stream called Hangamuwa Ganga, described as lot 25 in F. V. P. 89, about 12 chains in length, situated at Alupotha in Nawadun Korale within the following boundaries:—

North by the confluence of Umman Dola which is the village boundary of Niralgama,

East by the right bank of the stream,

South by the southern boundary of lot 3A1 in F. V. P. 89 and the remaining portion of the same stream,

West by the left bank of the stream.

L. R. 5286.

4. A portion of the bed of the stream called Habaragala Ela, described as lot 27 in F. V. P. 13, about 2 chains in length, situated at Gonakumbura in Nawadun Korale within the following boundaries:

North by the right bank of the stream bordering lot 30 in F. V. P. 13,

East by the western boundaries of lots 32 and 35 in F. V. P. 13 and the remaining portion of the same stream,

South by the left bank of the stream bordering lot 37 in F. V. P. 13,

West by the eastern boundaries of private lots 31 and 38 in F. V. P. 13 and the remaining portion of the same stream.

L. R. 5160.

5. A portion of the bed of the stream described as lot 257 in F. V. P. 208, about 9½ chains in length running between lots 352, 259, 258 and 251 in the same plan situated at Lellopitiya in Nawadun Korale and within the following boundaries:—

North by the left bank of the stream,

East by the eastern boundary of lot 258 in F. V. P. 208,

South by the right bank of the stream,

West by the eastern boundaries of lots 251A and 260 in F. V. P. 208.

L. R. 5367.

6. A portion of the bed of the stream called Hangamuwa Ganga, described as lot 284 in B. S. V. P. 214, about 22 chains in length, situated at Kolombugama in Nawadun Korale within the following boundaries:—

North by the southern boundary of lot 282, paddy field, in B. S. V. P. 214,

East by the right bank of the stream,

South by the confluence of Handurukandehene Dola, described as lot 353 in B. S. V. P. 214,

West by the left bank of the stream.

L. R. 5052.

7. A portion of the bed of the stream called Delwala Ganga, described as lot 287 in F. V. P. 159, about 35 chains in length, situated at Delwala in Nawadun Korale within the following boundaries:—

North by the boundary between lots 3N and 188 in F. V. P. 159 and the remaining portion of the same stream,

East by the right bank of the stream,

South by the confluence of Urukeliya Dola described as lot 448 in F. V. P. 159 and the remaining portion of the same stream,

West by the left bank of the stream.

L. R. 5301.

8. A portion of the bed of the stream called Dodangaha Dola about 20 chains in length, described as lot 269 in F. V. P. 208, situated at Lellopitiya in Nawadun Korale within the following boundaries:—

North by the right bank of the stream,

East by the western boundary of private lot 26B in F. V. P. 208,

South by the left bank of the stream,

West by the village boundary of Welimaluwa and the confluence of Welimaluwa Dola and Gangune Dola.

L. R. 5219.

9. A portion of the bed of the stream about 9 chains in length described as lot 257 in F. V. P. 208 situated at Lellopitiya in Nawadun Korale within the following boundaries:—

North by the right bank of the stream,

East by the eastern boundaries of lots 251A and 260 in F. V. P. 208,

South by the left bank of the stream,

West by the left bank of the stream called Gangune Dola.

LL/A. 5427.

10. A portion of the bed of the stream called Niriella Ganga, about 22 chains in length, situated at Niriella, F. V. P. 38 in Nawadun Korale within the following boundaries:—

North by the left bank of the stream,

East by the confluence of Pannil Dola and the remaining portion of the same stream,

South by the right bank of the stream,

West by the confluence of the Mala Dola which flows by southern boundary of private lot 44 in F. V. P. 38 and the remaining portion of the same stream.

L. R. 4752.

11. A portion of the land called Potgulkandemukalana about one acre in extent measuring one chain by ten chains adjoining lot 80 to the north being part of lot 79 in F. V. P. 80 situated at Mudduwa in Nawadun Korale within the following boundaries :—

North by the remaining portion of the same land,
East by the road reservation,
South by lot 80 in F. V. P. 80,
West by the remaining portion of the same land.

L. R. 5379.

12. A portion of the bed of the stream called Muruten Ela, about 11 chains in length, situated at Duragekanda in Kuruwiti Korale within the following boundaries :—

North by the right bank of the stream,
East by the village boundary of Ratgama,
South by the left bank of the stream,
West by the confluence of Illuktenne Dola and the remaining portion of the same stream.

L. R. 5281.

13. A portion of the bed of the stream called Nakandala Oya, about 10 chains in length, situated at Nakandala in Kuruwiti Korale within the following boundaries :—

North by the left bank of the stream,
East by the one-chain reservation for the V. C. road to Eheliyagoda,
South by the right bank of the stream,
West by the confluence of the stream described as lot 6 in B. S. V. P. 677.

L. R. 5391.

14. A portion of the bed of the stream called Deiyagala Ela, about 2½ chains in length, situated at Ilukpitiya, Deiyagala and Mambakande villages in Kuruwiti Korale within the following boundaries :—

North by the left bank of the stream,
East by the confluence of Getaheti Oya,
South by the right bank of the stream,
West by the confluence of Bogodakande Dola and the remaining portion of the same stream.

LL/A. 5474

15. A portion of the bed of the stream called Potthdeniya Dola described as lot 854 in B. S. V. P. 670, about 28 chains in length, situated at Paligala in Kuruwiti Korale within the following boundaries :—

North by the western boundaries of lots 42 and 35 in B. S. V. P. 670, described as paddy fields,
East by the left bank of the stream,
South by the one-chain reservation for the V. C. road, described as lots 95 and 123 in B. S. V. P. 214,
West by the right bank of the stream.

L. R. 5156.

16. A portion of the bed of the stream called Ellawala Ganga, about 16 chains in length, situated at Ellawala Pahalagama and Kanuggala in Kuruwiti Korale within the following boundaries :—

North by the confluence of Manan Ela and the remaining portion of the same stream,
East by the left bank of the stream,
South by the southern boundary of Gangabodawatta described as lot 185 in F. V. P. 317,
West by the right bank of the stream.

L. R. 5156-A.

17. A portion of the bed of the stream called Ellawala Ganga, about 16 chains in length, situated at Ellawala Pahalagama and Kanuggala in Kuruwiti Korale, within the following boundaries :—

North by the southern boundary of the Gangabodawatta, described as lot 185, in F. V. P. 317,
East by the left bank of the stream,
South by the village boundary of Akurana and the remaining portion of the same stream,
West by the right bank of the stream,

L. R. 5164.

18. A portion of the bed of the stream called Heen Ganga, described as lot 54 in F. V. P. 42, about 32 chains in length, situated at Ayagama in Kukul Korale within the following boundaries :—

North by the confluence of Ketakerelle Dola, being lot 74 in F. V. P. 42 and the remaining portion of the same stream,
East by the left bank of the stream,
South by the confluence of Horane Dola being lot 168 in F. V. P. 42 and the remaining portion of the same stream,
West by the right bank of the stream.

L. R. 5328.

19. A portion of the bed of the stream called Wattedkande Dola, described as lot 52 in F. V. P. 222, about 5 chains in length, situated at Gabbela in Atakalan Korale within the following boundaries :—

North by the left bank of the stream,
East by the one-chain reservation for the V. C. road described as lot 74 in F. V. P. 222 and the remaining portion of the same stream,
South by the right bank of the stream,
West by the one-chain reservation for the V. C. road described as lot 74 in F. V. P. 222 and the remaining portion of the same stream.

L. R. 5274.

20. A portion of the bed of the stream called Henda Dola, about 18 chains in length, described as lot 87 in B. S. P. P. 657, situated at Napawala in Kuruwiti Korale within the following boundaries :—

North by the confluence of Polelhene Dola being lot 207 in B. S. P. P. 657,
East by the right bank of the stream,
South by the foot path to Mitipola,
West by the left bank of the stream.

L. R. 5166

21. A portion of the bed of the stream called Nambi Dola, about 26 chains in length from the eastern boundary of private lot 12 in F. V. P. 19, where it meets the stream, situated at Madalagama in Atakalan Korale within the following boundaries :—

North by the remaining portion of the same stream,
East by the left bank of the stream,
South by the eastern boundary of lot 12 in F. V. P. 19,
West by the right bank of the stream.

L. R. 5140.

22. A portion of the bed of the stream called Eluamala Ela, about 32 chains in length, situated at Guruluwana and Pagoda in Kuruwiti Korale within the following boundaries :—

North by the confluence of Induruganga and the remaining portion of the same stream,
East by the right bank of the stream,
South by the reservation for the P. W. D. road bridge and the remaining portion of the same stream,
West by the left bank of the stream.

The Kachcheri, M. J. M. MUHSIN,
Ratnapura, January 5, 1953. A.G.A. for Government Agent, Sab.

No. LS 2725.

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that the Yoda Ela Kaudulla Agricultural Produce Co-operative Marketing Society, Ltd., has applied for a lease of a piece of Crown land about one acre in extent, from B. O. P. 350, Minneriya Colonization Scheme, Anuradhapura District, for the purpose of constructing stores, hullers, &c., thereon.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others :—

- (a) Term : 30 years ;
- (b) Rent : Rs. 4 per acre per annum ;
- (c) The lessee shall, within two years from the commencement of the lease, erect stores on the land to the satisfaction of the Additional Assistant Government Agent, North-Central Province; Polonnaruwa ;
- (d) The lessee shall use the land as a site for stores and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

E. K. R. ASERAPPA,
Colombo, January 9, 1953. for Land Commissioner

ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දැන්වීම්

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

කළුතර දිස්ත්‍රික්කයේ පානදුර තොටමුණේ පව්විය ගමේ පිහිටි සංකේෂ වශයෙන් අ. 2, රු. 1, ප. 18ක බිම් ප්‍රමාණයක් ඇති වරිපනම් නො. 309, මහවිදිය, 31 සහ 35 7වෙනි හරස් පාර දරන ඇත්උණගහවත්ත නොහොත් සාප්පුවාවත්ත සහ තිඹිරිගහවත්ත නමැති සම්පූර්ණ ඉඩම් කපිටි. ඊට මායිම්:—

උතුරට: පානදුරේ පෙරකදෝරු තැන්පත් විසුබර් ඒ. පෙරේරා මහත්මයා විසින් අයිතිකම් කියන ඇත්උණගහ වත්තෙන් කොටස් ද;

නැගෙනහිරට: පානදුරේ 7වෙනි හරස් පාරේ රෙදිමෝලේ ඇගිලිත් පෙරේරා යන අය අයිතිකම් කියන මදනගහ වත්තද;

දකුණට: 7වෙනි හරස් පාරද;

බටහිරට: කොළඹ-ගාලු (අලුත්) පාරද වේ.

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිතුමා.

නො. L. H. 965/J/E/2024.

වම් 1952ක් වූ ඔක්තෝබර් මස 11වෙනි දින කොළඹදීය.

No. LD. 4667.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

මහනුවර දිස්ත්‍රික්කයේ මහනුවර සහ පානගේවාහාට කොසායයේ බෝවල වසමෙහි කන්තියනකන්ද නමැති ගමෙහි පිහිටි ඇලගල්ල වත්තෙන් අක්කර 20ක් පමණ විශාල වූ කොටසට මායිම්:—

උතුරට: ඇලගල්ලවත්ත සහ රෝසාවත්ත අතර පිහිටි මාලඇල සහ ඇලගල්ලවත්තේ ඉතිරි කොටස;

නැගෙනහිරට: ඇලගල්ලවත්තේ ඉතිරි කොටස;

දකුණට: ඇල;

බස්නාහිරට: බෝවල ගම සහ රෝසාවත්ත.

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,

අත්සන් කළේ: ඇස්. ඇෆ්. අමරසිංහ,
සභාවර ලේකම්තුමා.

Ref. No. J/LLD/2845 (VE).

වම් 1952ක් වූ දෙසැම්බර් මස 18 වැනි දින කොළඹදීය.

E 4

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

පල්ලියවත්ත නොහොත් සාන්ත ජෝන්ගේ පල්ලිය වත්ත, මුරුංගාගහවත්ත සහ සේතුවාවත්ත නමැති අ. 1, රු. 1, පර්චස් 7.24ක් ඇති ඉඩමේ පහත සඳහන් වරිපනම් නොමිමර දරන සෑම බිම් කැබලිල්ලක්ම:—
කොළඹ පාරේ වරිපනම් නො. 6 (කොටස), 11 A, 11 B, 11 (කොටස), 12 (කොටස), 13 (කොටස), 14 (කොටස), 14 H (කොටස), 15 (කොටස), 15 A (කොටස), 16 (කොටස), 16 A (කොටස), 16 B (කොටස), 17 (කොටස), 18 (කොටස), 19 (කොටස) සහ 19 A (කොටස); ඇඩම්ස් විදියේ නො. 31 (කොටස); කොළඹ පාරේ නො. 20, 20 A, 21, 21 A, 22, 22 A, 23, 23 A, 25 A, 25 (කොටස), 27 (කොටස), 28 (කොටස), 29 (කොටස), 30 (කොටස), 31 (කොටස), 32 (කොටස), 36 A, 36 B, 34 (කොටස), 35 (කොටස), 36 (කොටස), 36 A (කොටස), සහ 36 B (කොටස); ඇඩම්ස් පාරේ නො. 9 D; කොළඹ පාරේ 37 (කොටස), 38 (කොටස), 39 (කොටස), 40 (කොටස), 41, 42, 43 (කොටස), 44 (කොටස), 45 (කොටස), 46 (කොටස), 47, 48; ආරෝග්‍යශාලාව පාර නො. 1, 2, 3, 4 සහ 5. ඉහත සඳහන් වරිපනම් නොමිමර පිහිටා තිබෙන්නේ කළුතර දිස්ත්‍රික්කයේ කළුතර නගර සහ සීමාව තුළ වේලාපුර කළුතරය. මූලික ප්ලාන් නො. A 2,337, ලොවි නො. 6, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 21, 23, 24, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 39, 40 සහ 41 වශයෙන් මෑත විස්තර කර තිබේ.

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිතුමා.

නො. L. H. 438 (IV)/J/TW/458.

වම් 1952ක් වූ අගෝස්තු මස 25වෙනි දින කොළඹදීය.

අංකය: LA. 7075/J/LG/2664.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දඹදෙනි හත්පත්තුවේ උඩපොල ඕනොට නැගෙනහිර කෝරළේ වැල්ලව නම් ගමේ පිහිටි අ. 0, රු. 0, පාර්චස් 21.7ක පමණ විශාලත්වයක් ඇති වැවකුඹුර, හිරිනවත්ත, ඉහලවත්ත, පොල්කොටුවේ වත්ත සහ සියඹලාගහමුල්වත්ත යන කොටස් හයක් A 1,146 දරන මුල් ප්ලානයේ නො. 1, 2, 3, 4, 5 සහ 6වෙනි කැබැලියයි වඩා විස්තරව හැඳින්වන බිම් කැබැලි වේ.

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,

අත්සන් කළේ: ඇස්. ඇෆ්. අමරසිංහ,
සභාවර ලේකම්තුමා.

අංකය: J/LG/2664.

වම් 1952ක් වූ දෙසැම්බර් මස 19වෙනි දින කොළඹදීය.

අංකය : LP. 6536.

No. L. D. 4652.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

ගාලු දිස්ත්‍රික්කයේ ගාලු නාගරික සභා සීමාව තුළ කොටුවේ මැදවීදියෙහි පිහිටි අක්කර ¼ක් පමණ බිම් ප්‍රමාණය ඇති වරිපනම් නො. 25 දරන, මුලු ඉඩම් කැබැල්ල.

මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩුතුවර සහ යටිතුවර කොසායයේ හේන්දෙනිය නමැති ග්‍රාමයෙහි පිහිටි පහත වත්ත නමැති ඉඩමෙන් අක්කරයක් පමණ ඉඩම් කොටසට මායිම් :—

- උතුරට : රැම්පාව වීදිය ;
- නැගෙනහිරට : මැදවීදිය ;
- දකුණට : වරිපනම් නො. 23 දරන වත්ත ;
- බස්නාහිරට : රැම්පාව වීදිය.

- උතුරට සහ දකුණට : පහතවත්තේ ඉතුරු කොටස ;
- නැගෙනහිරට : දෙල්දෙනියකුඹුර ;
- බස්නාහිරට : මැද්දේකුඹුරට යන ගම්සභා පාර.

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිතුමා.

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ : ඇස්. ඇෆ්. අමරසිංහ,
ස්ථාවර ලේකම්තුමා.

වම් 1952ක් වූ දෙසැම්බර් මස 20වෙනි දින කොළඹදීය.

Ref. J/E/2478.

වම් 1952ක් වූ දෙසැම්බර් මස 20වෙනි දින කොළඹදීය.

L. D. 4464.

L. B. 2077.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

(1) මහනුවර දිස්ත්‍රික්කයේ භාරිස්පත්තු කොසායයේ කොනකලගල ග්‍රාමයේ පිහිටි අක්කර ¼ක පමණ වපසරිය ඇති කුරුගොඩයාතැන්න නමැති ඉඩම් කොටසට මායිම් :—

මාතර දිස්ත්‍රික්කයේ ගඟබඩ පත්තුවේ තිහගොඩ නමැති ගම පිහිටි අක්කර 5හක් පමණ වූ ලියනගේගේන නමැති ඉඩමේ මායිම් :—

- උතුරට : කුඹුර ;
- නැගෙනහිරට : ගම්සභා පාර ;
- දකුණට : අබයපාලට අයිති ඉඩම ;
- බස්නාහිරට : පාඨශාලා ඉඩම.

- උතුරට : කිරිඹුරලියනගේ හේන ;
- නැගෙනහිරට : මාතර-හක්මන ප්‍රසිඬ වැඩ දෙපාර්තීමේන්තුවේ පාර ;
- දකුණට : පඬුදෙනිය පරණවත්ත ;
- බටහිරට : කඹුරුපිටිය ප්‍රසිඬ වැඩ දෙපාර්තීමේන්තුවේ පාර.

(2) මහනුවර දිස්ත්‍රික්කයේ භාරිස්පත්තු කොසායයේ කොනකලගල ග්‍රාමයේ පිහිටි අක්කර ¾ක පමණ වපසරිය ඇති කුරුගොඩයාතැන්න නොහොත් පල්ලේගෙදර නමැති ඉඩම් කොටසට මායිම් :—

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිතුමා.

ඇමතිකාර්යාලයේ අංකය : J/E 1949.

වම් 1952ක් වූ දෙසැම්බර් මස 15 වැනි දින කොළඹදීය.

- උතුරට : කුරුගොඩයාතැන්නවත්ත ;
- නැගෙනහිරට : භාරපත්දෙනියේගෙදරවත්තේ වැට ;
- දකුණට : දඹගොල්ලේගෙදරවත්තේ වැට ;
- බස්නාහිරට : දික්පිටියේගෙදරවත්තේ වැට.

(3) මහනුවර දිස්ත්‍රික්කයේ භාරිස්පත්තු කොසායයේ කොනකලගල ග්‍රාමයේ පිහිටි අක්කර 1½ක් පමණ වපසරිය ඇති මාලගම්මනඅරඹ නමැති ඉඩම් කොටසට මායිම් :—

L. B. 2131.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

- උතුරට : පාඨශාලාවත්ත සහ වැට ;
- නැගෙනහිරට : අබයපාලට අයිති ඉඩම ;
- දකුණට : ගම් මුලාදැනිතැනට අයිති ඉඩම ;
- බස්නාහිරට : පුසුබාගේ ඉඩම සහ රත්හොට්ටේ ඉඩම.

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1952ක් වූ දෙසැම්බර් මස 17වෙනි දින කොළඹදීය.

මාතර දිස්ත්‍රික්කයේ වැල්ලබඩ පත්තුවේ සහ කඩවත් සතරේ නායිමන යන ගම පිහිටි බත්බරවත්ත නොහොත්

බෙල්ලන්කැටියවත්ත නමැති ඉඩමෙන් දිගින් අඩි 30ක් සහ පළලින් අඩි 10ක බිම් ප්‍රමාණයක්, ඉඩමට මායිම :—

උතුරට : වාරිමාගී ඇල ;
නැගෙනහිරට : සූරියගස්අද්දර ;
දකුණට : මදිනගෙවත්ත ;
බස්නාහිරට : වෙලේවත්ත සිට කැකනදුරේට යන ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාර.

පී. බී. බුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිතුමා.

අඩකය : J/LG/2443/LB 2131.

වම් 1952ක්වූ දෙසැම්බර් මස 23 වැනි දින කොළඹදීය.

1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේවූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තරකර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි :

බදුදු දිස්ත්‍රික්කයේ නගර සීමාවතුළ කැන්දගල ගම පිහිටි නො. 43 දරණ නගර මුල් සිතියමේ නො. 17, 18, 16, 15 177 සහ 235 දරණ බිම් කට්ටි වශයෙන් මැන විස්තරකර තිබෙන අ. 0, රු. 1, ප. 15.68 පමණ වපසරිය ඇති පහළ පොල්වත්ත, ලයින්පිල්ඩ්, හක්ගෙඩිකාරවත්ත, සිංගාරිවලවත්ත සහ කලගෙඩිකාරවත්ත නමැති ඉඩම් වලින් කොටස්වලට මායිම් :—

උතුරට : “වෝඩ්” විදිය ;
නැගෙනහිරට : නො. 43 දරණ නගර මුල් සිතියමේ නො. 177 සහ 17 දරණ බිම් කට්ටි ;
දකුණට : ඇල වේරස් පාර ;
බස්නාහිරට : නො. 43 දරණ නගර මුල් සිතියමේ නො. 235, 15, 16 සහ 18 දරණ බිම් කට්ටි.

පී. බී. බුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිතුමා.

J/HLG/1482.

වම් 1952ක්වූ දෙසැම්බර් මස 18 වැනි දින කොළඹදීය.

L.D. 4646/J/LG/2494.

1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේවූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තරකර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි :

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ හාපිස්පත්තුව කොසායයේ කහවත්තේ පිහිටි හපුගස්පිටිය නමැති ඉඩමෙන් රු.ඩ් 1 පර්චස් 8ක් පමණ වූ කොටසට මායිම් :—

උතුරට : මුදුනේ ගුරුන්තැන්නේලාවත්තේ අගල ;
නැගෙනහිරට : වයිතා මුදුනේ ගුරුන්තැන්නේලාවත්තේ අගල ;

දකුණට : හල්තේවෙල රන්මැණිකාගේ වත්තේ අගල ;
බටහිරට : කිරිහාමිගේ හේනේ අගල.

පී. බී. බුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ : ඇස්. ඇෆ්. අමරසිංහ,
සභාවර ලේකම්තුමා.
වම් 1952ක්වූ දෙසැම්බර් මස 18 වැනි දින කොළඹදීය.

No. LD 4635.

1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේවූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තරකර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි :

මහනුවර දිස්ත්‍රික්කයේ පානේවාහාට කොසායයේ උඩ දෙල්තොට ගලහ පිහිටි “ගලහ ගෘප්” යන වත්තෙන් අක්කර 2ක පමණ කොටසට මායිම් :—

උතුරට : “ගලහ ගෘප්” වත්තේ ඉතුරු කොටස ;
නැගෙනහිරට : ප්‍රසිඬ මහපාර ;
දකුණට සහ බස්නාහිරට : එම වත්තේ ඉතුරු කොටස සහ ගලහ බස් නැවතුම් පොල.

පී. බී. බුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ : ඇස්. ඇෆ්. අමරසිංහ,
සභාවර ලේකම්තුමා.
වම් 1952ක්වූ දෙසැම්බර් මස 3 වැනි දින කොළඹදීය.

LD 4656.

1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේවූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තරකර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි :

මහනුවර දිස්ත්‍රික්කයේ පානදුම්බර කොසායයේ මඩවල මඩිගේ ගුන්නාපාන මඩිගේ පිහිටි අක්කර 2½ක පමණ ප්‍රමාණය ඇති ගනේගෙදර කුඹුර සහ වත්ත යන ඉඩම් කොටසට මායිම් :—

උතුරට : බලතොට ඇල ;
නැගෙනහිරට : පිහිල්ලදෙකියේ ඊබ්‍රාහිම් සයිඩු මහත්මයාට අයිති ඉඩම ;
දකුණට : කොස්වත්ත අබදුල් රහිමන් මහත්මයාට අයිති ඉඩම ;
බස්නාහිරට : ඉසුඩු ලෙබ්බේ මහත්මයාට අයිති ඉඩම.

පී. බී. බුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ : ඇස්. ඇෆ්. අමරසිංහ,
සභාවර ලේකම්තුමා.
වම් 1952ක්වූ දෙසැම්බර් මස 5 වැනි දින කොළඹදීය.

LWA/14.

1950හේ අධික 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අධික 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

බදුදු දිස්ත්‍රික්කයේ යටිතිද කොළඹයේ කනහෙල වස්මේ පාලාගොල්ල ගමේ අක්කර 2ක් පමණ වපසරිය ඇති බවුවන්න සහ පොල්ගහවන්න නැමති ඉඩමට මායිම් :—
උතුරට : පහත සහ කානුව ;

නැගෙනහිරට : පන්සලට අයිති ඉඩම ;
දකුණට : අළුත්ගෙදරවත්ත ;
බස්නාහිරට : ගෝනගලගෙදරවත්ත සහ පහලගෙදර වත්ත.

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ : ඇස්. ඇෆ්. අමරසිංහ,
සභාවර ලේකම්නැත.
J/E/2609.
වසි 1952ක් වූ දෙසැම්බර් මස 17 වැනි දින කොළඹදීය.

J. 3945/J/DEA 1721.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7වෙනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ඉවහර පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950හේ අධික 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

| නො. | ඉඩමේ නම | වගන්තිය | වගන්තියේ විස්තර | වගන්තියේ විස්තර | වගන්තියේ විස්තර | ප්‍රමාණය, අ.ර.ප. |
|-----|--------------------------------|---------|------------------------------------|-----------------|---|------------------|
| 1 | සපුගහවත්ත | .. | පොල්වත්ත | .. | ඇම්. ඩී. රෙමියෙල් පෙරේරා, හේන්සිට, හත්වැල්ල | 0 0 3.8 |
| 2 | වේරපුගේවත්ත | .. | එම | .. | ඒ. ඒ. සයිමන් පෙරේරා සහ ටී. ඒ. ඇල්පි නෝනා, දෙදෙනාම හේන්සිට, හංවැල්ල | 0 0 15.3 |
| 3 | කෝස්ගහවත්ත | .. | එම | .. | ඒ. ඒ. සයිමන් පෙරේරා, හේන්සිට, හංවැල්ල | 0 2 27.6 |
| 4 | එම | .. | පොල්වත්තක් සහ ගෙවල් දෙකක් | නාවකාලික | ඩී. එච්. වැලිකුල, ජල්නර, හංවැල්ල සහ එම්. ඩී. සිල්වා, හේන්සිට, හංවැල්ල | 0 1 31.5 |
| 5 | හහවට්ටුවත්ත නොහොත් මරක්කයාවත්ත | .. | පොල්වත්තක් සහ නාවකාලික ගෙයක කොටසක් | මිශ්‍රවත්ත | ඒ. ආර්. මොහමඩ් ලෙසිබෙ, පහත්ගම, හංවැල්ල | 0 1 2.1 |
| 6 | එම | .. | පොල්වත්තක් සහ ගෙයක කොටසක් | නාවකාලික | එම .. | 0 0 10 |

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිදුදෙනාම තම තමන් හෝ බවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වසි 1953ක් වූ මාර්තු මස 3වෙනි දින පූර්ණය 9.30හේ වේලාවට මෙම කවිචේරියේදී මා සම්මුඛ විභාග කෙරෙමි.

තවද වසි 1953ක් වූ පෙබරවාරි මස 18වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් බවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයෙන්, එක් ඉඩම් ලබාගැනීම හැඟ වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිලිකින් දැනුම් දිය යුතුයි.

වසි 1952ක් වූ දෙසැම්බර් මස 29වෙනි දින කොළඹ කවිචේරියේදීය.
ඒ. සෙන්ටි. ටී. විජේමාන්න,
කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.
No. Q 3527/J/HLG/343.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ඉවහර පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

| නො. | ඉඩමේ නම | වගන්තිය | වගන්තියේ විස්තර | වගන්තියේ විස්තර | වගන්තියේ විස්තර | ප්‍රමාණය, අ.ර.ප. |
|-----|------------|---------|-----------------|-----------------|---|------------------|
| 1 | ලියනගෙවත්ත | .. | පොල් ඉඩම | .. | ටී. ඒ. ඩී. ඒම්සිසෙකෝස්, අම්බලන්ගොඩ | 0 0 8.2 |
| 3 | එම | .. | එම | .. | සී. ඩී. සුබවීර සහ බබ්ලිච්. ඩී. සුබවීර (බාලවිභක්කාරයෝ), අම්බලන්ගොඩ, හාරකරු : ඒ. ඩී. සුබවීර, පියා, අම්බලන්ගොඩ | 0 0 1.9 |

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිදුදෙනාම තම තමන් හෝ බවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වසි 1953ක් වූ මාර්තු මස 3වෙනි දින පූර්ණය 11.30හේ වේලාවට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛ විභාග කෙරෙමි.

තවද වසි 1953ක් වූ පෙබරවාරි මස 18වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් බවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයෙන්, එක් ඉඩම් ලබාගැනීම හැඟ වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිලිකින් දැනුම් දිය යුතුයි.

වසි 1952ක් වූ දෙසැම්බර් මස 31වෙනි දින කොළඹ කවිචේරියේදීය.
ඒ. සෙන්ටි. ටී. විජේමාන්න,
කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

No. Q. 3943/J/HLG/1023.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

| නො. | ඉඩමේ නම | විස්තර | ප්ලාංශය, අ.රු.ප. |
|-----|--|--------------------------------|------------------|
| 1 | සෙත්තුවත්ත, දඩයොවුම්වත්ත.. එයොබදොම්ගලන්ද | ප්ලාන් නො. A 3,245. ගම—දඩයොවුම | 0 2 4.2 |

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සංවිධානීය කිසි කිසිවක් සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ මාරතු මස 3වෙනි දින පස්වරු 2.30 වේලාවට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛව පිය යුතුයි.

තවද වම් 1953ක්වූ පෙබරවාරි මස 18වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්ථානවලට, එක් ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැරීන් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිලිකින් දැනුම්දිය යුතුයි.

වම් 1952ක්වූ දෙසැම්බර් මස 31 වැනි දින කොළඹ කවිචේරියේදී. ඒ. සෙන්චි වි. ඕප්මාන්ත, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

| නො. | ඉඩමේ නම | විස්තර | අයිතිකම්කරුන්ගේ පොල්වත්තේ ජේ. පී. ජේන් භෝනාමහත්මයා සහ බෝදිගොඩගේ බෙහි පෙරේරා භෝනාමහත්මයා | ප්ලාංශය, අ.රු.ප. |
|-----|----------------|---|---|------------------|
| 887 | කිරිකොණවත්ත .. | අඩුරුදු 30ක් වයස ඇති රබර්ගස් 17ක් නිබෙහ රබර් වත්ත | අම්බලන්ගොඩ පොල්වත්තේ ජේ. පී. ජේන් භෝනාමහත්මයා සහ බෝදිගොඩගේ බෙහි පෙරේරා භෝනාමහත්මයා | 0 0 10.7 |
| 888 | එම .. | අඩුරුදු 30ක් වයස ඇති රබර්ගස් 1ක් නිබෙහ රබර් වත්ත | එම .. | 0 0 5 |

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සංවිධානීය කිසි කිසිවක් සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ පෙබරවාරි මස 6වෙනි දින අපරහාස 3.30ට කර්තර කවිචේරියේදී මා සම්මුඛව පිය යුතුයි.

තවද වම් 1953ක්වූ ජනවාරි මස 29වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්ථානවලට, එක් ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැරීන් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිලිකින් දැනුම්දිය යුතුයි. අයිතිවාසිකම් බලපෑම්දී වෙනුවෙන් නිබෙහ සියලු ලියවිලි විභාග කරන වේලාවේදී මා ඉදිරියේදී පෙන්විය යුතුයි.

වම් 1952ක්වූ දෙසැම්බර් මස 29වෙනි දින කර්තර කවිචේරියේදී. අයි. ඇල්. පර්ඩිනාන්ඩස්, කර්තර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා.

ඇල්. ඩී. 4213.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩුනුවර සහ යටිනුවර කොසාගයේ සූරියගොඩ පිහිටි “ඇප්පෝච් රෝඩ්”, වැලිකැටියේහේන සහ හරන්කාවේහේන නමැති ඉඩම්වලින් අක්කර 0, රූඩ් 1, පර්චස් 7.8ක් විශාල වූ මුල් ජලාන් A 1,888 පෙන්නුම් කරන ලොට් 1 සිට 5 දක්වා ඇති කොටස්ය.

අයිතිකරුගේ නම: ලොට් 1—පේරාදෙණියේ කිරිබත්කුඹුරේ පදිංචි ටී. ඩී. ඔලිවර්.

ලොට් 2 සහ 3—මුරුතලාවේ සූරියගොඩ පදිංචි ඇම්. ඒ. ද සිල්වා, ඇස්. විලියම් සහ ඇම්. ඩී. නියන්ගොඩ; ගල්කිස්සේ නො. 52 A පදිංචි ඩී. ඩබ්ලිව්. ද සිල්වා සහ ඩී. ආර්. ද සිල්වා; මුරුතලාවේ පිලපිටියේ පදිංචි ජී. එලිසාබෙත්; මහනුවර ගැට්ටේ පදිංචි ජී. ඩේවිඩ්; සහ රුවන්වැල්ලේ පදිංචි ජී. ගිරිගෝරිස්.

ලොට් 4 සහ 5—මහනුවර පේරාදෙණිය පාරේ පදිංචි මෝර්ට් රථ පරික්ෂක වන ඇස්. ඒ. සරිමාන්.

ඉහත සඳහන් ඉඩම්වල හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි කිසිවක් සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම්

1953ක්වූ පෙබරවාරි මස 17 වැනි දින පෙරවරු 9.30ට මහනුවර කවිචේරියේදී මා සම්මුඛව පිය යුතුයි.

තවද වම් 1953ක්වූ පෙබරවාරි මස 10 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්ථානවලට, එක් ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැරීන් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිලිකින් දැනුම්දිය යුතුයි.

ඒ. ඊ. ග්‍රේගරි, මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1953ක්වූ ජනවාරි මස 6 වැනි දින මහනුවර කවිචේරියේදී.

L. D 4303.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩුනුවර ගම කොසාගයේ අඹගමුව කෝරළයේ ගැටන්-දික්මය පළාත් ආණ්ඩු සභාවේ සීමාතුල පිහිටි දික්මය වත්තෙන් අක්කර 3½ක් පමණ විශාල කොටසට මායිම්:—

උතුරට: ඩන්බාර් ත්‍රිකුණාමයට යන පාර;

නැගෙනහිරට: හැටන්-දික්ඛය ප්‍රසිඬ මහපාර සහ ඇම්. ආර්. ප්‍රනාන්දු මහත්මයාට අයිති "ප්‍රනාන්දු නගරය" නමැති ඉඩමේ මායිම;

දකුණට: ඇම්. ආර්. ප්‍රනාන්දු මහත්මයාට අයිති "ප්‍රනාන්දු නගරය" නමැති ඉඩම සහ හැටන්-දික්ඛය පළාත් ආණ්ඩු සභාවේ ඉඩම;

බස්නාහිරට: ඩන්බාර් ක්‍රීඩාභූමියට යන පාර සහ හැටන්-දික්ඛය පළාත් ආණ්ඩු සභාවට අයිති ඉඩම.

අයිතිකරුගේ නම: සීමාසහිත දික්ඛය තේ කොම්පැනිය. ඉහත සඳහන් ඉඩමට අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම නමත් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වසී 1953ක්වූ පෙබරවාරි මස 17 වැනි දින පෙරවරු 10.30ට මහනුවර කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද වසී 1953ක්වූ පෙබරවාරි මස 10 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලිය විල්ලකින් දැනුම්දිය යුතුයි.

ඊ. ඊ. ග්‍රෙකියර්,

මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වසී 1953ක්වූ ජනවාරි මස 6 වැනි දින

මහනුවර කවිචේරියේදීය.

L. D. 4275/J/HLG/859.

1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ හාරිස්පත්තුව කොසාගයේ ගලසියපත්තුවේ, දෙලපිහිල්ල නමැති ගමෙහි පිහිටි මුල් ප්ලාන් නො. A 1,903හේ ලොට් නො. 1 දරණ ගොඩනෙක නමැති ඉඩමෙන් පර්චස් 2.3ක්වූ කොටස.

අයිතිවාසිකම් කියන්නේ පූජාපිටියේ දෙලපිහිල්ල පදිංචි ඩී. කේ. සුමනසේන.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම නමත් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වසී 1953ක්වූ පෙබරවාරි මස 27වෙනි දින අපරහාග 2ට මහනුවර කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද වසී 1953ක්වූ පෙබරවාරි මස 20වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

ඊ. ඊ. ග්‍රෙකියර්,

මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වසී 1952ක්වූ දෙසැම්බර් මස 31 වැනි දින

මහනුවර කවිචේරියේදීය.

අංකය: LD. 694/J/E/1133.

මේ සම්බන්ධ සියලුම ලියුම්වල මේ අංකය සඳහන් කළ යුතුයි.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

ඉඩමේ නම: වරදනපිටිය, පී. පී. ඒ 1,710 දරන ප්ලාන් අංක 1, 2, 3 පෙන්නුම් කර තිබෙන වරදනපිටිය.

ප්‍රමාණය: අක්කර 1, රූඩ් 3, පාර්චස් 19.6යි.

පිහිටීම: මධ්‍යම පළාතේ නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ කොත්මලේ කොට්ඨාශයේ උඩපනේ කෝරළේ මඩකුඹුර ගමේ.

අඤාම: කැබලි 1 සහ 3 කුඹුර, කැබැල්ල 2. මුඩු බිම.

අයිතිකරුවෝ:

කැබැල්ල 1. දරනකුඹුරගෙදර සිංගිරිබණ්ඩා, එම මුදියන්සේ, එම හින්අප්පු, එම පුංචිරාල, එම උක්කු මැණිකා සහ දියපුල්ලේගෙදර රම්මල්ඵනනා, එම පුංචි මැණිකා යන සියලුදෙනාම මඩකුඹුර.

කැබැල්ල 2. ඇලවේල්ලගෙදර අප්පුහාමි, එම කලුබණ්ඩා, මඩකුඹුර.

කැබැල්ල 3. ඇලවේල්ලගෙදර කලුබණ්ඩා, මඩකුඹුර.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම නමත් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වසී 1953ක්වූ පෙබරවාරි මස 16වෙනි දින උදේ 10ට නුවරඑළියේ කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද වසී 1953ක්වූ පෙබරවාරි මස 8වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම් වල සවභාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලිය විල්ලකින් දැනුම්දිය යුතුයි.

බී. පී. ඩී. ඒ. ජේ. පී. සේනාරත්න,

නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වසී 1952ක්වූ දෙසැම්බර් මස 29වෙනි දින

නුවරඑළියේ කවිචේරියේදීය.

අංකය: LD. 1060/J/HLG/885.

මේ සම්බන්ධ සියලුම ලියුම්වල මේ අංකය සඳහන් කළ යුතුයි.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

ඉඩමේ නම: පී. පී. ඒ 1,880 දරන ප්ලාන් අංක 1 දරන කැබැල්ල පෙන්නුම් කර තිබෙන පිලිකුල්විටි වත්ත.

ප්‍රමාණය: අක්කර 0, රූඩ් 2, පාර්චස් 39.2යි.

පිහිටීම: මධ්‍යම පළාතේ නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ කොත්මලේ කොට්ඨාශයේ දිඹුල කෝරළේ පිලිකුල්විටි ගමේ.

අඤාම: මුඩු බිම.

අයිතිකරුවෝ: සීමාසහිත දිඹුල වැලි (ලංකා) තේ සමාගම.

ඒජන්තවරු: සීමාසහිත ගලහ ලංකා තේ වතු සමාගම, තැපැල් පෙට්ටිය නො. 62, කොළඹ.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම නමත් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වසී 1953ක්වූ පෙබරවාරි මස 23වෙනි දින උදේ 11ට නුවරඑළියේ කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද වසී 1953ක්වූ පෙබරවාරි මස 15වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම් වල සවභාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලිය විල්ලකින් දැනුම්දිය යුතුයි.

බී. පී. ඩී. ඒ. ජේ. පී. සේනාරත්න,

නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වසී 1952ක්වූ දෙසැම්බර් මස 29වෙනි දින

නුවරඑළියේ කවිචේරියේදීය.

(මේ සම්බන්ධ සියලුම ලියුම්වල මේ අංකය දැක්විය යුතුයි.) අංකය. LR 999/J/AL/1336.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි.

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු ආදායම්කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩම්වල විස්තර :-

| නො. 159 | ඉඩමේ නම | විස්තර | අයිතිකම්කීයන් | ප්‍රමාණය, අ. රූ. ප. |
|---------|---------------|---|---|---------------------|
| 159 | කෝආලයේ නම | .. හේන | .. කීර්තිපානේ පදිංචි එච්. පානබෝකක | .. 0 2 36.1 |
| 161 | එම | .. එම | .. එම | .. 0 0 17 |
| 166 | කහටගහවත්ත | .. එම | .. එම | .. 0 0 10 |
| 170 | අඹගහවත්ත | .. මුහු ඉඩම | .. ලබුනෝරුවේ පදිංචි කීර්තියාගේ කඵලයා | .. 0 0 28.9 |
| 171 | කොටගහවත්ත | .. මුරුංගාගස් 1යි, දෙබමගස් 1යි | .. ලබුනෝරුවේ පදිංචි කීර්තිපානේ ලමුණුවා | .. 0 0 19.2 |
| 172 | මිගහවත්ත | .. මුහු ඉඩම | .. කුරුමුල්ල පදිංචි කපුචා. වෙදගේ රංකර් | .. 0 0 10 |
| 173 | හැලඹගහවත්ත | .. එම | .. ලබුනෝරුවේ පදිංචි සිත්තගේ ලියා, සිත්තගේ සිල්වා සහ සිත්තගේ ඩී.ඩී | .. 0 0 12.2 |
| 174 | මිගහ වත්ත | .. එම | .. ලබුනෝරුවේ පදිංචි පුලාගේ මල්ලා, මැනිකාගේ ශ්‍රීරාජ සහ රනාගේ අලෝ විසින් ආරච්චි කරනු ලැබේ | .. 0 0 24.6 |
| 175 | අඹගහවත්ත | .. එම | .. ලබුනෝරුවේ පදිංචි කීර්තියා වෙදගේ මැනිකා | .. 0 0 0.6 |
| 178 | කොටගහවත්ත | .. මුහු ඉඩම තාමිකාලික ගෙයක කොටසක් නිසි | .. ලබුනෝරුවේ පදිංචි පිනාගේ රනා | .. 0 0 3.4 |
| 179 | අඹපාර | .. අඹපාර | .. ලබුනෝරුවේ පදිංචි කීර්තියා වෙදගේ මැනිකා සහ පිනාගේ රනා | .. 0 0 1.4 |
| 180 | අඹගහවත්ත | .. පොල් 10යි, කොසෙල් පඳුරු 1යි, | .. ලබුනෝරුවේ පදිංචි කීර්තියා වෙදගේ මැනිකා, | .. 0 0 7.8 |
| 181 | එම | .. පොල් 10යි, දෙබමගස් 9යි සහ කොසෙල් පඳුරු | .. ලබුනෝරුවේ පදිංචි කීර්තියා වෙදගේ කඵලා | .. 0 0 7 |
| 182 | එම | .. පොල් 9යි | .. ලබුනෝරුවේ පදිංචි කීර්තියා වෙදගේ ගුනි | .. 0 0 4.9 |
| 183 | එම | .. පොල් 1යි, දෙබමගස් 1යි, දෙබමගස් 1යි | .. ලබුනෝරුවේ පදිංචි කීර්තියා වෙදගේ කඵලා සහ කීර්තියා වෙදගේ මැනිකා | .. 0 0 5 |
| 184 | එම | .. පොල් 9යි, පුම්බගස් 2යි | .. ලබුනෝරුවේ පදිංචි පිනාගේ රනා | .. 0 0 5 |
| 186 | එම | .. පොල් 3යි, පුම්බගස් 1යි | .. එම | .. 0 0 1.9 |
| 188 | එම | .. පොල් 3යි | .. ලබුනෝරුවේ පදිංචි කීර්තියා වෙදගේ කඵලා වෙදගේ සහ කීර්තියා වෙදගේ මැනිකා | .. 0 0 14.7 |
| 189 | අරුමුණුගහවත්ත | .. කුඹුර සහ පොල් 3ක් නිවෙහ වත්ත | .. ලබුනෝරුවේ පදිංචි පුන වගේ භාරතලා, මොහොතාගේ සිල්වා සහ කීර්තිපානේ බිසො, එප්පා. වෙල දිග්වෙල පදිංචි පෙරුමාගේ සිරියා | .. 0 0 16.7 |
| 190 | එම | .. පොල් 1යි | .. ලබුනෝරුවේ පදිංචි මැනිකාගේ රු මැනිකාගේ කීර්තිපාන සහ මැනිකාගේ අල්ලෝලි | .. 0 0 4.9 |
| 191 | එම | .. පොල් 18යි, පුම්බගස් 1යි, අඹ 1යි | .. ලබුනෝරුවේ පදිංචි පුලාගේ එල්ලා සහ ලබුණේ කඵලා | .. 0 0 9.7 |
| 192 | නිඹර්ගහකුඹුර | .. කුඹුර | .. ලබුනෝරුවේ පදිංචි බණ්ඩියාගේ රනා | .. 0 0 2.9 |
| 193 | පඵගහයාය | .. හේන | .. කීර්තිපානේ පදිංචි එච්. පානබෝකක | .. 0 0 27.7 |
| 194 | ලබුනෝරුවේ හේන | .. හේන, පොකුණක කොටසක් නිසි | .. ලබුනෝරුවේ පන්සල භාරකරු: ලබුනෝරුවේ පදිංචි කීර්තියා වෙදගේ කඵලා වෙදගේ | .. 0 1 13.1 |

ඉහත සඳහන් ඉඩම්වලට නිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සංකීර්ණ කීර්තියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ වෛශ්වලීන් බලාපොරොත්තු වන අයවලුන් හෝ වසි 1953 න්වැනි පෙබරවාරි මස 28 වන දින උදේ 10.30ට ලබුනෝරුවේ පාඨශාලාවේදී මා සම්මුඛ විඥානුයි.

තවද වසි 1953 න්වැනි පෙබරවාරි මස 21 වන දිනට මත්තෙන් ඒ ඉඩම් සබැඳියෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්ථාවරයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දි ඉල්ලීමට ඇති කුරුණු පිලිබද විස්තරයන්, වත්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳී ගැනීම මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි.

වසි 1953 න්වැනි ජනවාරි මස 2 වන දින ආනුරාධපුර කම්මෙරියේදීය. ඩී. ආම්. ද සොයිසා,
උතුරු මධ්‍යම පළාතේ ආණ්ඩුමේ උප ඒජන්තතුමා.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි.

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු ආදායම්කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩම්වල විස්තර :-

| නො. 506 | ඉඩමේ නම | විස්තර | අයිතිකම්කීයන් | ප්‍රමාණය, අ. රූ. ප. |
|---------|-----------|---|--|---------------------|
| 506 | මඩවල මඩුව | .. අවුරුදු 15ක් පමණ වන ආගමසක්ද, අවුරුදු 3 පමණ වන දෙබමගසක්ද ඇති වත්ත | .. යක්දෙහිරුල්ලාගේ මාගේනිස් අප්පුහාමි, යක්දෙහි රුල්ලාගේ පොඬිමහත්මයා, ගොනපු. මිච්චුගේ පොඬිනෝනා, එම පුනිස්සෝනෝ එල්ලාවල, ඉහලගම, නැසිහිග ගොනපුමේ මිච්චුගේ මැනික් හාමි සහ එම සුමේහාමිගේ මුදල්කාරයන් එල්ලාවල, ඉහලගම, මාමුල ආචාර්ය මැනික් හාමි, එල්ලාවල, ඉහලගම | .. 0 0 0.5 |
| 507 | මඩවල මඩුව | .. කරත්ත පාර | .. අංගප්පුලිය සිංහආනානි පුනාන්දු, අංගප්පුලියේ අගෝර්ස් පුනාන්දු, ඉමිහාමිල්ලාගේ ලියනගහ වත්ත පු. මහත්මයා, එම මුද්දියන්ගේ, එම නැවතිහාමි, එම සිරිමිහිහාමි, එම ජයවර්ධන, ඉමිහාමිල්ලාගේ ගම්මස්වත්තේ ඩී.ඩී. මැනික්, එම ඩී.ඩී. මහත්මයා, එම ජනදාස, ඉමිහාමිල්ලාගේ විරවර්ධන, එම පොඬිමැනික්, එම යසවර්ධන, සියල්ලන්ම එල්ලාවල, ඉහලගම, ඉමිහාමිල්ලාගේ ජයසේකර, එම ඩී.ඩී. මහත්මයා, එම පු. මහත්මයා, එම ගුණවර්ධන, සියල්ලන්ම මතුයාය, කුරුමිට, පාසැලට සහ පාර පාසැල මහින්ම පාලන සංරක්ෂණ ලැබේ | .. 0 0 3.9 |

| නො. ඉඩමේ නම | මිස්තර | අයිතිකම්කරුන්ගේ නම | ප්‍රමාණය, අ.ර. ප. |
|-----------------------|---|---|-------------------|
| 508 බඩවලඹවට | අවුරුදු 2-10 දක්වා වයසැති පොල් ගස් 10ක්ද, කොස්ගස් 3ක්ද, පුවක් ගස් 25ක්ද, අවුරුදු 12 පමණ වයස්වූ කොට්ටගස් 3ක්ද, ජම්බු ගස්ක්, අවුරුදු 7ක් පමණ වයසැති දෙමඟස්ක්ද, අවුරුදු 5 පමණ වයසැති කෝපිගස් 3ක්ද, උණ පඳුරක් සහ කොසෙල් පඳුරු 6ක්ද සහිත වන්න | අංගප්පුලියෙ සිංඤ්ඤානී ප්‍රනාන්දු, එම අගෝර්ග් ප්‍රනාන්දු, ඉමිහාමිල්ලාගේ ලියනගනවත්තෙ පුංචි මහත්මයා, එම මුදියන්සෙ, එම නැවතිහාමි, එම සිරිවර්දනහාමි, එම ජයවර්දන, ඉමිහාමිල්ලාගේ ගම්මසත්වත්තෙ සිංහිරි මැණිකො, එම සිංහිරි මහත්මයා, එම ජිනදස, ඉමිහාමිල්ලාගේ විරවර්දන, එම පොඬිමැණිකො, එම යසවර්දන, සියල්ලන්ම එල්ලාවල, ඉහලගම, ඉමිහාමිල්ලාගේ ජයසේකර, එම සිංහිරි මහත්මයා, එම පුංචි මහත්මයා, එම ගුණවර්දන, සියල්ලන්ම වතුයාය, සුරුඹිට, වනාවට අයිතිවාසිකම් කීයන්ගේ අංගප්පුලියෙ සිංඤ්ඤානී ප්‍රනාන්දු පමණයි | 0 1 18.8 |
| 509 එම | අවුරුදු 8 පමණ වයස් ඇති පොල් ගස් 2ක්ද, කොට්ටගස් 2ක්ද, දෙමඟ ගස්ක්ද, අවුරුදු 10-20 දක්වා ඇති පුවක්ගස් 4ක්ද, අවුරුදු 15ක් පමණ වන මැන්ගුස්ගස්ක්ද, කොසෙල් පඳුරු 2ක්ද සහිත වන්න | අංගප්පුලියෙ සිංඤ්ඤානී ප්‍රනාන්දු, එම අගෝර්ග් ප්‍රනාන්දු, ඉමිහාමිල්ලාගේ ලියනගනවත්තෙ පුංචි මහත්මයා, එම මුදියන්සෙ, එම නැවතිහාමි, එම සිරිවර්දනහාමි, එම ජයවර්දන, ඉමිහාමිල්ලාගේ ගම්මසත්වත්තෙ සිංහිරි මැණිකො, එම සිංහිරි මහත්මයා, එම ජිනදස, ඉමිහාමිල්ලාගේ විරවර්දන, එම පොඬිමැණිකො, එම යසවර්දන සියල්ලන්ම එල්ලාවල, ඉහලගම, ඉමිහාමිල්ලාගේ ජයසේකර, එම සිංහිරි මහත්මයා, එම පුංචි මහත්මයා, එම ගුණවර්දන, සියල්ලන්ම වතුයාය, සුරුඹිට, අංගප්පුලියෙ සිංඤ්ඤානී ප්‍රනාන්දු වැවිල්ලට අයිතිවාසිකම් කීයා සිටී | 0 0 5 |
| 510 බඩවලවතුයාය | අවුරුදු 5-8 දක්වා වයසැති පොල් ගස් 12ක්ද, අවුරුදු 8-10 දක්වා ඇති පුවක්ගස් 17ද, අවුරුදු 6 පමණ වයස ඇති කිතුල්ගස් 2ක්ද, හිත්ගස්ක්ද, අවුරුදු 4ක් පමණ වයසැති නැඳුන්ගස්ක්ද, ආනා ගස්ක්ද, ජම්බුගස්ක්ද, නාව කොළිකාව සිත්ක් නහඹු සෙම්ලිකල වැසිකිලියක්ද සහිත වන්න | ඉමිහාමිල්ලාගේ පුංචි මහත්මයා, එම සිංහිරි මහත්මයා, එම රත්මැණිකො, සියල්ලන්ම එල්ලාවල, ඉහලගම, සිත්ක් නහඹු සෙම්ලිකල වැසිකිලිය සාදා ඇත්තේ අධිකපන දෙපාර්තමේන්තුව මගිනි | 0 0 38.5 |
| 511 ම හිත්තේගේගේ වන්න | අවුරුදු 25 පමණ වන පොල්ගස්ක්ද, අවුරුදු 15-30 දක්වා වයස ඇති කොස්ගස් 4ක්ද, අවුරුදු 12 පමණ වන මසුලනාගස්ක්ද, කැබලිකගස්ක් සහ දෙමඟස්ක්ද, අවුරුදු 2-10 දක්වා ඇති පුවක්ගස් 10ක්ද, අවුරුදු 12 වන රුක්ආත්තනගස්ක් සහ උච්ච සෙම්ලිකල බැඳුපු විතරගේ සහිත වන්න | සක්දෙහිරුලාගේ ආරේන් සිංඤ්ඤා, එම කුඩා එනන, එම මොහොට්ටිහාමි, එම නිකලස්හාමි, සියල්ලන්ම එල්ලාවල, ඉහලගම, විතරගේ සාදවා තිබෙන්නේ එල්ලාවල, පාපැල මගිනි | 0 0 11 |
| එකතුව .. | | | 0 2 37.7 |

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සබඳකම් කීයා සිටින සියලුදෙනාම තම තමන්ගේ හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලපලන් අයවලුන් හෝ වම් 1953ක්වූ පෙබරවාරි මස 19 වෙනි දින උදේ 10.30ට ඇතුළුයායාඩ ගම්සභා උසාවියේදී මා සම්මුඛව සිටිය යුතුයි.

තවද වම් 1953ක්වූ ජනවාරි මස 30වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සබඳකමෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහිතවත් එකී ඉඩම් ලබාගැනීම හැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම්දිය යුතුයි.

වම් 1955ක්වූ ජනවාරි මස 5වෙනි දින රත්නපුර කවිමේරියේදීය.

අ.ම. ජේ. ඇම් මුසින්,
රත්නපුර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ජ්ජන්තනුමා.

අංකය J/HLG/2195/LM/5460.

1950ගේ අවසාන-9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7වෙනි වගන්තිය යටතේ වූ දත්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

| නො. ඉඩමේ නම | මිස්තර | අයිතිකම්කරුන්ගේ නම | ප්‍රමාණය, අ.ර. ප. |
|--|---|--|-------------------|
| 1 අලකොලදෙතිනුන්න හෙවත් කොහෙල්වත්තේගේගේ | අවුරුදු 15ක් වයස්වූ රබර්, අවුරුදු 50ක් වයස්වූ පොල්ගස්ද, අවුරුදු 15ක් වයස්වූ කොස්ගස් 4ක්ද, අවුරුදු 10ක් වයස්වූ පුවක්ගස් 2ක්ද, අවුරුදු 15ක් වයස්වූ කොට්ට (පුඵන්ගස්) 2ක්ද හිමි | හෙම්මානගම පදිංචි අදිකාරී මුදියන්සෙලාගේ සිංහිරි බණ්ඩා | 1 0 4.6 |
| එකතුව .. | | | 1 0 4.6 |

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සබඳකම් කීයා සිටින සියලුදෙනාම තම තමන්ගේ හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලපලන් අයවලුන් හෝ වම් 1953ක්වූ පෙබරවාරි මස 27වෙනි දින පුඵනාග 10ට හිමිකම්පිටියේ ග්‍රාමසංවර්ධන සමිති ශාලාවේදී මා සම්මුඛව සිටිය යුතුයි.

තවද වම් 1953ක්වූ පෙබරවාරි මස 20වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සබඳකමෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහිතවත්, එකී ඉඩම් ලබාගැනීම හැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම්දිය යුතුයි.

වම් 1952ක්වූ දෙසැම්බර් මස 31වෙනි දින කැගල්ල කවිමේරියේදීය.

අ.ම. ජේ. ඩී. ඩබ්ලිව්. සමරසිංහ,
කැගල්ලේ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ජ්ජන්තනුමා.

රාජසත්තක ඉඩම්වල මැණික් ගැරීම පිළිබඳ දන්විමයි

ඉඩම්වල විස්තර

L. R. 5306.

සබරගමු පළාතේ රත්නපුර දිස්ත්‍රික්කයේ පහත සඳහන් රාජසත්තක ඉඩම්වල මැණික් ගැරැහීමේ අවුරුදු බද්ද. වම් 1953ක් වූ ජනවාරි මස 30වෙනි දින සිට අවුරුද්දකට දෙන හෙයින් ආණ්ඩුවේ ඒජන්ත උන්නාන්සේ විසින් ඉල්ලුම් පත්‍ර වම් 1953ක් වූ පෙබරවාරි මස 11වෙනි දින පෙරවරු 10.30 වනතුරු භාරගනු ලැබේ.

2. ඉල්ලුම් පත්‍රයේ සඳහන් මුදල ඉලක්කමෙන්ද අකුරෙන්ද ලිය යුතුයි. ඉලක්කමෙන් ලිවූ මුදල අකුරෙන් ලිවූ මුදලට වෙනස්වද නොහොත් ලිවූ මුදල අකුරෙන් නොතිබුණොත් ඉල්ලුම්පත්‍රය භාරනොගැනීමට ඉඩ තිබේ.

3. ටැන්ඩර් දිනයට කලින් එක එක ඉඩමට නොහොත් දෙලකට වෙන් වෙන් වශයෙන් රුපියල් 25 බැගින් රත්නපුරේ කවිවේරියේ තැන්පත්කළ යුතුයි. ඒ ඒ ඉඩම් ඉල්ලුම්කරන ටැන්ඩරයට රුපියල් 25හේ කුවිනාන්සියද අමුණා තිබිය යුතුයි.

4. "Tender for the Right to Gem" එනම්:— මැණික් හැරීමේ බලය ඉල්ලුම්කරන ඉල්ලුම්පත්‍රය යන වචන ලියුම් කවරයේ මතුපිට ලියයුතුයි—එක එක ඉඩමට නොහොත් දෙලකට වෙන් වෙන් වශයෙන් ඉල්ලුම්පත්‍ර දැමියයුතුයි. ඒ ඒ ඉඩමට කලින් බැඳුණු මුදලේ කුවිනාන්සිය ඉල්ලුම්පත්‍රයට ඇමිණිය යුතුයි.

5. ඉඩම් ඉල්ලුම්කරයෝ ඉදිරිපිට පෙනෙන්නට ඕනෑය. එසේ නැත්නම් නිසි බලයලත් ඒජන්ත කෙනෙක් හෝ ඒජන්තවරු ලවා ඉල්ලුම්පත්‍ර හරි ඒවා බව ඔප්පුකරවන්නට ඕනෑය. යම්කිසි විටක සතුටුදායක ටැන්ඩර් ඉඩම්වලට නොතිබුණේ නම් එම ඉඩම වහාම වෙන්දේසියේ විකිණීම කල්පනා කරනු ලැබේ.

6. යම් ඉල්ලුම්පත්‍රයක් හෝ ඉල්ලුම්පත්‍ර සියල්ලම භාර නොගැනීමේදී, ඉල්ලුම්පත්‍රයක යම් කොටසක් භාරගැනීමේදී බලය සබරගමු පළාතේ ඒජන්ත උන්නාන්සේ වෙත තබා ගන්නාලදී.

7. ඒජන්ත උන්නාන්සේ විසින් භාරගන්නාලද ඉල්ලුම්පත්‍ර අයිතිකාරයෝ ඉල්ලුම්පත්‍රවල සඳහන් මුදල් සම්පූර්ණයෙන්ම ඒ වෙලේම ගෙවන්නට ඕනෑය. තවද කොන්දේසි පිළිපැදීම් ආදිය සඳහා බදුකරයකට ඇතුල්වෙන්නට ඕනෑය. බදු ඉඩම් ලබාගන්නට බැරවුනු අයගේ ඉහත සඳහන් මුදල වන රුපියල් 25 ආපසු දෙනු ලැබේ. ටැන්ඩරය භාරගත් අය බදු මුදල් සම්පූර්ණයෙන් නොගෙව්වොත් රුපියල් විසිපහ රාජසත්තක කරනු ලැබේ.

8. භාරගන්නාලද ඉල්ලුම්පත්‍ර අයිතිකාරයන් විසින් තම තමන් ඉල්ලුම්කරනලද ඉඩම්වල පතල් ගොඩකිට්මාදියට සහ අවසරපත්‍රයේ කොන්දේසි කඩකිරීම වැළැක්වීමටත් සබරගමු පළාතේ ඒජන්ත උන්නාන්සේ විසින් නියම කරන්නට යෙදෙනලද රුපියල් සියයකට (රු. 100) වැඩි නොවන මුදලක් එක එක ඉඩමට ඇප වශයෙන් තිස් දවසක් ඇතුළතදී කවිවේරියේ බදින්නට ඕනෑය.

9. මෙම ඉඩම්වල බිම් ප්‍රමාණය පෙන්කුම්කර තිබෙන්නේ සාමාන්‍ය වශයෙනි. යම් අන්දමකින් ඉඩම්වල හරි සම්පූර්ණ බිම් ප්‍රමාණය මෙහි පහත සඳහන් බිම් ප්‍රමාණයට වඩා අඩු බව දෙවනු පෙනීගියහොත්, එම වෙනස සියයට 10ක් (10%ක්) වැඩි නුතිනම් බිම් ප්‍රමාණයේ අඩු ලුහුංචුකම් සම්බන්ධව මුදල් ආපසු ගැනීමට හෝ අඩුකර ගැනීමට කරන ඉල්ලීම ආණ්ඩුව විසින් කල්පනාවට ගනු නොලැබේ.

10. බද්ද වලංගු කාලය තුළ බදුදෙන්නට යෙදුන ඉඩමේ ඇති ගස්වලට යම් අලාභයක් සිදුවෙන්නට හෝ නැත්නම් ඉදිරිවැටෙන්නට යෙදුනොත් එකී ගස්වල වටිනාකම බදුකාරයා විසින් ගෙවිය යුතුයි.

11. ඉඩම් ඉල්ලුම්කරයෝ තම තමන් ඉල්ලුම්කරනලද ඉඩම වැඩ පටන්ගන්නා දිනය කොළඹ ලෝහ පරීක්ෂකතුමා වෙත දන්විය යුතුයි. තවද එකී ලෝහ පරීක්ෂකතුමා පතල් විභාගයට ආවිට සියලුම පතල්වල වැඩ නවත්වා පරීක්ෂාකිරීමට ඉඩදිය යුතුයි.

12. වැඩිදුර කාරණා සබරගමු පළාතේ ආණ්ඩුව ඒජන්ත උන්නාන්සේගෙන් ලබාගත හැකිවේ.

1. නවදුන් කෝරළේ දෙමනගම්මන පිහිටි දිගින් දම්වැල් 38ක් පමණ ඇති නො. F. V. P. 16 දරන ප්ලාන්ට් ලොව නො. 214 කොටසක් වන දෙඩම්ගහ දොලේ කොටසට මායිම්:—

උතුරට: එම දොලේ දකුණු ඉවුර;
නැගෙනහිරට: නො. F. V. P. 16යේ ලොව නො. 216 නැගෙනහිර පැත්ත සහ එම දොලේ ඉතිරි කොටස;
දකුණට: එම දොලේ වම් ඉවුර;
බටහිරට: හල්දොල වැටෙන සාහාය.

L. R. 5208.

2. නවදුන් කෝරළේ දෙමනගම්මන සහ ගොඩකුඹුර නමැති ගමේ පිහිටි පිලාදොලේ කොටසක් වන දිගින් දම්වැල් 36ක් පමණ ඇති කොටසට මායිම්:—

උතුරට: එම දොලේ දකුණු ඉවුර;
නැගෙනහිරට: නො. F. V. P. 13නේ ලොව 73වන පන්විලේ කුඹුරේ බටහිර මායිම;
දකුණට: එම දොලේ වම් ඉවුර;
බටහිරට: නො. F. V. P. 16යේ ලොව 48 දකුණු මායිම සහ එම දොලේ ඉතුරු කොටස.

L. R. 5256.

3. නවදුන් කෝරළේ අලුපොත පිහිටි නො. F. V. P. 89යේ ලොව නො. 25හේ කොටසක් වන දිගින් දම්වැල් 12ක් පමණ වන හංගමුගඟට මායිම්:—

උතුරට: උමන්දොල වැටෙන නැග (නිරල්ගමේ මායිම);
නැගෙනහිරට: එම දොලේ දකුණු ඉවුර;
දකුණට: නො. F. V. P. 89 දරණ ප්ලාන්ට් ලොව නො. 3A1වල දකුණු මායිම සහ එම දොලේ ඉතුරු කොටස;
බටහිරට: එම දොලේ වම් ඉවුර.

L. R. 5286.

4. නවදුන් කෝරළේ ගෝනකුඹුරේ පිහිටි නො. F. V. P. 13නේ ලොව නො. 27 කොටසක්වන දිගින් දම්වැල් 2ක් පමණවූ හබරගල ඇලට මායිම්:—

උතුරට: එම දොලේ දකුණු ඉවුර (නො. F. V. P. 13නේ ලොව නො. 30 පහල මායිම);
නැගෙනහිරට: නො. F. V. P. 13නේ ලොව නො. 32 සහ 35 බටහිර මායිම් සහ එම දොලේ ඉතිරි කොටස;
දකුණට: එම දොලේ දකුණු ඉවුර;
බටහිරට: නො. F. V. P. 13 ලොව නො. 31 සහ 38 නැගෙනහිර මායිම් සහ එම දොලේ ඉතිරි කොටස.

L. R. 5160.

5. නවදුන් කෝරළේ ලෙල්ලොපිටිය පිහිටි නො. F.V.P 208 ලොව නො. 257 කොටසක්වන දිගින් දම්වැල් 9½ පමණ වන එම ප්ලාන්ට් ලොව 352, 259, 258 සහ 257H යන ලොව නො. දරණ ඉඩම් අතරින් ගලා යන දොලට මායිම්:—

උතුරට: එම දොලේ වම් ඉවුර;
නැගෙනහිරට: නො. F. V. P. 208 දරන ප්ලාන්ට් ලොව නො. 258 නැගෙනහිරට මායිම;
දකුණට: එම දොලේ දකුණු ඉවුර;
බටහිරට: නො. F. V. P. 208වේ ලොව නො. 257A සහ 260වේ නැගෙනහිරට මායිම.

L. R. 5367.

6. නවදුන් කෝරළේ කොළොම්බුගම පිහිටි නො. F.V.P. 214 දරන ප්ලාන්ට් ලොව නො. 284 කොටසක්වන දිගින් දම්වැල් 22ක් පමණ ඇති හන්ගමුව ගඟට මායිම්:—

උතුරට: නො. B. S. V. P. 214 දරන ප්ලාන්ට් ලොව නො. 282 දරන ගොයම්කුඹුරේ දකුණු මායිම;
නැගෙනහිරට: එම දොලේ දකුණු ඉවුර;
දකුණට: නො. B. S. V. P. 214වේ ලොව නො. 353නේ හන්දුරුකන්දේසේන දොල වැටෙන සාහාය;
බටහිරට: එම දොලේ වම් ඉවුර.

L. R. 5052.

7. නවදුන් කෝරළේ දෙල්වල පිහිටි නො. F. V. P. 159 ලොව නො. 287 කොටසක් වන දිගින් දම්වැල් 35 පමණ වන දෙල්වල ගඟට මායිම්:—

උතුරට: නො. F. V. P. 159 දරන ප්ලාන් ලොව නො. 3 N සහ 188වේ මායිම් සහ එම ගඟේ ඉතිරි කොටස;

නැගෙනහිරට: එම ගඟේ දකුණු ඉවුර;
දකුණට: නො. F.V.P. 159 දරන ප්ලාන් ලොව නො. 448 වන උතුරුකෙලියදෙල වැටෙන තැන සහ එම දෙලේ ඉතිරි කොටස;
බටහිරට: එම ගඟේ වම් ඉවුර.

L. R. 5301.

8. නවදුන් කෝරළේ ලෙල්ලොපිටිය පිහිටි නො. F.V.P. 208 දරන ප්ලාන් ලොව නො. 269 කොටසක්වන දිගින් දම්වැල් 20ක් පමණවන දෙඩන්ගහ දෙලට මායිම්:—

උතුරට: එම දෙලේ දකුණු ඉවුර;
නැගෙනහිරට: නො. F. V. P. 208වේ ලොව නො. 26B දරන ඉඩමේ බටහිර මායිම;
දකුණට: වම් ඉවුර;
බටහිරට: වැලිමලුවේ ගම් මායිම සහ ගඟුනෙ දෙල සහ වැලිමලු දෙල වැටෙන ස්ථානය.

L. R. 5219.

9. නවදුන් කෝරළේ ලෙල්ලොපිටිය පිහිටි නො. F.V.P. 208 දරන ප්ලාන් ලොව නො. 257 කොටසක්වන දිගින් දම්වල් 9ක් පමණ ඇති දෙලට මායිම්:—

උතුරට: දකුණු ඉවුර එම දෙලේම;
නැගෙනහිරට: නො. F. V. P. 208 දරන ප්ලාන් ලොව නො. 257A සහ 260වේ බටහිර මායිම;
දකුණට: එම දෙලේ වම් ඉවුර;
බටහිරට: ගඟුනදෙලේ වම් ඉවුර.

LL/A. 5427.

10. නවදුන් කෝරළේ නිරිඳුල්ලේ පිහිටි නො. F.V.P. 38 දරන ප්ලාන් දිගින් දම්වැල් 22ක් පමණවන නිරිඳුල්ල ගඟේ කොටසකට මායිම්:—

උතුරට: එම ගඟේ වම් ඉවුර;
නැගෙනහිරට: පත්තිලි දෙල වැටෙන ස්ථානය සහ එම ගඟේම ඉතිරි කොටස;
දකුණට: එම ගඟේම දකුණු ඉවුර;
බටහිරට: නො. F. V. P. 38 දරන ප්ලාන් ලොව නො. 44වේ දකුණු මායිමෙන් ගලායන මලදෙල වැටෙන ස්ථානය සහ එම ගඟේම ඉතිරි කොටස.

L. R. 4752.

11. නවදුන් කෝරළේ මුද්දුව නමැති ගමේ පිහිටි නො. F. V. P. 80 දරන ප්ලාන් ලොව නො. 79 කොටසක් වන අක්කරයක් පමණ විශාල පොත්ගුලිකන්දෙමුකලාන නමැති ඉඩමට මායිම්:—

උතුරට: එම ඉඩමේම ඉතිරි කොටස;
නැගෙනහිරට: පාරට ඉතිරි කර තිබෙන "පිසවේසම";
දකුණට: නො. F.V.P. 80 දරන ප්ලාන් ලොව නො. 80;
බටහිරට: එම ඉඩමේම ඉතිරි කොටස.

L. R. 5379.

12. කුරුවිටි කෝරළේ දුරගෙකන්ද නමැති ගමේ පිහිටි දිගින් දම්වැල් 11ක් පමණ ඇති මුරුතැන් ඇලේ කොටසකට මායිම්:—

උතුරට: එම දෙලේම දකුණු ඉවුර;
නැගෙනහිරට: රත්ගම නමැති ගමේ මායිම;
දකුණට: එම දෙලේම වම් ඉවුර;
බටහිරට: ඉලුක්කන්තෙ දෙල වැටෙන ස්ථානය සහ එම දෙලේම ඉතිරි කොටස.

L. R. 5281.

13. කුරුවිටි කෝරළේ නාකන්දල පිහිටි දිගින් දම්වැල් 10ක් පමණ ඇති නාකන්දල ඔයේ කොටසකට මායිම්:—

උතුරට: එම දෙලේ වම් ඉවුර;
නැගෙනහිරට: ඇහැලියගොඩට යන ගම් සහ පාර සදහා ඇර තිබෙන දම්වල් 1ක දුමාණ ඉඩම;

දකුණට: එම දෙලේම දකුණු ඉවුර;
බටහිරට: නො. B.S.V.P. 677 දරන ලොව නො. 6 වන දෙල වැටෙන ස්ථානය.

L. R. 5391.

14. කුරුවිටි කෝරළේ ඉළක්පිටිය දෙසියගල සහ මාරඹේ කන්ද නමැති ගම්වල පිහිටා ඇති දිගින් දම්වැල් 22ක් පමණ වන දෙසියගල ඇලට මායිම්:—

උතුරට: එම දෙලේ වම් ඉවුර;
නැගෙනහිරට: ගැටහැනි දෙල වැටෙන ස්ථානය;
දකුණට: එම දෙලේ දකුණු ඉවුර;
බටහිරට: බෝගොඩකන්ද දෙල වැටෙන ස්ථානය සහ එම දෙලේම ඉතිරි කොටස.

LL/A. 5474.

15. කුරුවිටි කෝරළේ පලිගල පිහිටි නො. B.S.V.P. 670 දරන ප්ලාන් ලොව 854 කොටසක්වන දිගින් දම්වැල් 28ක් පමණ ඇති පොත්දෙකිය දෙලට මායිම්:—

උතුරට: නො. B. S. V. P. 670 දරන ප්ලාන් ලොව නො. 42 සහ 35වේ බටහිර මායිම;
නැගෙනහිරට: එම දෙලේ වම් ඉවුර;
දකුණට: නො. B. S. V. P. 214 දරන ප්ලාන් ලොව නො. 95 සහ 123 වන ඉඩම (ගම්සහ පාරට ඇර තිබෙන පිසවේසම);
බටහිරට: දෙලේ දකුණු ඉවුර.

L. R. 5156.

16. කුරුවිටි කෝරළේ එල්ලාවල පහලගම සහ කනුගල පිහිටි දිගින් දම්වැල් 16ක් පමණ ඇති කොටසක්වන එල්ලාවල ගඟට මායිම්:—

උතුරට: මනන් ඇල වැටෙන ස්ථානය සහ එම දෙලේ ඉතිරි කොටස;
නැගෙනහිරට: දෙලේ වම් ඉවුර;
දකුණට: නො. F. V. P. 317 දරන ප්ලාන් ලොව නො. 185 වන ගඟබොඩවත්තේ දකුණු මායිම;
බටහිරට: දෙලේ දකුණු ඉවුර.

L. R. 5156A.

17. කුරුවිටි කෝරළේ එල්ලාවල පහලගම සහ කනුගල පිහිටි දම්වැල් 16ක් පමණ දිග එල්ලාවල ගඟේ කොටසකට මායිම්:—

උතුරට: නො. F. V. P. 317 දරන ප්ලාන් ලොව නො. 135වන ගඟබොඩවත්තේ දකුණු මායිම;
නැගෙනහිරට: ගඟේ වම් ඉවුර;
දකුණට: අකුරන ගමේ මායිම සහ එම ගඟේ ඉතිරිහරිය;
බටහිරට: ගඟේ දකුණු ඉවුර.

L. R. 5164.

18. කුකුල් කෝරළේ අයගම පිහිටි නො. F. V. P. 42 දරන ප්ලාන් ලොව නො. 54 කොටසක් වන දිගින් දම්වැල් 32ක් පමණ ඇති හීන් ගඟට මායිම්:—

උතුරට: නො. F. V. P. 42 දරන ප්ලාන් ලොව නො. 74 කැටකැල්ලේ දෙල වැටෙන ස්ථානය සහ එම දෙලේම ඉතිරි කොටස;
නැගෙනහිරට: දෙලේ වම් ඉවුර;
දකුණට: නො. F. V. P. 42 දරන ප්ලාන් ලොව නො. 168වන හොරන දෙල වැටෙන ස්ථානය සහ එම දෙලේ ඉතිරි කොටස;
බටහිරට: දෙලේ දකුණු ඉවුර.

L. R. 5328.

19. අටකලන් කෝරළේ ගබ්බෙල පිහිටි නො. F. V. P. 222 දරන ප්ලාන් ලොව නො. 52කේ කොටසක්වන දිගින් දම්වැල් 5ක් පමණ දිග ඇති වත්තෙකන්දේ දෙලට මායිම්:—

උතුරට: දෙලේ වම් ඉවුර;
නැගෙනහිරට: නො. F. V. P. 222 දරන ප්ලාන් ලොව නො. 74 වන ගම්සහ පාරට හැර තිබෙන දම්වැලක් පමණ වන පිසවේසම සහ එම දෙලේ ඉතිරි කොටස;
දකුණට: දෙලේ දකුණු ඉවුර;
බටහිරට: නො. F. V. P. 222 දරන ප්ලාන් ලොව නො. 74 වන ගම්සහ පාරට හැර තිබෙන දම්වැලක් පමණ වන පිසවේසම සහ එම දෙලේ ඉතිරි කොටස.

L. R. 5274.

20. කුරුවිටි කෝරළේ නාපාවල පිහිටි නො. B. S. P. P. 657 දරන ජලානේ ලොවි නො. 87නේ කොටසක් වන දිගින් දම්වැල් 18ක් පමණ ඇති හෙන්දෙදලට මායිම:—

උතුරට: නො. B. S. P. P. 657 දරන ජලානේ ලොවි නො. 207 වන පොලොවේන දෙල වැටෙන ස්ථානය;

නැගෙනහිරට: දෙලේ දකුණු ඉවුර;

දකුණට: මිටිපොලට යන අඩි පාර;

බටහිරට: දෙලේ වම් ඉවුර.

L. R. 5766.

21. අටකලන් කෝරළේ මඩලගම පිහිටි නො. F. V. P. 19 දරන ජලානේ ලොවි නො. 12හේ නැගෙනහිර මායිම වන දිගින් දම්වැල් 26ක් පමණ වන නම්බි දෙලට මායිම:—

උතුරට: එම දෙලේම ඉතිරි කොටස;

නැගෙනහිරට: දෙලේ වම් ඉවුර;

දකුණට: නො. F. V. P. 19 දරන ජලානේ ලොවි නො. 12හේ නැගෙනහිර මායිම;

බටහිරට: එම දෙලේම දකුණු ඉවුර.

L. R. 5740.

22. කුරුවිටි කෝරළේ ගුරුලුවාන සහ පාගොඩ පිහිටි දිගින් දම්වැල් 32ක් පමණ වන එළුවමල ඇලට මායිම:—

උතුරට: ඉදුරු ගඟ වැටෙන ස්ථානය සහ එම දෙලේම ඉතුරු කොටස;

නැගෙනහිරට: දෙලේ දකුණු ඉවුර;

දකුණට: ප්‍රසිඬ පාරේ පැලමට ඉතුරුකර තිබෙන කොටස සහ එම දෙලේ ඉතිරි කොටස;

බටහිරට: දෙලේ වම් ඉවුර.

ඇම්. ජේ. ඇම්. මුනිත්,
ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා,
සබරගමු පළාතේ මහ ඒජන්තතුමා වෙනුවට.

එම් 1953ක්වූ ජනවාරි මස 5වෙනි දින රත්නපුර කවිචේරියේදීය.

නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ඉඩම් ගැනීම

අඩකය LRO/APL 5547/J/LLD/2774/LA 3452.

1950හේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් 1942හේ අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිකුත්කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කිසිවෙකු කේරුම් ගතයුතු වූ) 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවින්, එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවින්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිලිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

එම් 1952ක්වූ ඔක්තෝබර් මස 23වෙනි දින කොළඹ කවිචේරියේදීය.

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිලිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන් කළේ: ඇස්. ඇස්. ඉමරසිංහ,
ස්ථාවර ලේකම්තුමා.

උප ලේඛනය

මුල් ජලානේ නොමිලය A 1,778. ගම්—නැඹිලිදෙතිය

| නො. | ඉඩමේ නම | විස්තර | අයිතිකම්කීයන්ගේ අයිතිකම්කීයන්ගේ | ප්‍රමාණය, අ. රූ. ප. |
|-------|----------------------------------|--|--|---------------------|
| 1 | මොරගහබුලමත්ත නො. හොත් මැලිගොඩහේන | කොස්, පොල්, පුවක්, රබර් සහ කොකෝවා සහිත ඉඩම | ගම්පොල, පුස්සැල්ල පාරේ පදිංචි ජී. ඇම්. පී. සයිමන් සිල්වා | 0 0 14 |
| 2 | එම | ඉහත සඳහන් වැවිලි සහිත උච්ච සෙවිලිකර ගබොලෙන් බිඳිනලද ගෙයින් කොටසක්, මැව්ගෙන් බැඳ වකරන් සෙවිලිකරනලද ගර්භයෙන් කොටසක්, ගබොලෙන් බැඳ වකරන් සෙවිලිකළ කක්කුස්සිය, ගබොලෙන් බැඳ පොල්අතු සෙවිලි කළ දුම්කාමරය, පොල්අතු සෙවිලිකළ මඩු දෙකක් සහ පොල්අතු සෙවිලිකළ කුස්සිය සහිත ඉඩම | එම | 4 2 31 |
| 3 | එම | පොල්, කොස්, පුවක්, කොට්ටයක්, කොකෝවා, රබර් සහ ගම්මිරිස් සහිත ඉඩම හා උච්ච සෙවිලිකළ ගබොලෙන් බිඳිනලද ගෙයින් කොටසක් සහ ගබොලෙන් බැඳ වකරන් සෙවිලිකළ ගර්භය | එම | 0 1 8 |
| එකතුව | | | | 5 0 13 |

L.D.—B 49/50.

No. LRO/APL/2571/J/LLD/2856.

1950හේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942හේ අඩක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිකුත්කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62වෙනි වගන්තිය යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වෙනි වගන්තිය සමඟ කිසිවෙකු කේරුම් ගතයුතු වූ) 1950හේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවින්, එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවින්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිලිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

එම් 1952ක්වූ නොවැම්බර් මස 25වෙනි දින කොළඹදීය.

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිලිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන් කළේ: ඇස්. ඇස්. ඉමරසිංහ,
ස්ථාවර ලේකම්තුමා.

උප ලේඛනය

මුල් ජලානේ නො. A. 1,866. ගම්—ඇතුල්ගම

| නො. | ඉඩමේ නම | විස්තරය | අයිතිකම්කීයන්ගේ | ප්‍රමාණය, අ. රූ. ප. |
|-------|---------------------|---------|--|---------------------|
| 1 | මන්දන්වාමකුඹුරුවනාන | වත්ත | නරානුමගේ ඇතුල්ගම කරදවල මිලම්මේ පදිංචි කේ. බබ්ලිච්. සමරකෝන් බණ්ඩා | 0 0 6 |
| 2 | මන්දන්වාමකුඹුර | කුඹුර | එම | 0 1 19 |
| එකතුව | | | | 0 1 25 |

LD. 4678.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් එච්චම් එලිස් ග්‍රෙනියර් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ ආඥාපනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව යන ඉඩම ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) වම් 1955 ක්වු පෙබරවාරි මස 27 වැනි දින උදේ 11ට මහනුවර කවිච්චියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
 - (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් වම් 1953 ක්වු පෙබරවාරි මස 20 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම පිලිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිලිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිලිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

වම් 1952 ක්වු දෙසැම්බර් මස 29 වෙනි දින මහනුවර කවිච්චියේදීය.

ජ. ජී. ග්‍රෙනියර්, මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උපලේඛනය

මුල් ප්ලාන් නො. A 1,796. ගම—පරණගම, හටුකොටුව ගම්මැදද

| නො. | ඉඩමේ නම | විස්තර | අයිතිකම්කරුන්ගේ | ප්‍රමාණය, අ. ර. ප. |
|-----|---|--------|--|--------------------|
| I | මත්දත්ත චෛත්‍ය, කුලලාලිත්තේ කුඹුර, ගොඩාල්ලන | සුඹුර | පරණකුරුම් රත්නායක මුදුන්සේලාගෙදර බණ්ඩාරමැනිකා, මොහොවිට්ටුදිගත් ලාගේ කරුණරත්න, මොහොවිට්ටුදිගත් සෙලාගේ අමාසේන, මොහොවිට්ටුදිගත් සෙලාගේ අමරවික්‍රම, මොහොවිට්ටුදිගත් සෙලාගේ උද්දාවතී, මොහොවිට්ටුදිගත් සෙලාගේ පබාවතී, පරණගම, අයුරන | 0 0 37 |
| | | | එකතුව | 0 0 37 |

LD 4672.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් එච්චම් එලිස් ග්‍රෙනියර් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ ආඥාපනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව යන ඉඩම ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) වම් 1955 ක්වු පෙබරවාරි මස 27 වෙනි දින උදේ 9.30ට මහනුවර කවිච්චියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
 - (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් වම් 1953 ක්වු පෙබරවාරි මස 20 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම පිලිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිලිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිලිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

වම් 1952 ක්වු දෙසැම්බර් මස 29 වෙනි දින මහනුවර කවිච්චියේදීය.

ජ. ජී. ග්‍රෙනියර්, මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උපලේඛනය

මුල් ප්ලාන් නො. 1,847. ගම—වරකාව (කොටසක්)

| නො. | ඉඩමේ නම | විස්තර | අයිතිකම්කරුන්ගේ | ප්‍රමාණය, අ. ර. ප. |
|-----|---------------------|--|--|--------------------|
| 2 | පත්වත්තේකුඹුර, වත්ත | හේ සහ කුඹුර, නාවකාලික කෙසක්ද, මෙසත්වැඩ කළ ශ්‍රීදන් | නාවලපිටියේ සොන්දේන නාව වත්තේ සී. සන්දනම් මහත්මයා | 2 2 9 |
| 3 | එම | හේ සහ කුඹුර | එම | 0 2 10 |
| | | | එකතුව | 3 0 19 |

LD 4673.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් එච්චම් එලිස් ග්‍රෙනියර් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව යන ඉඩම ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) වම් 1953 ක්වු පෙබරවාරි මස 27 වෙනි දින උදේ 11.30ට මහනුවර කවිච්චියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
 - (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් වම් 1953 ක්වු පෙබරවාරි මස 20 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම පිලිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිලිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිලිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

වම් 1952 ක්වු දෙසැම්බර් මස 29 වෙනි දින මහනුවර කවිච්චියේදීය.

ජ. ජී. ග්‍රෙනියර්, මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උපලේඛනය

මුල් ප්ලාන් නො. A 1,857. ගම—මඩදෙනිය

| නො. | ඉඩමේ නම | විස්තර | අයිතිකම්කරුන්ගේ | ප්‍රමාණය, අ. ර. ප. |
|-----|-------------|--------|---|--------------------|
| 1 | අර්ථොනකුඹුර | කුඹුර | කටුගස්කොට පුස්පිටියේ මැදදෙනියේ අර්ථොනෙදර ගවසියා | 0 1 3 |
| | | | එකතුව | 0 1 3 |

LD 4676.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

මහනුවර දිසත්‍රිකයේ ආණ්ඩුමාලි රජ ඒජන්ත තැන්පත් එඩ්වඩ් එලිස් ග්‍රෙගරිස් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙසින් කල්දෙමි:—

(1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.

(2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වත්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.

(3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) වම් 1953 ක්‍රමු පෙබරවාරි මස 27 වෙනි දින උදේ 10ට මහනුවර කවිච්චියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එම සුභාසි;

(ආ) කවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් වම් 1953 ක්‍රමු පෙබරවාරි මස 20 වෙනි දින ගේ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කවද තමාගේ අයිතිවාසිකම් ව්‍යාජ, වත්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වත්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

වම් 1952 ක්‍රමු දෙසැම්බර් මස 29 වෙනි දින මහනුවර කවිච්චියේදීය.

ජී. ජී. ග්‍රෙගරිස්,
මහනුවර දිසත්‍රිකයේ ආණ්ඩුමාලි රජ ඒජන්තතුමා.

උපලේඛනය

| | | මුල් ප්ලාන් නො. A 1,703. ගම—පත්තනපිරිය | | | | ප්‍රමාණය, |
|-------|------------|--|---------------------------|-----------------------|-----------|-----------|
| නො. | ඉඩම් නම | විස්තර | අයිතිකම්කීර්තනා | | | අ. රු. ප. |
| 1 | මිහිටකුඹුර | .. කුඹුර | .. නාවලපිරියේ ගොස්දෙන්නාව | වත්තේ සන්දනම් සහෝදරයෝ | .. 1 0 11 | |
| 2 | එම | .. එම | .. එම | | .. 0 0 16 | |
| 3 | එම | .. එම | .. එම | | .. 0 2 37 | |
| එකතුව | | | | | .. 1 3 24 | |

LD 4677.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

මහනුවර දිසත්‍රිකයේ ආණ්ඩුමාලි රජ ඒජන්ත තැන්පත් එඩ්වඩ් එලිස් ග්‍රෙගරිස් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙසින් කල්දෙමි:—

(1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.

(2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වත්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.

(3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) වම් 1953 ක්‍රමු පෙබරවාරි මස 27 වෙනි දින උදේ 10.30ට මහනුවර කවිච්චියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එම සුභාසි;

(ආ) කවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් වම් 1953 ක්‍රමු පෙබරවාරි මස 20 වෙනි දින ගේ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කවද තමාගේ අයිතිවාසිකම් ව්‍යාජ, වත්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වත්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

වම් 1952 ක්‍රමු දෙසැම්බර් මස 29 වෙනි දින මහනුවර කවිච්චියේදීය.

ජී. ජී. ග්‍රෙගරිස්,
මහනුවර දිසත්‍රිකයේ ආණ්ඩුමාලි රජ ඒජන්තතුමා.

උපලේඛනය

| | | මුල් ප්ලාන් නො. A 1,702. ගම—වරකාව | | | ප්‍රමාණය, |
|-------|------------------|-----------------------------------|---------------------------|-----------------------|-----------|
| නො. | ඉඩම් නම | විස්තර | අයිතිකම්කීර්තනා | | අ. රු. ප. |
| 1 | ගොස්දෙන්නාව වත්ත | .. හේ | .. නාවලපිරියේ ගොස්දෙන්නාව | වත්තේ සන්දනම් සහෝදරයෝ | .. 3 3 20 |
| 2 | එම | .. හේ සහ ගල | .. එම | | .. 0 0 30 |
| එකතුව | | | | | .. 4 0 10 |

LRO/APL/2012/J/AL/1938/LP/6491.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

ගාලු දිසත්‍රිකයේ ආණ්ඩුමාලි රජ ඒජන්ත තැන්පත් ඩබ්ලිව් රජ්ජි වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙසින් කල්දෙමි:—

(1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.

(2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වත්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.

(3) එසේ ගත්ව යන ඉඩම ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම:—

- (අ) ව්‍යවස්ථාපිත පෙබරවාරි මස 17 වැනි දින ප්‍රවේශය 9ට කීක්කඩුවේ නානායකට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද නමින්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
- (ආ) තවද එසේ පෙනී සිටින නැතැත්තා විසින් ව්‍යවස්ථාපිත පෙබරවාරි මස 10 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සහිතව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

ව්‍යවස්ථාපිත පෙබරවාරි මස 2 වැනි දින
ලියවිල්ලකින්.

ජ. ජේ. හේරත්,
ලියවිල්ලකින්ගේ අධ්‍යක්ෂ ජනරාල් ජනරාල්.

ලියවිල්ලකින්

| නො. | ඉඩමේ නම | විස්තර | අයිතිකම්කීයත්තා | ප්‍රමාණය, අ. රූ. ප. |
|-----|--|--|---|------------------------|
| 1 | එලමගොඩවත්ත නොහොත් කොරලගෙවත්ත නොහොත් එලමගොඩ නොහොත් නුඹුගෙවත්ත | අවුරුදු 40-50 ක් අතර වියය ඇති පොල් ඉඩම | දෙබන්දුවේ තීරනගම පදිංචි වී. එච්චන් සිල්වා | 0 1 34 |

LA. 1002/LRO.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

ලියවිල්ලකින් අධ්‍යක්ෂ ජනරාල් ජනරාල් පිලිප් ජේම්ස් හේරත් මහ මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් ලියවිල්ලකින් විස්තර කර තිබෙන ඉඩම්, ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව යන ඉඩම ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම:—
 - (අ) ව්‍යවස්ථාපිත පෙබරවාරි මස 5 වැනි දින ප්‍රවේශය 10ට යාපහේ කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද නමින්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
 - (ආ) තවද එසේ පෙනී සිටින නැතැත්තා විසින් ව්‍යවස්ථාපිත පෙබරවාරි මස 25 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සහිතව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

ව්‍යවස්ථාපිත පෙබරවාරි මස 29 වැනි දින
යාපහේ කවිචේරියේදී.

ජ. ජේ. හේරත්,
ලියවිල්ලකින්ගේ අධ්‍යක්ෂ ජනරාල්.

ලියවිල්ලකින්

| නො. | ඉඩමේ නම | විස්තර | අයිතිකම්කීයත්තා | ප්‍රමාණය, අ. රූ. ප. |
|-------|-------------|---|---------------------------------------|------------------------|
| 1 | වුඩ්බන්කලමු | දුම්කොළ සහ විකුඹුර, අවුරුදු 20-30 අතර වූ කල්ගස් 6 ක්ද, අවුරුදු 10-15 අතර වූ කොහොඹගස් 2 ක්ද, අවුරුදු 15 ක් වූ මත්වවන්තාගස් 2 ක්ද, ශ්‍රී. 2 ක්ද පිහිටි මත්ත | අවුරන් සමාර්චුන්තු, භාරත්තනෙයි, කසිප් | 1 1 30 |
| 2 | එම | දුම්කොළ වවා තිබෙන මත්ත | එම | 0 0 6 |
| එකතුව | | | | 1 1 36 |

LA 1003/LRO.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

ලියවිල්ලකින් අධ්‍යක්ෂ ජනරාල් ජනරාල් පිලිප් ජේම්ස් හේරත් මහ මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් ලියවිල්ලකින් විස්තර කර තිබෙන ඉඩම්, ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව යන ඉඩම ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම:—
 - (අ) ව්‍යවස්ථාපිත පෙබරවාරි මස 2 වැනි දින ප්‍රවේශය 10ට යාපහේ කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද නමින්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
 - (ආ) තවද එසේ පෙනී සිටින නැතැත්තා විසින් ව්‍යවස්ථාපිත පෙබරවාරි මස 25 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සහිතව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

ව්‍යවස්ථාපිත පෙබරවාරි මස 22 වැනි දින
යාපහේ කවිචේරියේදී.

ජ. ජේ. හේරත්,
ලියවිල්ලකින්ගේ අධ්‍යක්ෂ ජනරාල්.

ලියවිල්ලකින්

| නො. | ඉඩමේ නම | විස්තර | අයිතිකම්කීයත්තා | ප්‍රමාණය, අ. රූ. ප. |
|-------|------------------|---------|--|------------------------|
| 1 | කොස්කඩිච්චේවායල් | විකුඹුර | කේ. ආර්. නම්සිවායම්, තුන්තාලෙයි දකුණ, කරවෙච්චි | 1 1 6 |
| එකතුව | | | | 1 1 6 |

L A 990/LRO.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

උතුරු පළාතේ ආණ්ඩුවේ ඒජන්ත තැන්පත් පිළිස් ජේෂ්ඨ් හසියන් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවේ ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්පෙයි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, ඉහත සහ පහත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.
- (3) එසේ ගන්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) වම් 1953 ක්වු මාර්තු මස 2 වැනි දින ප්‍රවිභාග 10ට යාපනයේ කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද නමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
 - (ආ) තවද, එසේ පෙනී සිටින කැනැන්තා මිසින් වම් 1953 ක්වු පෙබරවාරි මස 23 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කවුරුන්ගේ අයිතිවාසිකම්වල සහාය, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

වම් 1952 ක්වු දෙසැම්බර් මස 22 වැනි දින යාපනයේ කවිචේරියේදී. පී. ජේ. හසියන්,
උතුරු පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා.

උපලේඛනය

| නො. ඉඩමේ නම | මූලික ප්ලාන් නො. A 1,739. ගම—කරවෙහිහි නැගෙනහිර විහාරය | අයිතිකම්කරුන්ගේ නම | ප්‍රමාණය අ.රු.ප. |
|--|--|--|------------------|
| 1 කාර්මය .. කල්වත්ත .. | .. | කේ. ආර්. නමසිවායම්, කුන්තාලෙයි දකුණ, කරවෙහිහි, යාපනය | 0 0 12 |
| 2 එම .. එම .. | .. | එම .. | 0 0 4 |
| 3 සිත්ගනිනාවලප්පුලම් සහ නිබල්වලප්පුලම් | කුරක්කන් සහ දුම්කොළ වවා තිබෙන වත්ත පහත සඳහන් බලයන්ද තිබේ: (1) දුභට ඇත්. කුමාරන්ගේ හායියාව වන සිත්ගනමා සහ අනිත් අයට අයිති සිත්ගනිනාවලප්පුලම් නැමැති ඉඩමේ දකුණු මායිමේ කොටසක් වන ලීදේ වතුරෙන් කොටසක්ද, (2) 1 වෙනි ජේදයේ කියනලද ලීදට එන පාරද, (3) දවස කට 4 වරක් වතුර වත්කිරීමටද බලය තිබේ | එම .. | 0 0 14 |
| 4 එම .. | කුරක්කන් සහ දුම්කොළ වවා තිබෙන වත්ත, පහත සඳහන් බලයන්ද තිබේ: (1) දුභට සිනම්පරි සිත්ගනමේ සහ අන් අයට අයිති සිත්ගනිනාවලප්පුලම් නැමැති මේ ඉඩමේ උතුරු පිහිටි ඉඩමේ තිබෙන ලීදේ වතුරෙන් කොටසක්ද, (2) 1 වෙනි ජේදයේ කියනලද ලීදට එන පාරද, (3) මේ ඉඩමට එන දිග පාර පාවිච්චි කිරීමටද, (4) දවස කට 4 වරක් වතුර වත්කිරීමටද බලය තිබේ | එම .. | 0 0 8 |
| 5 එම .. එම .. | .. | එම .. | 0 0 6 |
| එකතුව .. | | | 0 1 4 |

1950 අංක 9 දරණ ආණ්ඩුවේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

උතුරු මැද පළාතේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් බී. ඇම්. ද. හොයිසා වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවේ ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්පෙයි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සහ පහත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගන්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) වම් 1953 ක්වු පෙබරවාරි මස 20 වැනි දින ප්‍රවිභාග 10ට අනුරාධපුර කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද නමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
 - (ආ) තවද, එසේ පෙනී සිටින කැනැන්තා මිසින් වම් 1953 ක්වු පෙබරවාරි මස 13 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කවුරුන්ගේ අයිතිවාසිකම්වල සහාය, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

වම් 1953 ක්වු ජනවාරි මස 2 වැනි දින අනුරාධපුර කවිචේරියේදී. බී. ඇම්. ද. හොයිසා,
උතුරු මැද පළාතේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උපලේඛනය

| නො. ඉඩමේ නම | මූල් ප්ලාන් නො. F. V. P. 764, Sup. No. 1. ගම—සිප්පුකුලම විස්තර | අයිතිකම්කරුන්ගේ නම | ප්‍රමාණය අ.රු.ප. |
|-----------------|--|--|------------------|
| 98 පහළඹාලපොත .. | කුඹුර සහ මුහු ඉඩම .. | සිප්පුකුලමේ පදිංචි සන්දනම් වෙවිචියාර් කන්දසියා සහ සන්දනම් වෙවිචියාර් සුඛිමුට්ටනියම්, මානලේ නිරිකුණමලේ පාරේ පදිංචි සන්දනම් වෙවිචියාර්, සෝමසුන්දරම් සහ සන්දනම් වෙවිචියාර් නාබරප්, කුරුණෑගල පුත්තලම් පාරේ පදිංචි ඩී. ඇම්. නාබරප් (අන්තාපකියම්) මහන්සි | 3 0 39 |

அரசாட்சியாரின் தேள்வைக்காகிய காணி விளம்பரங்கள்

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றோம்.

கொழும்பு,

1952 ம (ஆ) (டிசம்பர்) மாகாண்டு 17 ந உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் எண்ணுவின் இலக்கம் : LD. 4464.

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/ஈ/1836.

பீ. பி. புலங்குலம்,

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி.

காணியின் விபரம்.

(1) கண்டி டிஸ்திரிக், ஹாரிஸ்பத்து பகுதி, கோனகலகல் கிராமத்திலிருக்கும், ½ ஏக்கர் விசாலமுள்ள, குருகொடயதேனை என்னும் நிலப்பகுதியின் எல்லைகள் பின்வருவனவை :—

வடக்கு : வெல் (நெல் வயல்) ;

கிழக்கு : கனசபாவ ரோட ;

தெற்கு : அபேயபாலயின் காணி ;

மேற்கு : பள்ளிக்கூடத்தின் தோட்டம்

(2) கண்டி டிஸ்திரிக், ஹாரிஸ்பத்து பகுதி, கோனகலகல் கிராமத்திலிருக்கும், சுமார் 1/8 ஏக்கர் விசாலமுள்ள, குருகொடய தேனை அல்லது பஸ்கேதர வத்த என்னும் நிலப்பகுதியின், எல்லைகள் பின்வருவனவை :—

வடக்கு : குருகொடயதேனைவத்த ;

கிழக்கு : ஹரபத்தேனிய கேதரவத்த வெட்ட ;

தெற்கு : தம்பகொலகேதரவத்த வெட்ட ;

மேற்கு : டிக்பிட்டியகேதரவத்த வெட்ட.

(3) கண்டி டிஸ்திரிக், ஹாரிஸ்பத்து பகுதி, கோனகலகல் கிராமத்திலிருக்கும், சுமார் 1½ ஏக்கர் விசாலமுள்ள மலகம்மன அரம்பே, என்னும் நிலப்பகுதியின், எல்லைகள் பின்வருவனவை :—

வடக்கு : பள்ளிக்கூடத்தின் தோட்டமும் வெட்டையும் ;

கிழக்கு : அபேயபாலயின் தோட்டம் ;

தெற்கு : கிராமத்திலேயுள்ள காணி ;

மேற்கு : புலசம்பாலயின் காணியும் றனஹெத்தியின் காணியும்

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றோம்.

கொழும்பு,

1952 ம (ஆ) (டிசம்பர்) மாகாண்டு 20 ந உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் எண்ணுவின் இலக்கம் : LD. 4652.

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/ஈ/2478.

பீ. பி. புலங்குலம்,

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி.

எஸ். எப். அமரசிங்க,

நிரந்தர காரியதரிசி.

காணியின் விபரம்.

கண்டி டிஸ்திரிக், உடுறுவர, யடிறுவர பகுதி, ஹெனத்தேனிய கிராமத்திலிருக்கும், 1 ஏக்கர் விசாலமுள்ள பாததஹெவத்த என்னும் நிலத்தில் ஒரு பகுதியின், எல்லைகள் பின்வருவனவை :—

வடக்கும் தெற்கும் : பாததஹெவத்தயின் மிகுதி பாகம் ;

கிழக்கு : தெலத்தேனிய வயல் ;

மேற்கு : மெத்தக்குமடி கிராமச்சங்க ரேட்ட.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றோம்.

கொழும்பு,

1952 ம (ஆ) (டிசம்பர்) மாகாண்டு 23 ந உ.

டிஸ்திரிக் எண்ணுவின் இலக்கம் : LB 2131.

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/LG/2443.

பீ. பி. புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

காணியின் விபரம்.

மாததறைப் பகுதி, வெள்ளப்பொடத்து, நாலுஹி வெட்டில், நவிமனை தெற்குக் கிராமத்தில், பண்டாறவத்த அல்லது பெலன்கெட்டியவத்த என்ற காணியிலிருந்து 30' X 10' நிலம். எல்லைகள்—

வடக்கு : நீர்ப்பாச்சம் வாய்க்கால் ;

கிழக்கு : சூரியகசட்டற் ;

தெற்கு : மடினகேவத்த ;

மேற்கு : வெல்வத்த, கெக்கனதுறை, பி. டபிள்யு. டி தெரு.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றோம்.

கொழும்பு,

1952 ம (ஆ) (டிசம்பர்) மாகாண்டு 15 ந உ.

டிஸ்திரிக் எண்ணுவின் இலக்கம் : LB 2077.

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/ஈ/1949.

பீ. பி. புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

காணியின் விபரம்.

மாததறைப் பகுதி, கங்கப்பொட பத்து, திஹகொட என்ற கிராமத்தின் வியனகே ஹெனஎன்ற காணி 5 ஏக்கர் (கிட்டத்தட்ட) விஸ்தீரணமானது. எல்லைகள் :—

வடக்கு : கிறிமபுற, லியனகேஹென ;

கிழக்கு : மாததறை, ஹகமன, பி. டபிள்யு டி. தெரு ;

தெற்கு : பெம்பெனிய, கறவைத்த ;

மேற்கு : கம்புறுபிட்டிய, பி. டபிள்யு. டி. தெரு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
எஸ். எவ். அமரசிங்ஹ,
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,

1952 ம் ஆண்டு (டிசம்பர்) மாகாழிமீ 17 ந ட.

மாகாண அலலது டிஸ்திரிக் எசனடுவின் இலக்கம் LWA 14.
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம் J/R/2609.

காணியின் விபரம்

2 ஏக்கருள்ள படலுவதையும், பொல்கஹாவதையும், அமைப்பு பலகொல்ல குறிச்சி, கனறெல வசம், யடபுகிருதை பிரிவு, வதுளை டிஸ்திரிக் எல்லை :—

வடக்கு : பத்தன நிலமும், வாயக்காலும்,
கிழக்கு : கோவிலுக்குரிய நிலம்,
தெற்கு : அலுத்தெதரவத்தையின் எல்லை,
மேற்கு : கொள்கலகெதரவத்தையினதும், பகாலகெதரவத்தையினதும் எல்லைகள்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1952 ம் ஆண்டு (டிசம்பர்) மாகாழிமீ 18 ந ட.

மாகாண அலலது டிஸ்திரிக் எசனடுவின் இலக்கம் L W 3638.
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம் J/HLG/1482

காணியின் விபரம்.

பாறாஸ்பொலவத்தை, லினபீல்ட், ஹக்கெடிகரவத்தை, சிங்ஹிரி, வளவவெவத்தை, கலகெடிகரவத்தை எனனும் காணிகளில் 0 ஏ. 1 ரூ. 15.68 ப. கொண்ட பகுதி, இக்காணிகள் TSPP 43 ல் 17, 18, 16, 15, 177, 235 ம் துணடுகளை விவரிக்கப்பட்டன, அமைப்பு கண்டலகம், வதுளை நகர எல்லைகளுள், வதுளை டிஸ்திரிக். எல்லை :—

வடக்கு : வாட் வீதி,
கிழக்கு : TSPP 43 ல் 177 ம் துண்டினதும், 17 ம் துண்டினது பகுதி,
தெற்கு : எல்லெடெரல் வீதி,
மேற்கு : TSPP 43 ல் 235, 15, 16, 18 ம் துணடுகளை பகுதி

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி, புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ. பி. புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி.
எஸ். எவ். அமரசிங்ஹ,
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,

1952 ம் ஆண்டு (டிசம்பர்) மாகாழிமீ 18 ந ட.

மாகாண அலலது டிஸ்திரிக் எசனடுவின் இலக்கம் : LD 4646.
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம் : J/LG/2494.

காணியின் விபரம்.

மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக், ஹாரிஸ்பத்த காவத கிராமத்திலிருக்கும் 1 ரூ 8 ப விசாலமுள்ள ஹப்புகலைபட்டிய எனனும் நிலத்தின் எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு : முடுனேருருனஹலவத்தையின் பக்கத்திலிருக்கும் கிடங்கு,
கிழக்கு : சைன முடுனேருருனஹலவத்தையின் பக்கத்திலிருக்கும் கிடங்கு
தெற்கு : ஹலகேவேல றனமெனிக்காவினுடைய தோட்டத்தின் பக்கத்திலிருக்கும் கிடங்கு,
மேற்கு : கிறிஹாமிகேஹேன பக்கத்திலிருக்கும் கிடங்கு

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

L D 4635.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் காணி, புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ. பி. புலங்குலம்,
காணியும், காணிவிருத்தி மந்திரி.
எஸ். எவ். அமரசிங்ஹ,
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,

1952 ம் ஆண்டு (டிசம்பர்) மாகாழிமீ 3 ந ட.

மாகாண அலலது டிஸ்திரிக் எசனடுவின் இலக்கம் L D 4635.
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம் : J/R/2457.

காணியின் விபரம்.

கண்டி டிஸ்திரிக், பாறறஹெவ்ஹெட்ட டிவிஷன், உட டெல்தொட்ட, கலஹவிலிருக்கும் 2 ஏக்கர் விசாலமுள்ள கலஹ குறுப்பின் நிலப்பகுதி எல்லைகள் பின்வருவன :—

வடக்கு : குறிப்பிட்ட நிலத்தின் மிகுதிப்பகுதி,
கிழக்கு : பி. டபிளியு. டி. ரோட்,
தெற்கும் மேற்கும் : கலஹ பல நிலையமும், குறிப்பிட்ட நிலத்தின் மிகுதிப்பகுதியும்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

L. D. 4656.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின் பிரகாரம் காணியும், காணியிருத்தி மந்திரி, புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ. பி. புலங்குலம்,
காணியும், காணியிருத்தி மந்திரி.
எஸ். எஸ். அமரசிங்க,
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,

1952 ம் ஆண்டு (டிசம்பர்) மாகாப்திபீ 5 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசண்டுவின் இலக்கம் : L. D. 4656
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/E 2549.

காணியின் விபரம்.

கண்டி டிஸ்திரிக், பாத்ததாமபற, மடவலமடிகே, குணசேபாணமடிகேயிலிருக்கும், கன்னகெடறமடபுறமும், வத்தபும எனப்படும் 2½ ஏக்கர் விசாலமுள்ள நிலத்துண்டு. எல்லைகள் பின்வருவன :—

வடக்கு : பாலதோட்ட எல்லை,
கிழக்கு : பிகில்லெனிய இப்புராஜேமசாகிபு உரிமை கோரும் நிலம்,
தெற்கு : கொலவத்த அபதூல ரகீமான உரிமை கோரும் நிலம்,
மேற்கு : இகபு லெப்பே உரிமை கோரும் நிலம்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொளரும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி, புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1952 ம் ஆண்டு (டிசம்பர்) மாகாப்திபீ 18 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசண்டுவின் இலக்கம் : LD 4667.
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/LLD/2845 (VE).

பீ. பி. புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி.
எஸ். எ. அமரசிங்க,
நிரந்தரக் காரியதரிசி.

காணியின் விபரம்.

கண்டி டிஸ்திரிக், கண்டி பாத்த தோவாஹெட்ட, போவல வசம் கத்தியநதகந்த கிராமத்தில் எலகொல தோட்டத்தில் ஏறக்குறைய 20 ஏக்கர் கொண்டுள்ள காணியின் பாகம் : இத்தன் எல்லைகள் பின்வருவனவை :—

வடக்கு : எலகொல தோட்டமும், ரோஸ்வத்தையும் எலகொல தோட்டத்தின் மிகுதி, பாங்குகளுக்கும்மிடையில் இருக்கும் மல எல்லை.
கிழக்கு : எலகொல தோட்டத்தின் மிகுதி பாகம்.
தெற்கு : ஓடை.
மேற்கு : போவல கிராமமும் தோஸ்வத்தையும்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சி பண்டா புலங்குலம், ஆகிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1950 ம் ஆண்டு (டிசம்பர்) மாகாப்திபீ 20 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசண்டுவின் இலக்கம் : LP 6536.
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/HA/2764.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

காணியின் விபரம்.

காலி டிஸ்திரிக் நகர சபை எல்லையில் கோட்டை எனனும் பகுதியில் மத்திய தெருவில் 1 ஏக்கர் விசாலமொண்ட 25 ம் நொம்பாகொண்ட எல்லாத் துண்டுகளும். எல்லைகள் :—

வடக்கு : நேம்பாட் தெருவு.
கிழக்கு : மத்திய தெருவு.
தெற்கு : 23 ம் நொம்பர் வீடு.
மேற்கு : நேம்பாட் தெருவு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி பண்டா புலங்குலம் ஆகிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

இலக்கம் LH 965/J/E/2024.

கொழும்பு,

1952 ம் ஆண்டு (ஜனவரி) ஐப்பசிபீ 11 ந் உ.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

காணியின் விபரம்.

கனரத்தறைப் பிரிவில், பாணநதறை தோட்டமுனையிலுள்ள பட்டியா எனனும் கிராமத்தில் 2 ஏ. 1 ரூ. 18 பே. அளவில் விசாலமுள்ள எட்டுகனற வத்த அல்லது சபுவத்தையும், திம்பிரிகறவத்தையும் வரி மதிப்பு இலக்கம் 209, கை லறீற 31 ம, 35 ம, 7 வது குறுக்கு ரோட்டு, என்றதிலுள்ள காணியின் ஒரு பங்கு. இத்தன் எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு : எட்டுகனறவத்தின் ஒரு பகுதி, பாணநதறையிலிருக்கும் ரியூடோ ஏ. பெரோ ஏற பிரகராசுகரியது.
கிழக்கு : மண்டனகறவத்த, பாணநதறையில் 7 வது குறுக்கு ரோட்டில் பின்றுபிற இயந்திர சாலையடியில் இருக்கிற அகிலின் பெரோவுக் குரியது.
தெற்கு : 7 வது குறுக்கு ரோட்டு, பாணநதறை.
மேற்கு : கொழும்பு-காலி ரோட்டு (நியூ ரூபிளிகேஷன் ரோட்டு, பாணநதறை).

இலக்கம் LA 7075/J/LG/2664.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு.

1952 ம (ஸ்ர) (டிசெம்பர்) மாகழிமீ 19 ந உ.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
எஸ். எம். அமரசிங்க,
நிரந்தரக் காரியதரிசி.

மாகாண அல்லது இலத்திரிக எண்ணுவின இலக்கம் : LA 7075.

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம் : J/LG/2664.

காணியின விபரம்.

குருணக்கல் இலத்திரிக, தம்பத்தெரி ஹட்பத்த உட்பொல ஒதொட்ட கிழக்கு கோறன், வெல்லவ என்னும் கிராமத்திலுள்ள 0 ஏக்கர், 0 றூட், 21 7 பர்ச்சல விசாலமுள்ள வெவகுமபுற, ஹிடினவத்த, இறவவத்த, பொல்கொடுவேவத்த, சியமபலாகஹமுலவத்த என்னும் காணிகளில் 6 பாகங்கள், A 1148 ம் இலக்க ஆரம்பபட்டதில் 1, 2, 3, 4, 5, 6 ம் துண்டுகளாக அளந்து காட்டப்பட்டுள்ளன.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

இலக்கம் LH 438 (IV) J/TW/458.

கொழும்பு,

1952 ம (ஸ்ர) (ஓகஸ்த) ஆவணிமீ 25 ந உ.

புஞ்சி பண்டா புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

காணியின விபரம்.

களுத்துறை பகுதியிலுள்ள, களுத்துறை நகரசபை எல்லைக்குள் வேலப்புர களுத்துறையிலிருக்கும் 1 ஏ. 1 றூ. 7.24 பே. விசாலமுள்ள பவியவத்த அல்லது அரச. யுவானியார் கோவில் வளவும், முற்றுக்கவறுவத்தயும், சேலுவத்தயும், எனது சொல்லப்படும் காணித்துண்டுகள் இவைகளின் வரிமதிப்பு இலக்கங்கள முறையே 6 (பகுதி), 11A, 11B, 11 (பகுதி), 12 (பகுதி), 13 (பகுதி), 14 (பகுதி), 14H (பகுதி), 15 (பகுதி), 15A (பகுதி), 16 (பகுதி), 16A (பகுதி), 16B (பகுதி), 17 (பகுதி) 18 (பகுதி) 19 (பகுதியும்) 19A பகுதியும் கொழும்பு ரோட், 31 (பகுதி), அடம்ல வீதி, 20, 20A, 21, 21A, 22, 22A, 23, 23A, 25A, 25 (பகுதி), 27 (பகுதி), 28 (பகுதி), 29 (பகுதி), 30 (பகுதி), 31 (பகுதி), 32 (பகுதி), கொழும்பு ரோட், 36A, 36B, 34 (பகுதி), 35 (பகுதி), 36 (பகுதி), 36A (பகுதி), 36B (பகுதி), கொழும்பு ரோட் 9B அடம்ல வீதி, 37 (பகுதி), 38 (பகுதி), 39 (பகுதி), 40 (பகுதி), 41, 42, 43 (பகுதி), 44 (பகுதி), 45 (பகுதி), 46 (பகுதி), 47, 48. கொழும்பு ரோட் முதலாம், இரண்டாம், மூன்றாம், நாலாம், ஐந்தாம் ஆஸ்பத்திரி ரோட், இவைக ளெல்லாம் அளக்கப்பட்டு பிரதமபட இல. A. 2,337 ல 6, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 21, 23, 24, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 39, 40, 41 எனது துண்டுகளாக விபரிக்கப்பட்டிருக்கின்றன

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

Q 3945/J/DEA/1721

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன். எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின விபரம் :-

ஆரம்பபட இல. A 3,338. கிராமம்—கெணபிறற.

| துணை. காணியின் பெயர். | விபரம். | உரித்தாளியின் பெயர். | விசாலம். ஏ. றூ. ப. |
|----------------------------------|--|--|--------------------|
| 1 சபுகஹவத்த | தெனநத தோட்டம் | எம். டி ரெமியல் பெறேறு, கென்பிறறியா, ஹனவெல் | 0 0 3.8 |
| 2 விரப்புக்கேவத்த | ஷெ | எ. ஏ. சைமன பெறேறு, ஈ ஏ. அலபிநோன, கென்பிறற, ஹனவெல் | 0 0 15.3 |
| 3 கோள்கஹவத்த | ஷெ | எ. ஏ. சைமன பெறேறு, கென்பிறற, ஹனவெல் | 0 2 27.6 |
| 4 ஷெ | தெனநத தோட்டமும், நிரந்தர மறற ஒரு வீட்டினும் | உ. எச. வெலிகல், யலதற, ஹெனவல், எச. உ. சில்வா, ஹெனபிறற, ஹெனவல் | 0 1 31.5 |
| 5 கிறறியாவத்த அல்லது மறக்காயவத்த | தெனநத தோட்டம், நிரந்தர மறற கொட்டில், நிரந்தர மறற ஒரு வீட்டின பகுதி | எ. ஜூ. மொகமட லப்பே, பஹதகம் ஹனவெல் | 0 1 2.1 |
| 6 ஷெ | தெனநத தோட்டமும், நிரந்தர மறற ஒரு வீட்டின பகுதியும் | ஷெ | 0 0 10 |

மேற்குறித்த காணிக், உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக 1953 ம (ஸ்ர) (மாச) பங்குனி மாதம் 3 ந தேதி காலை 9.30 மணிக் கொழும்புக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம (ஸ்ர) (பெருவரி) மாத மாதம் 18 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எமக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

கொழும்புக் கச்சேரி,

1952 ம (ஸ்ர) (டிசெம்பர்) மாகழிமீ 29 ந உ.

எ. செயின வி. விஜயமாண,
மேல் மாகாண உதவி அரசாட்சி எண்ணு.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

Q 3527/J/HLG/343.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன். எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின விபரம் :-

ஆரம்பபட இல. A 3,266. கிராமம்—அம்பலாங்கொட.

| துணை. காணியின் பெயர். | விபரம். | உரிமை கேட்பவா பெயர். | விசாலம். ஏ. றூ. ப. |
|-----------------------|--------------|--|--------------------|
| 1 வியானகேவத்த | தெனநததோட்டம் | ஈ. ஏ. டி. எமில சிககோ, அம்பலாங்கொட | 0 0 8.2 |
| 2 ஷெ | ஷெ | ஈ. உ. சபவீர, டபிளியு. உ. சபவீர, (பிரயமறறவர்கள்) அம்பலாங்கொட, பராமரிப்பாளர் ஜே. உ. சபவீர (தந்தை), அம்பலாங்கொட | 0 0 1.9 |

மேற்குறித்த காணிகளுக்கு உரிததுப்பேச்சுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமூலமாக 1953 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 3 ந தேதி, காலை 11.30 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாசி மாதம் 18 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

கொழும்புக் கச்சேரி,

1952 ம் ஆண்டு (டிசம்பர்) மாகாப்தி 31 ந உ.

ஏ. செயின். வி. விஜயமான,

மேல் மாகாண உதவி அரசாட்சி ஏசனரு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவினப்படியான அறிவித்தல்.

Q 3943/J/HLG/1023.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட்ட இல. A 3245. கிராமம்—டடகமுலா

| துணடு. | காணியின் பெயர் | விபரம். | உரிமை கேட்பவர் பெயர் | விசாலம் ஏ ரூ. ப. |
|--------|--|--------------------------------|----------------------|---------------------|
| 1 | செக்குவத்த, டடகொமுலவத்த, டடகொட தென்னங்காணி | ஆர் ஈ டிப, டடகமுலா, கலகெடிதேன் | விசாலம் | 0 2 4 2 |

மேற்குறித்த காணிகளுக்கு உரிததுப்பேச்சுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமூலமாக 1953 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 3 ந தேதி, காலை 2.30 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாசி மாதம் 18 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

கொழும்புக் கச்சேரி,

1952 ம் ஆண்டு (டிசம்பர்) மாகாப்தி 31 ந உ.

ஏ செயின். வி. விஜயமான,

மேல் மாகாண உதவி அரசாட்சி ஏசனரு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவினப்படியான அறிவித்தல்.

இல. L H. 798

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

இ. ப 131 இன திருத்த இல. 5 கிராமம்—ஹபனதுற.

| துணடு. | காணியின் பெயர் | விபரம் | உரிததாளியின் பெயர். | விசாலம் ஏ ரூ. ப. |
|--------|----------------|--|--|---------------------|
| 887 | கிரிகோகெவத்த | றப்பா, 30 வயதுள்ள 17 றப்பா மரம் கொண்ட ஒரு இடம் | அம்பலாங்கொடயிலிருக்கும், பொலவத்தையி லுள்ள ஜே. பி. ஜேன நோலவுக்கும், அம்பலாங் கொடயிலுள்ள, பொலவத்தையிலிருக்கும், பொடியப்படுகே டெடி பெரோவின் மனைவிக் கும் உரியது | 0 0 10 7 |

| | | | | |
|-----|----|----------------------------|----|---------|
| 888 | ஷே | றப்பா, 30 வயதுள்ள ஒரு இடம் | ஷே | 0 0 5 0 |
|-----|----|----------------------------|----|---------|

மேற்குறித்த காணிகளுக்கு உரிததுப்பேச்சுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமூலமாக 1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாசி மாதம் 6 ந தேதி, பிற்பகல் 3 30 மணிக்கு கருத்துறைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 29 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

கருத்துறைக் கச்சேரி,

1952 ம் ஆண்டு (டிசம்பர்) மாகாப்தி 29 ந உ.

ஐவா லொறெனஸ் பேடினஸ்,

அதி உதவி அரசாட்சி ஏசனரு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவினப்படியான அறிவித்தல்.

L. D. 4213

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கண்டி டிலத்திக, உருவர, யட்டிநுவர, சூரியகொடயிலுள்ள எபரோச ரோட, அரண்காஹாவதேனையும், வெலிகெட்டியதேனையும் 0 ஏ 1 ரூ. 07 8 ப. காணியின் பாகங்கள் பி பி ஏ. 1,888 ல அளக்கப்பட்டு லொட 1—5 என குறிக்கப்பட்டிருக்கிறது

உரிமை கோருவோரின் பெயர்.

லொட 1 : பேராத்தெனிய, கிறிபத்தும்புறவிலிருக்கும் டி. பி. புளுமுள்ள,

லொட 2-3 : முறத்தலாவ சூரியகொடயிலிருக்கும் எம் பி நியன்கொட, எஸ். வில்லியம், எம் டி. ஈ சில்வாவும், மவுண்ட லெவேனியா இலக்கம் 52 A ல இருக்கும் பி ஆர் டி. ஈ. சில்வா, பி டபிளியு டி. ஈ. சில்வா இருவரும் முறத்தலாவ பிலப்பிட்டியவிலிருக்கும் ஜி எலிஸாஹாமியும், கண்டி கெட்டம்பேயிலிருக்கும் ஜி. டேவிடும், சூவானவெலியிலிருக்கும் ஜி கிறிகோறிலஸும்

லொட 4-5 : கண்டி பேராத்தெனியிலிருக்கும் மோட்டேக்கார பரிசோதிப்பவர் எஸ் ஏ சரிமன்

மேற்குறித்த காணிகளுக்கு உரிததுப்பேச்சுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமூலமாக 1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாசி மாதம் 17 ந தேதி, காலை 9.30 மணிக்கு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாசி மாதம் 10 ந தேதிக்கு முன்னா எழுத்தில் இரு பிரதி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

கண்டிக் கச்சேரி,

1953 ம் ஆண்டு (ஜனவரி) தை 6 ந உ.

ஈ. ஈ. கிறெனியா,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனரு

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவினப்படியான அறிவித்தல்.

L. D. 4303.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

மத்திய மாகாணம், கண்டி டிலத்திக, உட புலத்தகம், அம்பகமுல ஹட்டன்—டிக்கோயா பூ. சி. எல்லையில் உள்ள டிக்கோயா தோட்டத்தில் ஏற்குறைய 3½ ஏக்கர் விசாலமுள்ள காணியின் பாகம் இதன் எல்லைகள் பின்வருவனவை —

வடக்கு டன்பா மைதானத்துக்குப் போகும் ரோட,

கிழக்கு. எம். ஆர். பாணுனுவின் “ பாணுனடு டவுன் ” என விளங்கப்படும் காணியின் எல்லையும், ஹட்டன்—டிக்கோயா பி. டபிளியு. டி. ரோடும்,

தெற்கு. எம். ஆர். பாணுனுவின் “ பாணுனடு டவுன் ” என விளங்கப்படும் காணியும் ஹட்டன்—டிக்கோயா பூ. சி. யின் காணியும்,

மேற்கு. டன்பா மைதானத்துக்குப் போகும் ரோடும், ஹட்டன்—டிக்கோயா பூ. சி. யின் காணியும்.

உரிமை கோருபவரின் பெயர் : டிக்கோயா தேயிலைக் கம்பனி லிமிட்டட்.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 17 ந் தேதி, காலை 10.30 மணிக்கு கணடிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபற்றிய தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 10 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் இருப்பிர்திகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

கணடிக் கச்சேரி,
1953 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 6 ந் உ.

ர. ர. கிரொனியர்,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனேடு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல். LD 4275/J/HLG/859

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

மத்திய மாகாணம், கணடி டிஸ்திரிக், ஹாரிஸ்பத்து, கலசியபத்து, டொலபியில் கிராமத்தில் கொடேறேன என விளங்கப்படும் 02.3 பர்சசல் விசாலமுள்ள நிலப்பகுதி, பி. பி. ஏ. 1,903 ல் டொட 1 என குறிக்கப்பட்டிருக்கிறது.

பூஜாபிட்டிய, டொலபியிலையிலிருக்கும் டி. கே. சமனசேன உரிமை கோருகிறார்.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 27 ந் தேதி, பிற்பகல் 2 மணிக் கு கணடிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபற்றிய தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 20 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் இருப்பிர்திகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

கணடிக் கச்சேரி,
1952 ம் ஆண்டு (டிசம்பர்) மார்ச்சுமீ 31 ந் உ.

ர. ர. கிரொனியர்,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனேடு.

இது சம்பந்தமான கடிதங்களில் இவ்விலக்கத்தைக் குறிப்பிடுக—LD 694/J/B/1133.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

காணியின் பெயர் : வரதணபிட்டிய 1710 இல. ஆரம்பப்பட்டதில் 1, 2, 3 இல. துண்டுகளாகக் காண்பிக்கப்பட்டுள்ளது ;
பரப்பு : 1 ஏ. 3 றா. 19.6 பெ.

இருப்பு : மத்திய மாகாணம், நுவரெலியா டிஸ்திரிக், கொதமலைப் பகுதி, உட்புளங்க கோரீன, மட்குமுடி கிராமத்தில் ;
விபரம் : 1, 3 இல. துண்டுகள் நெல்வயல, 2 ம் இல. துண்டு வெறும் நிலம் ;

சொந்தக்காரர் : 1 ம் இல. துண்டு : தரண்குமுடிக்கெதர டிஸ்திரீ பண்டா தரண்குமுடிக்கெதர முதியானசே, தரண்குமுடிக்கெதர ஹீன அப்பு, தரண்குமுடிக்கெதர புருசிரால், தரண்குமுடிக்கெதர உக்குமெனிக்கா, தியுள்ளேக்கெதர ரமமல் எத்தன, தியுள்ளேக்கெதர புருசுமெனிக்கா எல்லோரும் மட்குமுடியைச் சொந்தவர்கள்.

2 ம் இல. துண்டு : எல்வெல்லேக்கெதர அப்புஹாமி, மட்குமுடி எல்வெல்லேக்கெதர கழுபண்டா, மட்குமுடி.

3 ம் இல. துண்டு : எல்வெல்லேக்கெதர கழுபண்டா, மட்குமுடி.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 16 ந் தேதி காலை 10.00 மணிக் கு நுவரெலியா கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபற்றிய தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 8 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிர்திகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

நுவரெலியா கச்சேரி,
1952 ம் ஆண்டு (டிசம்பர்) மார்ச்சுமீ 29 ந் உ.

வீ. ஜே. பி. சேனாதன்,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனேடு.

இது சம்பந்தமான கடிதங்களில் இவ்விலக்கத்தைக் குறிப்பிடுக LD 1060/J/HLG/885.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

காணியின் பெயர் : தில்லிகுலற்றி தோட்டம் : A. 1880 இல. ஆரம்பப்பட்டதின் 1 ம் இல. துண்டாகக் காண்பிக்கப்பட்டுள்ளது.
பரப்பு : 0 ஏ. 2 றா. 29.2 பெ.

இருப்பு : மத்திய மாகாணம், நுவரெலியா டிஸ்திரிக், கொதமலைப் பகுதி, திமுள்ளைக் கோரீன, தில்லிகுலற்றி கிராமத்தில் ;
விபரம் : பரந்த வெறும் காணி ;

சொந்தக்காரர் : திமுள்ளை (இலத்தை) தேயிலை கொம்பனி லிமிடட் ; ஐஜனரல் : கலகா இலத்தை தேயிலை தோட்டம், ஐஜனரல் கொம்பனி லிமிடட், தபால் பெட்டி இல. 62, கொழும்பு.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 23 ந் தேதி காலை 11 மணிக் கு நுவரெலியா கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபற்றிய தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 15 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிர்திகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

நுவரெலியா கச்சேரி,
1952 ம் ஆண்டு (டிசம்பர்) மார்ச்சுமீ 29 ந் உ.

பி. பி. வீ. ஜே. பி. சேனாதன்,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனேடு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

பட இல. F.V.P. 1220, துண்பட்டம் இல. 2. கிராமம்—லப்புறு ஓறுவா.

விசாலம்.

| துண்டு. | காணியின் பெயர். | விபரம். | உரித்தாளரின் பெயர். | ஏ. றா. ப. |
|---------|-----------------|---------|--------------------------------|-----------|
| 159 | கொல்கெடு | .. சேனா | .. | 0 2 36.1 |
| 161 | ஷெ | .. ஷெ | .. H. பனபொக்க, உலாகல், திறப்பன | 0 0 17 |
| 166 | ககாற்றக்கேடு | .. ஷெ | .. | 0 0 10 |

| துண்டு. காணியின் பெயர். | விபரம். | உரிமைகேட்பவர் பெயர். | விசாலம். ஏ. றா. ப. |
|------------------------------|---|---|-----------------------|
| 170 அம்பகாகவத்தை | .. வீண் நிலம் | .. கிரியாகே களு துறையா ல்பபுனு ஒறுவா | .. 0 0 28.9 |
| 171 கொற்றகாகவத்தை | .. தோட்டம் 1 முருங்கை, 1 பஞ்சு மரம் | .. கிரியாகே மலிகை, ல்பபுனு ஒறுவா | .. 0 0 19.2 |
| 172 மீகாகவத்தை | .. வீண் நிலம் | .. கபுவா வெத்தாகே நணகிரி, குட்டிகுளம், சிலலக்குளம் | 0 0 10.0 |
| 173 கலம்பகாகவத்தை | .. வீண் நிலம் | .. சினனுகே விஸை, சினனுகே சிலவா, சினனுகே டிங்கி, எல லாரும் ல்பபுனு ஒறுவா | 0 0 12.2 |
| 174 மீகாகவத்தை | .. வீண் நிலம் | .. பூலாகே மலா, ல்பபுனு ஒறுவா, மெனிககாகே குணதாச, நன னகே அலோ ஆசிய ல்பபுனு ஒறுவையையச் சோந்த இருவரா லும் வாதிக்கப்படும காணி | 0 0 24.6 |
| 175 அம்பகாகவத்தை | .. வீண் நிலம் | .. கிரியாவெத்தமே மேனிககா, ல்பபுனு ஒறுவா | .. 0 0 0.6 |
| 178 கொற்றகாகவத்தை | .. வீண் நிலம், ஒரு சிறு குடிசை | .. பினனுகே நன, ல்பபுனு ஒறுவா | .. 0 0 3.4 |
| 179 பாதை | .. பாதை | .. கிரியாவெட்டகே மேனிககா, பினனுகே நன, இருவரும் ல்பபுனு ஒறுவா | 0 0 1.4 |
| 180 அம்பகாகவத்தை | .. தோட்டத்தில் ஒரு வாழைப் பத்தையும், 10 தெனனையும் | .. கிரியா வெட்டகே மேனிககா, ல்பபுனு ஒறுவா | .. 0 0 7 |
| 181 அம்பகாகவத்தை | .. தோட்டத்தில் 10 தெனனையும், 9 தோடை களும், வாழைப் பத்தைகளும் | .. கிரியா வெட்டகே கழுவா, வெட்ட ல்பபுனு ஒறுவா | .. 0 0 7 |
| 182 ஷு | .. தோட்டத்தில் 9 தெனனையும் | .. கிரியா வெட்டகே குனி, ல்பபுனு ஒறுவா | .. 0 0 4.9 |
| 183 ஷு | .. தோட்டத்தில் 5 தெனனையும், 1 தோடையும், 1 எலுமிச்சை | .. கிரியா வெட்டகே களுவா வெட்ட, கிரியா வெட்டகே மெனிககா, இருவரும் ல்பபுனு ஒறுவா | 0 0 5 |
| 184 ஷு | .. தோட்டத்தில் 9 தெனனையும், 2 பாகு மரங்கள் | .. பினனுகே நன, ல்பபுனு ஒறுவா | .. 0 0 5 |
| 186 அம்பகாகவத்தை | .. தோட்டத்தில் 3 தெனனையும், 1 பாகுமரம் | .. ஷு | .. 0 0 1.9 |
| 188 ஷு | .. தோட்டத்தில் 2 தெனனையும் | .. கிரியா வெட்டகே களுவா வெட்ட, கிரியா வெட்டகே மெனிககா, ல்பபுனு ஒறுவா | 0 0 14.7 |
| 189 ஈரமுத்துகாகவத்தை | .. நெலவயல் தென்னந் தோட்டத்தில் 8 தென கள் | .. புஞ்சாகே கொற்றல, மொகற்றுகே சில்வா, கிரியாகே பையா, ல்பபுனு ஒறுவா, பெருமாகே கிரியா, டிகுவெல், எப்பாவெல் | 0 0 16.7 |
| 190 ஈரமுத்துகாகவத்தை | .. தோட்டத்தில் 1 தெனனை | .. மேனிககாக சறு, மனிககாகே கிரிபண்டி, மெனிககாகே அல் மொளி எல்லாரும் ல்பபுனு ஒறுவா | 0 0 4.9 |
| 191 ஷு | .. தோட்டத்தில் 18 தெனனையும், 1 பாகுமரம் 1 மா மரம் | .. பூலாகே எலிங்கை, உடுவாகே கழு, ல்பபுனு ஒறுவா | .. 0 09.7 |
| 192 திம்பிரிகாக கும்புற | .. நெலவயல் | .. பண்டியாகே நனல்பபுனு ஒறுவா | .. 0 0 2.9 |
| 193 பாலுகாகயாய | .. சேனை | .. H. பனபொக்க, உலாகல், திறப்பனை | .. 0 0 27.7 |
| 194 ல்பபுனு ஒறுவா விகாரகே | .. சேனையும் ஒரு குளமும் | .. ல்பபுனு ஒறுவா, பாஞ்சாலே, பிரதான சலறி, கிரியா வெட்டகே களுவா வேத, ல்பபுனு ஒறுவா | 0 1 13.1 |

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமாக 1953 ம் ஆண்டு
மார்ச் (பெறுவரி) மாதம் 28 ந தேதி காலை 10.30 மணிக்கு ல்பபுனு ஒறுவா பாடசாலையில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள
உடன்காலின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும்,
அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு மார்ச் (பெறுவரி) மாதம் 21 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு
அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

அனுராதபுரக கச்சேரி,
1953 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 2 ந உ.

பி. எச். டி. சொயிசா,
வட மத்திய மாகாண உதவி அரசாட்சி ஏசனாடு.

இலக்கம் J/E/1278/L. R. 5080.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறார்கள் எனபதை 1950 ம் ஆண்டின்
9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

| துண்டு இலக்கம். | காணியின் பெயர். | விபரம். | உரிமையாளரின் பெயர். | விசாலம். ஏ. றா. ப. |
|--|-----------------|---|--|-----------------------|
| கடைசிக் கிராமப்படம் 252 ன் 2 ம் அநுபந்தத்தில் 506 ம் இலக்கத்துண்டு | .. மடவலஹிற்ற | .. ஒரு தோடை மரமும், ஒரு ஆத மரமும் உள்ள தோட்டம் | 277 ம் இலக்கத்துண்டின் ஒரு பகுதியின் உரிமை யாளர் : எல்லாவல இலக்கமலிலுள்ள வை. எம். அபபுஹாமி, வை. எம். பொடி மகாதமயா, ஜி. பொடிநோனா, ஜி. பிரான சிலகோ, காலஞ்சென்ற ஜி. மெனிக காணியின் சொத்துக்கு உரிமையுடையவர்கள், காலஞ் சென்ற ஜி. சுபெஹாமியின் சொத்துக்கு உரிமையுடையவர்கள், எம். ஏ. மெனிகஹாமி | 0 0 0.5 |
| 507 | .. மடவலஹிற்ற | .. வண்டிப்பாதை | 277 ம் இலக்கத் துண்டின் ஒரு பகுதியின் உரிமையாளர் : எல்லாவல இலக்கமலி லுள்ள ஏ. எல். பொனாண்டோ, ஏ. ஏ. பெர் னானடோ, ஜி. எல். புஞ்சிமகாதமயா, ஜி. எல். முதியானசே, ஜி. எல். நெவாத்திஹாமி, ஜி. எல். சிறிவர்த்தனஹாமி, ஜி. எல். ஜய வர்த்தனா, ஜி. ஜி. டிங்கிரிமெனிக்கே, ஜி. ஜி. டிங்கிரிமகாதமயா, ஜி. ஜி. ஜினதாச, இமி ஹாமில்லாகே வீரவர்த்தனா, மேற்படி பொடி மெனிக்கே, மேற்படி யசவர்த்தனா, குருவிற்ற, வற்றுயலிலுள்ள இமிகாமில்லாகே ஜய சேகர், மேற்படி டிங்கிரிமகாதமயா, மேற்படி புஞ்சிமகாதமயா, மேற்படி குணவர்த்தனா, பாடசாலைக்குப் போகும் ரோட் பாடசாலையின் மேற்பாலையிலிருக்கிறது | 0 0 3.9 |

| குணம் இலக்கம் | காணியின் பெயர். | விபரம். | உரிமைகேட்பவரின் பெயர். | விசாலம். ஏ. ரூ. ப. |
|---------------|-----------------|---|--|-----------------------|
| 508 | மடவலலுவிற்ற | 2-10 வயதுள்ள 10 தெனனை, '3 பலா, 25 கழுக்கு, 3 பருத்தி, 12 வயதுள்ள ஒரு ஜம்போலா மரம், 7 வயதுள்ள 2 தோடை, 3 எலுமிச்சை, ஒரு நாவல், ஒரு டொம்ப, 5 வயதுள்ள 3 காப்பிச் செடிகள், மூங்கில் செடிகள், 6 வாழை மரங்கள் உள்ள தோட்டம் | 277 ம இலக்கத்துண்டின் ஒரு பகுதியின் உரிமை யாளர் : எல்லாவல இலக்கமவிலுள்ள ஏ. எஸ். பொன்னுடோ, ஏ. ஏ. பொன்னுடோ, ஜி. எல். புஞ்சிமகாதமயா, ஜி. எல். முதியானசே, ஜி. எல். நிவாத்திஹாமி, ஜி. எல். சீறிவர்த்தனஹாமி, ஜி. எல். ஜயவாத்தன, ஜி. ஜி. டிங்கிரிமெனிககே, ஜி. ஜி. டிங்கிரி மகாதமயா, ஜி. ஜி. ஜினதாச, இமிகாமில்லாகே வீரவாதன, மேற்படி பொடிமெனிககே, மேற்படி யசுவர்த்தன, குருவிறற, வறறுயயவிலுள்ள இமிகாமில்லாகே ஜயசேகர, மேற்படி டிங்கிரிமகாதமயா, மேற்படி புஞ்சிமகாதமயா, மேற்படி குணவாதன, பயிர்கள் ஏ. எஸ். பொன்னுடோவிற்குத்தான உரிமையுடையன | 0 1 18.8 |
| 509 | ஷு | 8 வயதுள்ள 2 தெனனை, 2 பருத்தி, ஒரு தோடை, 10-20 வயதுள்ள 4 கழுக்கு, 15 வயதுள்ள ஒரு மங்குல தான, 2 வாழை மரங்கள் உள்ள தோட்டம் | 277 ம இலக்கத்துண்டின் ஒரு பகுதியின் உரிமை யாளர் : எல்லாவல இலக்கமவிலுள்ள ஏ. எஸ். பொன்னுடோ, ஏ. ஏ. பொன்னுடோ, ஜி. எல். புஞ்சிமகாதமயா, ஜி. எல். முதியானசே, ஜி. எல். நிவாத்திஹாமி, ஜி. எல். சீறிவர்த்தனஹாமி, ஜி. எல். ஜயவாத்தன, ஜி. ஜி. டிங்கிரிமெனிககே, ஜி. ஜி. டிங்கிரி மகாதமயா, ஜி. ஜி. ஜினதாச, இமிகாமில்லாகே வீரவாதன, மேற்படி பொடிமெனிககே, மேற்படி யசுவர்த்தன, குருவிறற, வறறுயயவிலுள்ள இமிகாமில்லாகே ஜயசேகர, மேற்படி டிங்கிரிமகாதமயா, மேற்படி புஞ்சிமகாதமயா, மேற்படி குணவாதன, பயிர்கள் ஏ. எஸ். பொன்னுடோவிற்குத்தான உரிமையுடையன | 0 0 5 |
| 510 | மடவலலவத்துயாய | 5-8 வயதுள்ள 12 தெனனை, 8-10 வயதுள்ள 17 கழுக்கு, 2 கிததுல மரங்கள், 6 வயதுள்ள ஒரு ஹிக் மரம், ஒரு நெதன மரம், ஒரு ஆத மரம், 4 வயதுள்ள ஒரு நாவல் முதலிய மரங்கள் உள்ள தோட்டம், ஒரு க்க கூச அங்கு இருக்கிறது | 279 ம இலக்கத்துண்டின் ஒரு பகுதியின் உரிமை யாளர் : எல்லாவல இலக்கமவிலுள்ள இமிகாமில்லாகே புஞ்சிமகாதமயா, மேற்படி டிங்கிரி மகாதமயா, மேற்படி குணமனிககே, கக்கூச கலவிப்பகுதி இலக்காவால் கட்டப்பட்டது | 0 0 38.5 |
| 511 | மடிற்றெகேனவத்த | 25 வயதுள்ள ஒரு, தெனனை, 15-30 வயதுள்ள 4 பலா, ஒரு மருலாத மரம், ஒரு ஹெடவக மரம், 12 வயதுள்ள ஒரு டொம்ப மரம், 2-10 வயதுள்ள 10 கழுக்கு, ஒரு நுககெற்றன மரம் முதலிய பயிர்களுள்ள காணி அக்காணியில் ஒரு விஹாரையுமுள்ளது | 279 ம இலக்கத்துண்டின் ஒரு பகுதியின் உரிமை யாளர் : எல்லாவல இலக்கமவிலுள்ள வை. ஆறன சினுனோ, வை. குட ஏறறன, வை. மொகொற்றிஹாமி, வை. நிக்கலஹாமி, விஹாரை எல்லாவல பாடசாலையால் கட்டப்பட்டது | 0 0 11 |
| மொத்தம் .. | | | | 0 2 37.7 |

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாசி மாதம் 19 ந தேதி, முற்பகல் 10.30 மணிக்கு எதிரியகொட கிராமக் கோட்டில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 30 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

இரத்தினபூரி கச்சேரி,
1953 ம் ஆண்டு (ஜனவரி) தை 5 ந உ.

எம். ஜே. எம். மூசின்,
சுப்பிரகாமுவா மாகாண அரசாட்சி ஏசனக்காக.

இலக்கம் J/HLG/2195/LM 5460.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :-

பிரதமப்பட இலக்கம் A 746. கிராமம்—கிளிஹாப்பிறறிய.

| குணம். | காணியின் பெயர். | விபரம். | உரிமைகாரர். | விசாலம். ஏ. ரூ. ப. |
|--------|------------------------------|--|--|-----------------------|
| 1 | அலகொலதெனீதேன்ன கேஹெல்வத்தேஹன | அல்லது 50 வருஷ தெனனை, 15 வருஷ 4 பலா, 10 வருஷ 2 பாக்கு, 15 வருஷ 2 கபொக் மரங்களையுடைய 15 வருஷ ரப்பர் | ஹெம்மாத்தகம் வாசியான அதிகாரி முதியானசிலாகே டிங்கிரிபண்டா | 1 0 4.6 |

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாசி மாதம் 27 ந தேதி, காலை 10 மணிக்கு கிளிஹாப்பிறறிய கிராம அபிவிருத்திச்சங்கக் கட்டிடத்தில் எனமுன்பாக வெளிப்படுத்தும் படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாசி மாதம் 20 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

கேகாலே கச்சேரி,
1952 ம் ஆண்டு (டிசம்பர்) மார்ச்சு 31 ந உ.

எம். ஜி. வி. டபிளியு. சமறசினஹ,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசன.

காணி மீட்டற் சட்டம்

இலக்கம் LRO/APL/5547—J/LLD/2774/LA/3452

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கமிஷனா தீர்மானித்திருப்பதால் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புளுசி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 2 ம் பிரிவுடன் சேர்த்து, வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் இதனால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1952 ம் ஆண்டு (அக்டோபர்) ஐப்பசிமீ 23 ந் உ.

பீ. பி. புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரியின் கட்டளைப்படி,
எஸ். எப். அமரசிங்க,
நிரந்தர காரியதரிசி.

அட்டவணை.

ஆரம்பப்பட இலக்கம் A 1,778 கிராமம்—தம்பிலிதெனிய.

| துண்டு. | காணியின் பெயர். | காணி விபரம். | உரிமைகேட்பவரின் பெயர் | விசாலம். ஏ. நூ. ப. |
|------------|------------------------------------|---|--|-----------------------|
| 1 | மோற்குறுமுல்வத்தை அல்லது வலிகொடலேன | பலா, தெனனை, பாககு, நப்பா, கொக்கோ கொண்ட இடம் | ஏ. எம். பி. சயிமன சிலவா, புலலைலாவ பாதை, கம்பளை | 0 0 14 |
| 2 | ஷெ | மேற்படியும், ஓட்டு வீட்டின் ஒரு பகுதியும், துத்தமும் மணனூறு மாகிய கரேச மடுவமும் துத்ததாலாகிய கக்கசும், கிடுகால வேயந்த புளக. அறையும், கிடுகால வேயந்த இரு மடுவங்களும், கிடுகால வேயந்த மண் சமையலறையும் | ஷெ | 4 2 31 |
| 3 | ஷெ | தெனனை, பலா, பாககு, இலவம், கொக்கோ, மிளகு, நப்பா மரங்கள் கொண்ட காணியும், ஓட்டு வீட்டின் ஒரு பகுதியும், துத்ததால வேயந்த மண் கரேச மடுவமும் | ஷெ | 0 1 8 |
| மொத்தம் .. | | | | 5 0 13 |

இல : LRO/APL/2571/J/LLD/2856 LD 4689.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புளுசிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து, வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இதனால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1952 ம் ஆண்டு (நவம்பர்) காத்திக்கமீ 25 ந் உ.

பீ. பி. புலங்குலம்,
காணியும், காணி அபிவிருத்தி மந்திரி,
எஸ். எப். அமரசிங்க,
நிரந்தர காரியதரிசி.

அட்டவணை.

ஆரம்பப்பட இலக்கம் A 1,866. கிராமம்—எட்டுலகாம.

| துண்டு. | காணியின் பெயர். | விபரம். | உரிமை கேட்பவரின் பெயர். | விசாலம். ஏ. நூ. ப. |
|---------|---------------------|-------------------------|---|-----------------------|
| 1 | மனடானடவிகுமபுறவனத்த | 15-45 வருஷத்திய தோட்டம் | தலத்தலுடி, ஏற்றுக்கம், வலவ, கறன்டவல வலவெயிலிருக்கும் கே. டபிளியு. சமரக்கன | 0 0 6 |
| 2 | மனடானடவிகுமபுற | நெல்வயல | ஷெ | 0 1 19 |
| மொத்தம் | | | | 0 1 25 |

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

LD 4678

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டும் சட்டத்தின் பொருட்டு இதனைத்தள்ள அட்டவணியில் விபரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடுகே கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணியில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்ஹெரூவா மூலமாக 1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மார்ச் மாதம் 27 ந் திகதி காலை 11 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈடு தொகையையும், அத் தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மார்ச் மாதம் 20 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்க வேண்டுமென்றும்,

கண்டி டிஸ்திரிக்ட் உதவி ஐஜனர எட்வெட் எலிஸ் கிறெனியா ஆகிய நான மேற்கொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இதனால் அறிவித்தல் கொடுக்கின்றேன்.

கண்டி கச்சேரி,

1952 ம் ஆண்டு (டிசம்பர்) மாகபிமீ 29 ந் உ.

ஈ. ஈ. கிறெனியா,
கண்டி டிஸ்திரிக்டு உதவி ஐஜனர.

அட்டவணை.

ஆரம்பப்பட இலக்கம் A 1,796. கிராமம்—பறனகம், கப்புகொருவேகம்மெத்த.

| துண்டு. | காணியின் பெயர். | விபரம். | உரிமை கேட்பவரின் பெயர். | விசாலம். ஏ. நூ. ப. |
|---------|-----------------------|---------------------|---|-----------------------|
| 1 | மனதனதலவகுவலினேகும்புற | கெட்டால்கா நெற்காணி | அக்குறன், பறனகம், பறனகுறுவே றட்டையக்க முதியானசலா கெற்ற பண்டாற, மொஹொற்றி முதியானசலாகே கருளு றடன, மேற்படி அமறவனசா, மேற்படி பத்மாவதி, மேற்படி பவாவதி | 0 0 37 |

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

LD 4672.

- (1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
 (2) அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,
 (3) அத்தகைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோடுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 27 ந்த திகதி காலை 9 30 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்.

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 20 ந்த திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்க வேண்டுமென்றும்,

கண்டி. டிஸ்திரிக்ட் உதவி எஜனா எட்வெட் எலிஸ் கிறெனியர் ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

கண்டிக் கச்சேரி,

1952 ம் ஆண்டு (டிசம்பர்) மாகாப்திமீ 29 ந் உ.

ஈ. ஈ. கிறெனியர்,
டிஸ்திரிக்ட் உதவி எஜனா.

அட்டவணை.

ஆரம்பப் இலக்கம் A 1,847. கிராமம்—வறக்கவா (பகுதி).

| துணர். | காணியின் பெயர். | விபரம். | உரிமை கேட்பவர் பெயர். | விசாலம். ஏ. ரூ. ப. |
|---------|------------------|---|--------------------------------------|-----------------------|
| 2 | பனவத்தருமபுறவத்த | 40 வருஷத்துக்கு மேற்பட்ட நெற்காணியும், தற்காலிய நாவலப்பிட்டிய, கொனதெனவிலுள்ள ஈ. சந்த வீடும், கட்டுக்கிணறும் | நாவலப்பிட்டிய, கொனதெனவிலுள்ள ஈ. சந்த | 2 2 9 |
| 3 | ஷே | 40 வருஷத்துக்கு மேற்பட்ட நெற்காணியும், தேயிலையும் | ஷே | 0 2 10 |
| மொத்தம் | | | | 3 0 19 |

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

LD 4676.

- (1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
 (2) அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,
 (3) அத்தகைய காணியில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோடுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 27 ந்த திகதி, காலை 10 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்.

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும், தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 20 ந்த திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்க வேண்டுமென்றும்,

கண்டி. டிஸ்திரிக்ட் உதவி எஜனா, எட்வெட் எலிஸ் கிறெனியர், ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

கண்டிக் கச்சேரி,

1952 ம் ஆண்டு (டிசம்பர்) மாகாப்திமீ 29 ந் உ.

ஈ. ஈ. கிறெனியர்,
டிஸ்திரிக்ட் உதவி எஜனா.

அட்டவணை.

ஆரம்பப் இலக்கம் A 1,703. கிராமம்—பறறுனுபிறறியா.

| துணர். | காணியின் பெயர். | விபரம். | உரிமை கேட்பவர் பெயர். | விசாலம். ஏ. ரூ. ப. |
|---------|-----------------|------------------------|--|-----------------------|
| 1 | ஓவிறறும்புற | நெற்காணி | நாவலப்பிறறியா, கொனதெனவா தோட்ட சந்தனம் சகோதரர்கள் | 1 0 11 |
| 2 | ஷே | ஷே | ஷே | 0 0 16 |
| 3 | ஷே | நெற்காணியும் பத்தையும் | ஷே | 0 2 37 |
| மொத்தம் | | | | 1 3 24 |

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

L. D. 4673.

- (1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
 (2) அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,
 (3) அத்தகைய காணியில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோடுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 27 ந்த திகதி காலை 11.30 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்.

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 20 ந்த திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்க வேண்டுமென்றும்,

கண்டி. டிஸ்திரிக்ட் உதவி எஜனா எட்வெட் எலிஸ் கிறெனியர் ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

கண்டிக் கச்சேரி,

1952 ம் ஆண்டு (டிசம்பர்) மாகாப்திமீ 29 ந் உ.

ஈ. ஈ. கிறெனியர்,
டிஸ்திரிக்ட் உதவி எஜனா.

அட்டவணை.

ஆரம்பப் இலக்கம் A 1,857. கிராமம்—மடதெனியா.

| துணர். | காணியின் பெயர். | விபரம். | உரிமை கேட்பவர் பெயர். | விசாலம். ஏ. ரூ. ப. |
|--------|-----------------|----------|---|-----------------------|
| 1 | அலுபொத்தும்புற | நெற்காணி | கட்டுக்கோட்டை, பூஜாபிறறிய, மடதெனியாவிலுள்ள அலுத்தெத்த காவடியா | 0 1 3 |

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல். L. D. 4677

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணியில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக 1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 27 ந் திகதி, காலை 10.30 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும், தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 20 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்க வேண்டுமென்றும்,

கண்டி டிஸ்திரிக், உதவி எஜனா எட்வெட் எலிஸ் கிறெனியர் ஆகிய நானே மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

கண்டிக் கச்சேரி,

1952 ம் ஆண்டு (டிசம்பர்) மாதம் 29 ந் உ.

ர. ர. கிறெனியர்,
டிஸ்திரிக் உதவி எஜனா.

அட்டவணை.

ஆரம்பப்பட இல. A 1,702. கிராமம்—வறக்கவா.

| துண்டு. | காணியின் பெயர். | விபரம். | உரிமை கேட்பவர் பெயர். | விசாலம். |
|---------|---------------------|------------------------------------|--|-------------------|
| 1 | கொன்தெனவாத் தோட்டம் | தேயிலை 20-40 வருஷம் | நாவலப்பிற்றிய கொன்தெனவாத் தோட்டத்தில் சந்தனம் சகோதரர்கள் | 3 3 20 |
| 2 | ஷே | 40 வருஷத் தேயிலை கற்பாறைகளையுடையது | ஷே | 0 0 30 |
| | | | | மொத்தம் .. 4 0 10 |

LRO/APL/J/AL/1928 LP 6491.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணியில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக 1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 17 ந் திகதி, காலை 9 மணிக்கு ஹிக்கடுவ ஓயவுசாலையில் எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 10 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

டிஸ்திரிக் உதவி எஜனா ஓஸலின் ரெயின ரயிட் ஆகிய நானே மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

காலிக் கச்சேரி,

1953 ம் ஆண்டு (ஜனவரி) தைம் 2 ந் உ.

ரெயின ரயிட்,
டிஸ்திரிக் உதவி எஜனா.

அட்டவணை.

ஆரம்பப்பட இலக்கம் A 1,329. கிராமம்—டிராணகம்.

| துண்டு. | காணியின் பெயர். | விபரம். | உரிமை கேட்பவர் பெயர். | விசாலம். |
|---------|---|------------------------------------|-------------------------------------|----------|
| 1 | எலமேகொடவத்த அல்லது கேரூல்கேவத்த அல்லது, எலமேகொட அல்லது துவே கேலமட | 40-50 வருஷம் கொண்ட தென்னந் தோட்டம் | டி. எட்வின சில்வா, டிராணகம், டொடனாவ | 0 1 34 |

இல. LA/1003/LRO

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

1. 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக 1953 ம் வருடம் (மார்ச்) பங்குனி மாதம் 2 ந் திகதி காலை 10 மணிக்கு யாழ்ப்பாணக் கச்சேரியில் எனமுன்வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் வருடம் (பெப்ரவரி) மாதம் 25 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலமாக எமக்கு அறிவிக்கவேண்டும் என்றும்

வட மாகாணத்து அரசாட்சி ஏசண்டர் பீ. ஜே. ஹட்கின் ஆகிய நானே மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் செய்கிறேன்.

யாழ்ப்பாணக் கச்சேரி,

1952 ம் ஆண்டு (டிசம்பர்) மாதம் 27 ந் உ.

பீ. ஜே. ஹட்கின்,
வடமாகாண அதிபர்.

அட்டவணை.

ஆரம்பப்பட இல. A 1,751. கிராமம்—வறணி வடக்கு.

| துண்டு. | காணியின் பெயர். | விபரம். | உரித்தாளியின் பெயர். | விசாலம். |
|---------|------------------|----------|--|----------|
| 1 | கொக்கட்டியன்வயல் | நெல்வயல் | கே. ஆர். நமசிவாயம், தன்னுலை தெற்கு, கரவெட்டி | 1 1 6 |

இல. LA/1002/LRO

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அததகைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

- (அ) நேர்முகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம்கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக 1953 ம் வருடம் (பெப்ரவரி) மாதம் 5 ந் திகதி காலை 10 மணிக்கு யாழ்ப்பாணக் கச்சேரியில் எனமுனவந்து தெரியப்பட்டும்,
 (ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் நஷ்ட ஈடுகோரும் விபரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விபரத்தையும் 1953 ம் வருடம் (ஜனவரி) தை மாதம் 25 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலமாக எமக்கு அறிவிக்கவேண்டும் என்றும்

வட மாகாண அரசாட்சி ஏசண்டர் பி. ஜே. ஹடலன் ஆகிய நான் மேற்சொல்லிய 1950 ம் ஏசண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் செய்கிறேன்.

யாழ்ப்பாணக் கச்சேரி,
 1952 ம் (நூ) (டிசெம்பர்) மாதம் 29 ந் உ.

பி. ஜே. ஹடலன்,
 வட மாகாண அதிபர்.

அட்டவணை.

ஆரம்பப்பட இல. A 1,763. கிராமம்—நாரந்தனை

| துண்டு. காணியின் பெயர். | விபரம். | உரித்தாளியின் பெயர். | விசாலம். |
|-------------------------|--|--|------------------|
| 1 மூட்டன்கலை | நெல்வயலும், புகையிலைத் தோட்டமும், தோட்டம், 6 பனைகள், 20-30 வயது, 2 வேப்பமரங்கள், 10-15 வயது, 2 மஞ்சவர்மரங்கள் 15 வயது, 2 சீமெந்தாற் கட்டப்பட்ட கிணறுகள், சோந்தைகளிலை | அவுரன், சவரிமுத்து, நாரந்தனை, ஊரகாவறறுறை | ஏ. றூ. ப. 1 1 30 |
| 2 ஷே | புகையிலைக் கன்றுகளுள்ள தோட்டம் | ஷே | 0 0 6 |
| மொத்தம் | | | 1 1 36 |

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல். LA 990/LRO

1. 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணையில் விபரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
 2. அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,
 3. அததகைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—
 (அ) நேர்முகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம்கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக 1953 ம் வருடம் பங்குனி மாதம் 2ந் திகதி காலை 10 மணிக்கு யாழ்ப்பாணக் கச்சேரியில் எனமுன் வந்து தெரியப்பட்டும்,
 (ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விபரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விபரத்தையும் 1953 ம் வருடம் மார்ச் மாதம் 23 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலமாக எமக்கு அறிவிக்கவேண்டும் என்றும்,
 வட மாகாண அரசாட்சி ஏசண்டர் பி. ஜே. ஹடலன் ஆகிய நான் மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் செய்கிறேன்.

யாழ்ப்பாணக் கச்சேரி,
 1952 ம் (நூ) (டிசெம்பர்) மாதம் 22 ந் உ.

பி. ஜே. ஹடலன்,
 வட மாகாண அதிபர்.

அட்டவணை.

ஆரம்பப்பட இல. A. 1,739. கிராமம்—கரவெட்டி கிழக்கு

| துண்டு. காணியின் பெயர். | விபரம். | உரித்தாளியின் பெயர். | விசாலம். |
|--|--|---|------------------|
| 1 தவறன் | பனந்தோப்பு | கே. ஆர். நமசிவாயம், துண்டலை தெற்கு, கரவெட்டி. | ஏ. றூ. ப. 0 0 12 |
| 2 ஷே | ஷே | ஷே | 0 0 4 |
| 3 சிங்கத்தினாலவலப புலமும் திடலவலபபுலமும் | தோட்டம், இதற்குள் புகையிலை, குரக்கன, மற்றும் கீழ்வரும் உரிமைகளும் : (1) இக்காணிக்கு தெற்கெல்லையின ஒரு பாகமாயும், என. குமரன் மனைவி சினனம்மாவுக்கும் மறுபேருக்கும் சொந்தமாகிய சிங்கத்தினாலவலப புலமெனனும் காணிக்குள்ளிருக்கும் கிணறில் ஒரு பங்கும், (2) 1 ம் பந்தியில் காட்டிய கிணற்றுக்குப் போகும் உரித்தும், (3) நாலு நாட்களுக்குகொரு முறை பகலில் தண்ணீர் பாய்ச்சும் உரிமையும் | ஷே | 0 0 14 |
| 4 ஷே | தோட்டம், இதற்குள் புகையிலை, குரக்கன, மற்றும் கீழ்வரும் உரிமைகளும் : (1) இக்காணிக்கு வடக்கே உள்ளதும், தற்போது எதம்பர் சினனத்தம்பிக்கும், மறுபேருக்கும் சொந்தமானதும், சிங்கத்தினாலவலபபுலம் மெனனும் பெயருடைய காணிக்குள்ளிருக்கும் கிணற்றுத் தண்ணீரில் ஒரு பங்கும், (2) 1 ம் பந்தியில் காட்டிய கிணற்றுக்குப் போகும் உரித்தும், (3) இந்தக் காணிக்குப் போகும் வாய்க்காலில் பாலிக்கும் உரித்தும், (4) நாலு நாட்களுக்கு கொருமுறை பகலில் தண்ணீர் பாய்ச்சும் உரித்தும் | ஷே | 0 0 8 |
| 5 ஷே | ஷே | ஷே | 0 0 6 |
| மொத்தம் | | | 0 1 4 |

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 வது பிரிவின்படி அறிவித்தல்.

- (1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணையில் விபரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தல் பற்றிய சட்டத்தின் 7 வது பிரிவின பிரகாரம் எடுத்துக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
 (2) அந்தக் காணியை எடுத்துக் கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,
 (3) அததகைய காணியில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—
 (அ) நேர்முகமாக அல்லது எழுத்து மூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக 1953 ம் ஆண்டு மார்ச் (பெப்ரவரி) மாதம் 20 ந் திகதி காலை 10 மணிக்கு எனமுன் வந்து தெரியப்பட்டும்,
 (ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் நஷ்ட ஈடுகோரும் விபரத்தையும் நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணக்கெடுத்த விபரத்தையும் 1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மார்ச் மாதம் 13 ம் திகதியன்று அல்லது அதற்கு முன் எணக்கு எழுத்து மூலம் அறிவிக்க வேண்டுமென்றும்,
 வடமத்திய மாகாண உதவி அரசாட்சி ஐஜன் பி. எச். டி. சோயிசா ஆகிய நான் மேற் சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

அனுராதபுரம் கச்சேரி,
 1953 ம் (நூ) (ஜனவரி) தைம் 2 ந் உ.

பி. எச். டி. சோயிசா,
 வட மத்திய மாகாண உதவி அரசாட்சி ஐஜன்.

அட்டவணை.

கடைசிக் கிராமப்பட இல. 764, துணைப்படம் இல. 1. கிராமம்—சிப்பிக்குளம்.

| துண்டு. காணியின் பெயர். | விபரம். | உரிமை கேட்பவரின் பெயர். | விசாலம். |
|-------------------------|--|--|------------------|
| 98 பறாலஎல்பொத்தை | நெல் வயலும், சந்தணம் செட்டியார் கந்தையாவும், சந்தணம் செட்டியார், சுப்பிரமணியம் ஆகிய இருவரும் வெறும் காணியும் | சிப்பிக்குளம், சந்தணம் செட்டியார், சோமசந்தரமும் சந்தணம் செட்டியார் நடராசா ஆகிய இருவரும் திரிகோணமலைத் தெரு, மாதத்தனை, வீ. எம். நடராசா மனைவி அனனபாகியும், புத்தளம், வீதி குருணாகல் | ஏ. றூ. ப. 3 0 39 |